

பகுதி IV

மத்திய வங்கியினதும், இலங்கையிலுள்ள வங்கித் தொழில் நிறுவனங்களினதும் கடமைகளும் தொழிற்பாடுகளும் தொடர்பான 1994 ஆம் ஆண்டின் முதன்மைச் சட்டவாக்கங்கள்

பக்கம்

1. 1994 ஆம் ஆண்டின் 8ஆம் இலக்க, உற்பத்தித் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டம் I
2. 1994 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க, தனிச அறவிடல் (விசேட ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டம் XVII
3. 1994 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க, அரசு ஈட்டு முதலீட்டு வங்கி (திருத்தச்) சட்டம் XXXVI
4. 1994 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டம் XLI
5. 1994 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க, வருமானவரி மீதான மிகைவரி (திருத்தச்) சட்டம் LXXVI
6. 1994 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, ஒதுக்கீட்டு (திருத்தச்) சட்டம் LXXXII
7. 1994 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க பாதுகாப்பு அறவீட்டு (திருத்தச்) சட்டம் LXXXIII

1994 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க, உற்பத்தித் தீர்வை
(விசேட ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டம்

[1994, ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது]

1989 ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க, உற்பத்தித் தீர்வை (விசேட ஏற்பாடுகள்)
சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டம்

1. இச்சட்டம் 1994 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க, உற்பத்தித் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டம் என எடுத்துக்காட்டப்படலாம்.

2. (இதனகத்துப் பின்னர் “முதன்மைச் சட்டவாக்கம்” எனக் குறிப்பீடு செய்யப்படும்) 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, உற்பத்தித் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 2 ஆம் பிரிவு இத்தால் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாகப் பின்வரும் புதிய பிரிவு இடப்படுகின்றது :-

“உற்பத்தித் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) பணிப்பாளர் தலைமையிபதி முதலியவர்களை நியமித்தல்

2. (1) இச்சட்டத்தின் நோக்கத்திற்காக, பெயர் குறித்து அல்லது பதவி குறித்துப் பின்வருவோர் நியமிக்கப்படலாம் :-

(அ) (இதனகத்துப் பின்னர் “பணிப்பாளர் தலைமையிபதி” எனக் குறிப்பீடு செய்யப்படும்) உற்பத்தித் தீர்வை (விசேட ஏற்பாடுகள்) பணிப்பாளர் தலைமையிபதி ஒருவர்; அவர் இச்சட்டத்தின் நிருவாகத்திற்குப் பொறுப்பாக இருத்தல் வேண்டும்.

(ஆ) இச்சட்டத்தின் ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமாகக்கூடியவாறான அத்தகைய எண்ணிக்கையினரான உற்பத்தித் தீர்வைப் பணிப்பாளர்கள் அத்துடன், அத்தகைய எண்ணிக்கையினரான உற்பத்தித் தீர்வைப் பிரதிப் பணிப்பாளர்கள், உற்பத்தித் தீர்வை உதவிப் பணிப்பாளர்கள், அத்துடன் அத்தகைய வேறு அலுவலர்கள்.

(இ) மேலே சொல்லப்பட்ட அலுவலர்களுக்கு உதவுவதற்கு அவசியமாகக்கூடியவாறான அத்தகைய எண்ணிக்கையினரான நிருவாக, கணக்கிடுகின்ற, தொழில்நுட்ப, சட்ட அலுவலர்கள் அத்துடன் எழுதுவினனருர் களும் ஏனைய பணியாட்டொகுதியினரும்.

(2) உற்பத்தித் தீர்வைப் பணிப்பாளர், உற்பத்தித் தீர்வைப் பிரதிப் பணிப்பாளர் ஒருவர், உற்பத்தித் தீர்வை உதவிப் பணிப்பாளர், பணிப்பாளர் தலைமையிபதியின் பொதுப் பணிப்புக்கும் கட்டுப்பாட்டுக்கும் அமைவாக, இச்சட்டத்தினால் அல்லது இதன்கீழ், பணிப்பாளர் தலைமையிபதிக்கு அளிக்கப்பட்ட அல்லது அவர்மீது சுமத்தப்பட்ட அல்லது அவருக்குக்

குறித்தொதுக்கப்பட்ட எல்லாத் தத்துவங்கள், கடமைகள் அல்லது பணிகள் என்பனவற்றை அல்லது அவற்றுள் எதனையும் பிரயோகிக்கலாம், புரியலாம் அல்லது நிறைவேற்றலாம்.

(3) முரணாக வெளிப்படையான ஏற்பாடு இருந்தாலன்றி, உதவிப் பணிப்பாளர் பதவி வரிசைக்குக் குறைந்தவொரு பதவி வரிசையில் உள்ள உற்பத்தித் தீர்வை அலுவலர் ஒவ்வொருவரும், பணிப்பாளர் தலைமையதிபதியின் பொதுப் பணிப்புக்கும் கட்டுப்பாட்டுக்கும் அமைவாக, இச்சட்டத்தின் 5அ, 8அ, 10, 12, 13, 14, 16, 18 அத்துடன் 27 என்னும் பிரிவுகளில் குறிப்பீடு செய்யப்பட்டுள்ள ஏதேனும் தத்துவம், பணி, அல்லது கடமை தவிர, இச்சட்டத்தினால் அல்லது இச்சட்டத்தின்மீது பணிப்பாளர் தலைமையதிபதிக்கு அளிக்கப்பட்ட அல்லது அவர்மீது சுமத்தப்பட்ட அல்லது அவருக்குக் குறித்தொதுக்கப்பட்ட எல்லாத் தத்துவங்கள், கடமைகள் அல்லது பணிகள் என்பனவற்றை அல்லது அவற்றுள் எதனையும், பிரயோகிக்கலாம், புரியலாம் அல்லது நிறைவேற்றலாம்.

3. முதன்மைச் சட்டவாக்கத்தின் 2 ஆம் பிரிவை உடனடுத்துப் பின்வரும் புதிய பிரிவு உட்புகுத்தப்படுகின்றதென்பதுடன் அது முதன்மைச் சட்டவாக்கத்தின் 2அ என்னும் பிரிவாகப் பயனுறுதலும் வேண்டும் -

"அலுவலக முறையான இரகசியம்

2அ. (1) இச்சட்டத்தின் கீழ், அவரது கடமைகளைப் புரிகையில் தவிர, இச்சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்டவரான ஆளொவ்வொருவரும், இச்சட்டத்தின்கீழ் தமது கடமைகளைப் புரிகையில் தமது அறிவுக்கு எட்டக்கூடிய எவரேனும் ஆளினது கருமங்கள் தொடர்பிலான எல்லா அலுவல்கள் தொடர்பிலும் இரகசியத்தைப் பேணுதல் வேண்டும் என்பதுடன், இரகசியத்தைப் பேணுவதில் உதவி புரிதலும் வேண்டும்; அத்துடன் எந்த ஆளுக்கு அத்தகைய கருமம் தொடர்புடையதோ அந்த ஆள் அல்லது அவரது அதிகாரமளிக்கப்பட்ட பிரதிநிதி அல்லது அமைச்சர் அல்லது அமைச்சரின் அமைச்சிற்கான செயலாளர் தவிர்ந்த ஆளெவருக்கும் அத்தகைய கருமம் அதனையும் அறிவித்தலாகாது. அத்துடன் பணிப்பாளர் தலைமையதிபதியின் உடைமையில், கட்டுக்காப்பில் அல்லது (கட்டுப்பாட்டில் உள்ள எவையேனும் பதிவேடுகளைப் பார்வையிடுவதற்கு எவரேனும் ஆளை விடுதலோ அல்லது அனுமதித்தலோ ஆகாது)

(2) இச்சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்டவரான ஆளொவ்வொருவரும், இச்சட்டத்தின் கீழ் செயலாற்றுவதற்கு முன்பு, விதித்துரைக்கப்பட்ட படிவத்தில் சமாதான நீதிவான் ஒருவர் முன்னிலையில் இரகசியம் பேணுவதற்கானதொரு சத்தியத்தைச் செய்து அதில் கீழொப்பமிடுதலும் வேண்டும். அத்துடன் அமைச்சரும், அமைச்சரின் அமைச்சுச் செயலாளரும், இச்சட்டத்தின்கீழ் செயலாற்றுவதற்கு முன்பு விதித்துரைக்கப்பட்ட வடிவத்தில் சமாதான நீதிவான்

ஒருவர் முன்னிலையில் இரகசியம் பேணுவதற்கானவொரு சத்தியத்தைச் செய்து, அதில் கீழொப்பமிடலாம்.

(3) இச்சட்டத்தின் கீழ் நியமிக்கப்படும் ஆளெவரும், இச்சட்டத்தின் கீழான ஏற்பாடுகளுக்கு அல்லது பணிப்பாளர் தலைமையதிபதியினால் நிருவகிக்கப்படும் எழுத்திலான வேறேதேனும் சட்டத்திற்குப் பயன் கொடுக்கும் நோக்கத்திற்கு அவசியமாகக்கூடியவாறாகத் தவிர, ஏதேனும் நீதிமன்றத்தில் ஏதேனும் விபரத்திரட்டை, ஆவணத்தை, அல்லது அறிவித்தலைக் காண்பிக்கும்படி அல்லது இச்சட்டத்தின்கீழ் அவரது கடமைகளைப் புரிகையில் அவரது அறிவுக்கு எட்டக்கூடிய ஏதேனும் கருமத்தை அல்லது காரியத்தை ஏதேனும் நீதிமன்றத்திற்கு வெளிவிடும்படி அல்லது அறிவிக்கும்படி தேவைப் படுத்தப்படுதலாகாது.

(4) இப்பிரிவில் அடங்கியுள்ளது எது எவ்வாறிருப்பினும், இச்சட்டத்தின்கீழ் நியமிக்கப்படும் எவரேனும் ஆள் இச்சட்டத்தின்கீழ் அல்லது பணிப்பாளர் தலைமையதிபதியினால் நிருவகிக்கப்படும் எழுத்திலான வேறேதேனும் சட்டத்தின்கீழ், அவரது கடமைகளைப் புரிகையில் அவரது அறிவுக்கு எட்டக்கூடிய ஏதேனும் விடயத்தை இச்சட்டத்தின் கீழ் நியமிக்கப்படும் வேறு எவரேனும் ஆளுக்கு இச்சட்டத்தின்கீழ் அல்லது எழுத்திலான அத்தகைய வேறேதேனும் சட்டத்தின்கீழ் ஏதேனும் கடமைகளைப் புரிவதற்கு அத்தகைய விடயத்தைத் தெரிவிப்பது அவசியமானதாயின், தெரிவிக்கலாம்; அத்துடன் பணிப்பாளர் தலைமையதிபதி இச்சட்டத்தின் கீழ் அல்லது எழுத்திலான வேறு சட்டத்தின் கீழ் அவருக்குக் கொடுத்துவப்பட்ட அல்லது வேறு வகையாக அவரது உடைமையில் உள்ள ஏதேனும் விபரத்திரட்டில் அல்லது ஆவணத்தில் அடங்கியுள்ள அத்தகைய விபரங்களின் உண்மையான பிரதியென அவரால் அல்லது அவரது சார்பில் அத்தாட்சிப்படுத்தப்பட்ட எவையேனும் விபரங்களின் பிரதியொன்றை இச்சட்டத்தின் கீழான ஏதேனும் நீதிமன்றத்தில், எவையேனும் வழக்கு நடவடிக்கைகளில் காண்பிக்கலாம் அல்லது காண்பிக்கச் செய்யலாம். அத்துடன் அத்தகைய பிரதியானது ஆவணங்களை எண்பித்தல் தொடர்பில் சான்றுக் கட்டளைச் சட்டத்தில் உள்ளது எது எவ்வாறிருப்பினும் சான்றாக ஏற்றுக்கொள்ளப்படற்பாலதாதல் வேண்டும்.

ஆயின், பணிப்பாளர் தலைமையதிபதி, அத்தகைய விபரத்திரட்டை அல்லது ஆவணத்தை எழுதிய, ஆக்கிய, கையொப்பமிட்ட அல்லது கொடுத்துவரிய ஆளின் கையெழுத்தை அல்லது கையொப்பத்தை எண்பிப்பது அவசியமானதாக இருக்கின்ற ஏதேனும் விடயத்தில் அவ்வாறு எண்பிக்கும் நோக்கத்திற்காக மாத்திரமே ஏதேனும் அத்தகைய விபரத்திரட்டில் அல்லது ஆவணத்தின் மூலப்பிரதியைக் காண்பிக்கலாம் அல்லது காண்பிக்கச் செய்யலாம்.

ஆயின், மேலும் பணிப்பாளர் தலைமையதிபதி எச்சந்தர்ப்பத்திலேனும் அத்தகைய விபரத்திரட்டில் அல்லது ஆவணத்தில் மூலப்பிரதியோ அல்லது அத்தகைய விபரத்திரட்டின் அல்லது ஆவணத்தில் அடங்கியுள்ள எவையேனும் விபரங்களின் பிரதியையோ ஏதேனும் நீதிமன்றத்தில் காண்பிக்குமாறு கட்டாயப்படுத்தப்படுதலாகாது.

(5) இப்பிரிவில் அடங்கியுள்ளது எது எவ்வாறிருப்பினும், பணிப்பாளர் தலைமையதிபதியானவர், கணக்காய்வாளர் தலைமையதிபதியையோ அல்லது, அவரின் சார்பில் முறையான அதிகாரமளிக்கப்பட்டவரான கணக்காய்வாளர் தலைமையதிபதித் திணைக்கள அலுவலர் எவரையும், அவரது அலுவலக முறையான கடமைகளைப் புரிவதற்கு அவசியமாகக்கூடியவாறான எவையேனும் பதிவேடுகளை அல்லது ஆவணங்களை பார்வையிடுவதற்கு அனுமதித்தல் வேண்டும். கணக்காய்வாளர் தலைமையதிபதி அல்லது இவ்வூட்பிரிவின் கீழ் அவரால் அதிகாரமளிக்கப்பட்ட எவரேனும் அலுவலர் (2) ஆம் உட்பிரிவின் நோக்கத்திற்காக, இச்சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட ஆளொருவராகக் கருதப்படுதல் வேண்டும்.

(6) இப்பிரிவின் முற்போந்த ஏற்பாடுகளில் எது எவ்வாறிருப்பினும், பணிப்பாளர் தலைமையதிபதி அல்லது பணிப்பாளர் தலைமையதிபதியால் அவரின் சார்பில் அதிகாரமளிக்கப்பட்ட ஆளொருவரும், இச்சட்டத்தின் ஒப்புரவான நிருவாகத்தை நிச்சயப்படுத்துவதற்கான தேவையைக் கருத்தில் கொண்டு, ஏதேனும் இடப்பரப்புத் தொடர்பாகப் பின்வருவனவற்றைக் கொண்டுள்ளநிரல் ஒன்றை, பணிப்பாளர் தலைமையதிபதி உசிதமானதெனக் கருதுகின்றவாறான அத்தகைய விதத்தில் வெளியிடச் செய்வித்தல் வேண்டும் -

(அ) இச்சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பெற்றவர்களான, அந்த இடப்பரப்பில் உள்ள எல்லா உற்பத்தியாளர்களினதும் இறக்குமதியாளர்களினதும் பெயர்களும் முகவரிகளும்; அத்துடன்

(ஆ) ஏதேனும் கொடுக்கப்பட்ட காலப்பகுதியொன்றின்போது அத்தகைய உற்பத்தியாளரால் அல்லது இறக்குமதியாளர்களால் உற்பத்தி செய்யப்பட்ட அல்லது இறக்குமதி செய்யப்பட்ட உற்பத்தித் தீர்வை விதிக்கப்படற்பாலனவான பொருட்கள், அத்துடன் அத்தகைய பொருட்கள், ஒவ்வொன்றிற்கும் அவர்களால் வெளிப்படுத்தப்பட்ட மொத்த விலை என்பன பற்றிய விவரணமொன்று."

4. பிரிவு 3ஆஃ உடனடுத்துப் பின்வரும் புதிய பிரிவு இத்தால் உட்புகுத்தப்படுகின்றதென்பதுடன், அது முதன்மைச் சட்டவாக்கத்தின் 3இ என்னும் பிரிவு என்றாற்போன்று பயனுறுதலும் வேண்டும் :-

“உற்பத்தித் தீர்வைக் கொடுப்பனவிலிருந்து குறித்த சிலபொருட்களுக்கான விலக்களிப்பு

3இ. (1) அமைச்சரானவர், நாட்டின் பொருளாதார அபிவிருத்தியைக் கருத்தில் கொண்டு, கசெற்றில் வெளியிடப்படும் கட்டளைமூலம், அதில் குறித்துரைக்கப்படக்கூடியவாறான அத்தகைய நிபந்தனைகளுக்கு அமைவான, அத்தகைய கட்டளையில் குறித்துரைக்கப்படக்கூடியவாறான அல்லது குறித்துரைக்கப்பட்டனவான எவையேனும் அத்தகைய உற்பத்தித் தீர்வையிடத்தகு பொருட்களை அல்லது அத்தகைய வகுப்பினவான அல்லது விவரணத்திலான உற்பத்தித் தீர்வையிடத்தகு பொருட்களை, இச்சட்டத்தின்கீழ் செலுத்தப்படற்பாலதான உற்பத்தித் தீர்வைக் கொடுப்பனவிலிருந்து விலக்களிக்கலாம்.

(2) அமைச்சரினால் (1) ஆம் உட்பிரிவின் கீழ் ஆக்கப்படும் கட்டளை ஒவ்வொன்றும் அத்தகைய கட்டளையின் தேதியன்று வலுவுக்கு வருதல் வேண்டும். அத்தகைய கட்டளை ஒவ்வொன்றும் கசெற்றில் வெளியிடப்படல் வேண்டும், என்பதுடன் அது கசெற்றில் வெளியிடப்பட்ட பின்னர் கூடியளவு, விரைவாக பாராளுமன்றத்தில் பரிசீலனைக்காகக் கொணரப்படுதலும் வேண்டும். இப்பிரிவின் கீழ் அமைச்சரினால் ஆக்கப்படும் கட்டளை எதனையும், கசெற்றில் அத்தகைய கட்டளை வெளியிடப்பட்ட ஆறு மாதங்களுக்குள் பாராளுமன்றம், தீர்மானத்தின் மூலம் இல்லாதாக்கலாம். அத்துடன், அத்தகைய ஆறு மாதக் காலப்பகுதியைக் கணிக்கையில், பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டிருக்கும் அல்லது கலைக்கப்பட்டிருக்கும் காலப்பகுதியெதுவும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுதல் ஆகாது. அத்தகைய கட்டளை எதுவும் அவ்வாறு இல்லாதாக்கப்படுமிடத்து, விலக்களிக்கப்பட்ட பொருட்களின்மீது கொடுபடற்பாலதான உற்பத்தித் தீர்வையானது, அத்தகைய பொருளின் உற்பத்தியாளரினால், தயாரிப்பாளரினால் இறக்குமதியாளரினால் அல்லது அனுப்பு பொருள் பெறுநரினால் பணிப்பாளர் தலைமையதிபதிக்குச் செலுத்தப்படல் வேண்டுமென்பதுடன் அத்தகைய உற்பத்தித் தீர்வை, இச்சட்டத்தின் ஏற்பாடுகளின்கீழ் அறவிடவும்படலாம்.

(3) ஓராம் உட்பிரிவின் கீழ் செய்யப்படும் கட்டளையொன்றில் குறித்துரைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் எவையும் அத்தகைய கட்டளையில் குறித்துரைக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு முரணாகப் பின்னர் விற்கப்படுகின்றவிடத்து அல்லது கையுதிக்கப்படுகின்றவிடத்து, அத்தகைய பொருட்கள், உற்பத்தித் தீர்வைக்கு அமைவாக அதேபோன்று பொருட்கள் மீது இச்சட்டத்தின் கீழ் செலுத்தப்பட்டிருத்தற்பாலதான அதே உற்பத்தித் தீர்வைக்கு உட்பட்டதாதல் வேண்டும், அத்துடன் அத்தகைய பொருட்களின்

உற்பத்தியாளர், தயாரிப்பாளர் இறக்குமதியாளர் அல்லது அனுப்பு பொருள் பெறுநர் அத்தகைய விற்பனைக்கு அல்லது கையுதிர்தலுக்கு முன்னர் பணிப்பாளர் தலைமையதிபதியின் அனுமதியைப் பெற்று, அத்தகைய விற்பனை அல்லது கையுதிர்த்தல் நடந்த நேரத்தில் அத்தகைய பொருட்கள் மீது செலுத்தப்படற்பாலதான உற்பத்தித் தீர்வையைச் செலுத்துதல் வேண்டும்.

5. முதன்மைச் சட்டவாக்கத்தின் 5 ஆம் பிரிவு, இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது :-

(1) அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (ஆ) என்னும் பந்தியை நீக்கஞ் செய்துவிட்டு அதற்குப் பதிலாகப் பின்வரும் பந்தியை இடுவதன் மூலம் :-

“(ஆ) அத்தகைய உற்பத்தித் தீர்வை விதிக்கப்படற்பாலதான பொருள் இலங்கைக்குள் இறக்குமதி செய்யப்பட்ட ஏதேனும் விடயத்தில், இலங்கைக்குள் இறக்குமதி செய்யப்பட்ட பின்னர் உடனடியாக அத்தகைய உற்பத்தித் தீர்வை விதிக்கப்படற்பாலதான பொருள் எந்தச் சங்கக் குதத்தில் அல்லது எந்த வேறு இடத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டதோ, அந்தச் சங்கக் குதத்திலிருந்து அல்லது அந்த வேறு இடத்திலிருந்து அகற்றப்படுமுன்னர், விதித்துரைக்கப்பட்ட விதத்தில், அத்தகைய உற்பத்தித் தீர்வை விதிக்கப்படற்பாலதான பொருளை இறக்குமதி செய்தவரினால் செலுத்தப்படல் வேண்டும்”.

(2) அப்பிரிவின் (2) ஆம் உட்பிரிவை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாகப் பின்வரும் உட்பிரிவை இடுவதன் மூலம் :-

“(2) (அ) இச்சட்டத்தில் உள்ளது எது எவ்வாறுபுரிபினும் (3அ, 4ஆ, 3இ) என்னும் பிரிவுகளின் கருத்தெல்லைக்குள் விலக்களிக்கப்பட்ட பொருளொன்றல்லாத) இலங்கைக்கு வெளியே உற்பத்தி செய்யப்பட்ட உற்பத்தித் தீர்வை விதிக்கப்படற்பாலதான பொருள் எதனையும் இறக்குமதி செய்கின்ற ஆள் ஒவ்வொருவரும், அத்தகைய உற்பத்தித் தீர்வை விதிக்கப்படற்பாலதான பொருள் எந்தச் சங்கக் குதத்தில் அல்லது வேறு இடத்தில் களஞ்சியப்படுத்தப்படுகின்றதோ, அந்தச் சங்கக் குதத்திலிருந்து அல்லது அந்த வேறு இடத்திலிருந்து அகற்றப்படுவதற்கு முன்னர் 3 ஆம் பிரிவின் கீழ் தீர்மானிக்கப்படும் உற்பத்தித் தீர்வை விகிதங்களில், அத்தகைய உற்பத்தித் தீர்வை விதிக்கப்படற்பாலதான பொருள் தொடர்பில் உற்பத்தித் தீர்வையைச் சங்கப் பணிப்பாளர் தலைமையதிபதிக்குச் செலுத்துதல் வேண்டும்.

(ஆ) பெறுமதியைத் தொடர்புபடுத்தி உற்பத்தித் தீர்வை விதிக்கப்படற்பாலதான ஏதேனும் இறக்குமதி செய்யப்பட்ட பொருளின்மீது உற்பத்தித் தீர்வை விதிக்கப்படுகின்றவிடத்து,

இச்சட்டத்தின் 7 ஆம் பிரிவில் அல்லது வேறு ஏதேனும் ஏற்பாட்டில் உள்ளது எது எவ்வாறிருப்பினும் அத்தகைய பொருளின் பெறுமதி, பின்வரும் தொகையின் கூட்டு மொத்தமாகக் கருதப்படுதல் வேண்டும்

- (i) அத்தகைய உற்பத்தித் தீர்வை விதிக்கப்படற்பாலதான பொருளின் விலைப்பெறுமதி, காப்புறுதிப் பெறுமதி அத்துடன் கப்பற் செலவுப் பெறுமதிக்குச் சமமான தொகை ஒன்று ;
 - (ii) வங்கித் தொழில் அல்லது வேறு இறுப்பனவுகளைச் செலுத்தித் தீர்ப்பதற்கென (i) ஆம் உட்பந்தியில் குறிப்பீடு செய்யப்பட்ட தொகையின் ஐந்து சதவீதத்துக்குச் சமமான தொகை ஒன்று ;
 - (iii) ஏதேனும் எழுத்திலான சட்டத்தின்கீழ் அத்தகைய பொருளின் இறக்குமதி தொடர்பில் செலுத்தப்படற்பாலதான எல்லா வரிகளினதும் ஆயவரிகளினதும், அறவீடுகளினதும் முழுத் தொகைக்குச் சமமான தொகையொன்று”.
- (3) அப்பிரிவின் (3) ஆம் பிரிவுக்கான காப்புவாசகத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாகப் பின்வரும் காப்பு வாசகத்தை இடுவதன் மூலமும் :-

“ஆயின் -

- (i) ஏற்றுமதி செய்யும் நோக்கத்துக்காக இலங்கையில் தயாரிக்கப்பட்டிருக்கும் அல்லது உற்பத்தி செய்யப்பட்டிருக்கும் உற்பத்தித்தீர்வை விதிக்கப்படற்பாலதான பொருள் எதுவும், அத்தகைய உற்பத்தித் தீர்வை விதிக்கற்பாலதான பொருள் சென்றடைய வேண்டிய துறைமுகத்தில் இறக்கப்பட வேண்டியதற்கான முறியொன்று செய்யப்பட்டால், உற்பத்தித் தீர்வை கொடுப்பனவுக்கு உட்பட்டதாதல் ஆகாது; அத்துடன்
- (ii) ஏற்றுமதியாளர்களினால் ஏற்றுமதி செய்வதற்கான பொருட்களின் உற்பத்தியில் மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படும் நோக்கத்துக்காக இறக்குமதி செய்யப்படும் உற்பத்தித் தீர்வை விதிக்கப்படற்பாலதான பொருளொன்று, அத்தகைய உற்பத்தி செய்யப்பட்ட பொருளானது ஏற்றுமதி செய்வதற்கென உற்பத்தி செய்யப்பட்டதெனப் பணிப்பாளர் தலைமையதிபதி திருப்திப்படும் வண்ணம் போதுமான அளவு எண்பிப்பு கொடுத்துவப்பட்டால், உற்பத்தித் தீர்வைக் கொடுப்பனவுக்கு உட்பட்டதாதல் ஆகாது.”

6. முதன்மைச் சட்டவாக்கத்தின் 7 ஆம் பிரிவு அப்பிரிவின் 17 ஆம் உட்பிரிவில் “தொடர்புபடுத்தி உற்பத்தித் தீர்வை விதிக்கப்படற்பாலதான ஏதேனும் பொருளின்” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “தொடர்புபடுத்தி இலங்கையினுள் இறக்குமதி செய்யப்பட்ட உற்பத்தித் தீர்வை விதிக்கப்படற்பாலதான பொருளொன்றல்லாத உற்பத்தித் தீர்வை விதிக்கப்படற்பாலதான ஏதேனும்

பொருளின்” என்னும் சொற்களை இடுவதன் மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது.

7. முதன்மைச் சட்டவாக்கத்தின் 7அ என்னும் பிரிவானது, இத்தால் நீக்கப்பட்டு அதற்குப் பதிலாகப் பின்வரும் புதிய பிரிவு இடப்படுகின்றது :-

“மாதிரிகள்,
கணக்கீட்டுப்
புத்தகங்கள்,
இடாப்புகள்,
பதிவேடுகள்,
அல்லது
வேறு ஆவணங்
களைக் கோரிப்
பெறுவதற்குப்
பணிப்பாளர்
தலைமையதி
பதிக்குள்ள
தத்துவங்கள்

7அ. (1) பணிப்பாளர் தலைமையதிபதி அல்லது பணிப்பாளர் தலைமையதிபதியினால் எழுத்தில் அதிகாரமளிக்கப்பட்ட உற்பத்தித் தீர்வை உதவிப்பணிப்பாளர் தரத்துக்குக் குறையாத உற்பத்தித் தீர்வை அலுவலர் எவரும் -

(அ) பதினாலாம் பிரிவின் கீழ் பதிவு செய்யப்படுவதற்கு ஆளாகவேண்டிய ஆள் ஒருவர் எனப் பணிப்பாளர் தலைமை அதிபதி அல்லது அத்தகைய உற்பத்தித் தீர்வை அலுவலர் அபிப்பிராயப்படும் ஆள் எவரையும், அப்பிரிவின் கீழ் பதிவுசெய்து கொள்ளுமாறு எழுத்திலான அறிவித்தல் மூலம் தேவைப்படுத்தலாம் அத்துடன் அத்தகைய அறிவித்தலில் குறித்துரைக்கப்படக்கூடியவாறான அத்தகைய காலத்துக்குள், 14 ஆம் பிரிவின் கீழ் பதிவுசெய்யப்பட்ட ஆள் ஒருவரினால் கொடுத்துவரப்பட வேண்டுமெனத் தேவைப்படுத்தப் பட்டவாறான அத்தகைய விபரங்களைக் கொண்டுள்ள அத்தகைய விபரத்திரட்டுக்களைக் கொடுத்துவுமாறு அத்தகைய ஆளைத் தேவைப்படுத்தலாம் ;

(ஆ) எழுத்திலான கட்டளைமூலம் ஆளெவரையும் தகவல் கொடுக்குமாறு அல்லது அத்தகைய கட்டளையில் குறித்துரைக்கப்படக்கூடியவாறான அத்தகைய இடத்திலும் காலப்பகுதிக்குள்ளும் கொடுப்பதற்கு அல்லது சமர்ப்பிப்பதற்கு அத்தகைய ஆளின் வசமுள்ள, உற்பத்தித் தீர்வை விதிக்கப்படற்பாலதான ஏதேனும் பொருள் அல்லது அத்தகைய பொருள் எதனதும் மாதிரிகள் தொடர்பிலான ஏதேனும் கணக்கீட்டுப் புத்தகத்தை, இடாப்பை, பதிவேட்டை அல்லது வேறு ஆவணத்தைப் பரிசோதனைக்குச் சமர்ப்பிக்குமாறும், அத்துடன் உற்பத்தித் தீர்வை விதிக்கப்படற்பாலதான ஏதேனும் பொருளின் பெறுமதியை உறுதி செய்யும் நோக்கத்துக்காக அல்லது இச்சட்டத்தின் கீழ் உற்பத்தித் தீர்வை அறவிடுவது தொடர்பான ஏதேனும் விடயத்தின் உண்மைத் தன்மையை உறுதி செய்வதற்காக அத்தகைய ஏதேனும் கணக்கீட்டுப் புத்தகத்தை, இடாப்பை, பதிவேட்டை அல்லது வேறு ஆவணத்தைப் பரிசோதனை செய்வதற்கும் அவற்றின் பிரதிகளை எடுப்பதற்கும் அல்லது அவற்றிலிருந்து பிரித்தெடுத்த பகுதிகளை எடுப்பதற்கும் பணிப்பாளர் தலைமையதிபதியை அல்லது அத்தகைய உற்பத்தித் தீர்வை அலுவலரை அனுமதிக்குமாறும் தேவைப்படுத்தப்படலாம்.

(இ) உற்பத்தித் தீர்வை விதிக்கப்படற்பாலவரான ஆளெவருக்கும், அத்தகைய ஆளினால் செலுத்தப்படற்பாலதான உற்பத்தித் தீர்வை தொடர்பில், பரிசோதனை செய்யப்படும் நோக்கத்துக்காக, அறிவித்தலில் குறித்துரைக்கப்படக் கூடியவாறான அத்தகைய இடத்திலும் அத்தகைய தேதியன்றும் அத்தகைய நேரத்திலும் அவர் தாமே சமூகமளிக்க வேண்டுமென அல்லது அதிகாரமளிக்கப்பட்ட பிரதிநிதி ஒருவர் மூலம் சமூகமளிக்க வேண்டுமென, அவரைத் தேவைப்படுத்துகின்ற எழுத்திலான அறிவித்தலைக் கொடுக்கலாம் :-

(2) உற்பத்தித் தீர்வைப் பிரதிப் பணிப்பாளர் ஒருவர் அல்லது உற்பத்தித் தீர்வைப் பிரதிப் பணிப்பாளர் ஒருவரினால் எழுத்தில் அதிகாரமளிக்கப்பட்ட உற்பத்தித் தீர்வை உதவிப்பணிப்பாளர் தரத்துக்குக் குறையாத உற்பத்தித் தீர்வை அலுவலர் ஒருவர், இச்சட்டத்தின் நோக்கங்களுக்காக அத்தகைய வைத்திருத்தல் அவசியமாகக்கூடியவாறான அத்தகைய காலப்பகுதிக்கு, (1) ஆம் உட்பிரிவின் கீழ் சுமத்தப்பட்ட தேவைப்பாடொன்றுக்கு இணங்கப் பரிசோதனைக்கெனச் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் ஏதேனும் கணக்கீட்டுப் புத்தகத்தை, இடாப்பை, பதிவேட்டை அல்லது வேறு ஆவணத்தைத் தமது கட்டுக்காவலில் வைத்திருக்கலாம்”.

8. முதன்மைச் சட்டவாக்கத்தின் 9 ஆம் பிரிவு, அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவில் பின்வருமாறு இத்தால் திருத்தப்படுகின்றது :-

- (1) “ஓராண்டு காலப்பகுதிக்குள்” என்னும் சொற்களுக்குப் பதிலாக “ஐந்தாண்டுக் காலப் பகுதிக்குள்” என்னும் சொற்களை இடுவதன் மூலமும்; அத்துடன்
- (2) அவ்வுட்பிரிவுக்கான காப்பு வாசகத்தில் “ஐந்து ஆண்டுகளுக்கு” என்னும் சொற்களுக்குப் பதிலாக “பத்து ஆண்டுகளுக்கு” என்னும் சொற்களை இடுவதன் மூலமும்.

9. முதன்மைச் சட்டவாக்கத்தின் 10 ஆம் பிரிவு இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது :-

- (1) அப்பிரிவின் (2) ஆம் உட்பிரிவை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாகப் பின்வரும் உட்பிரிவுகளை இடுவதன் மூலமும் :-

“(2) ஓராம் உட்பிரிவின் கீழ் செய்யப்படும் மேன்முறையீடு ஒவ்வொன்றும், பணிப்பாளர் தலைமை அதிபதிக்கு முகவரியிடப்படும் எழுத்திலான மனு ஒன்று செய்யப்படல் வேண்டுமென்பதுடன் அத்தகைய மேன்முறையீட்டின் ஏதுக்கள் பற்றிச் சரியாகக் கூறுதலும் வேண்டும்.

- (3) எத்தீர்மானத்துக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதோ, அத்தீர்மானமானது, அது தொடர்புறுத்துகின்ற காலப்பகுதி தொடர்பில் 14 ஆம் பிரிவின் கீழான விபரத்திரட்டு ஒன்று இல்லாது செய்யப்பட்டிருக்கின்றவிடத்து, மேன்முறையீட்டு மனுவானது,

முறையாக ஆக்கப்பட்ட விபரத்திரட்டு ஒன்றுடன் சேர்த்து அனுப்பப்படுதல் வேண்டும்.

(4) ஓராம் உட்பிரிவின் கீழ் செய்யப்படும் மேன்முறையீடொன்று, அது (1) ஆம் (2) ஆம் அத்துடன் (3) ஆம் உட்பிரிவுகளின் ஏற்பாடுகளுக்கு இணங்க இல்லாதுவிடின் பணிப்பாளர் தலைமை அதிபதியினால் நிராகரிக்கப்படுதல் வேண்டும்”.

(2) அப்பிரிவின் (3), (4), (5) அத்துடன் (6) ஆகிய உட்பிரிவுகளை முறையே அதன் (5), (6), (7) அத்துடன் (8) ஆம் உட்பிரிவுகளான மீள இலக்கமிடுவதன் மூலமும்; அத்துடன்

(3) அப்பிரிவின் மீள இலக்கமிடப்பட்ட (6) ஆம் உட்பிரிவில் “வேறுபடுத்தலாம் அல்லது வெற்றானதாக்கலாம்” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “வேறுபடுத்தலாம் அல்லது வெற்றானதாக்கலாம் என்பதுடன் மேன்முறையீடு மீதான தமது முடிவுபற்றி மேன்முறையீட்டாளருக்கு எழுத்தில் அறிவித்தல் கொடுத்தலும் வேண்டும்” என்னும் சொற்களை இடுவதன் மூலமும்.

(4) அப்பிரிவின் மீள இலக்கமிடப்பட்ட (8) ஆம் உட்பிரிவில் “31 ஈ எனும் பிரிவின் (3) ஆம் (4) ஆம் அத்துடன் (5) ஆம் உட்பிரிவுகள்” எனும் சொற்களுக்கும் எண்களுக்கும் பதிலாக, “31ஈ எனும் பிரிவின் (6) ஆம் அத்துடன் (9) ஆம் உட்பிரிவுகள்” எனும் சொற்களையும் எண்களையும் இடுவதன் மூலமும்.

10. பின்வரும் புதிய பிரிவு, 10 ஆம் பிரிவை உடனடுத்துப்பின்னர் உட்படுத்தப்படுகின்றதென்பதுடன், அது முதன்மைச் சட்டவாக்கத்தின் 10அ என்னும் பிரிவாகப் பயனுறுதலும் வேண்டும் :-

“அறிவித்தலைச்
சேர்ப்பித்தல்

10அ. (1) இச்சட்டத்தின் கீழ் பணிப்பாளர் தலைமையதிபதியினால், உற்பத்தித் தீர்வைப் பணிப்பாளர் ஒருவரினால், உற்பத்தித் தீர்வை பிரதிப் பணிப்பாளரினால், உற்பத்தித் தீர்வை உதவிப் பணிப்பாளர் தரத்திற்குக் குறையாத எவரேனும் உற்பத்தித் தீர்வை அலுவலரினால் கொடுக்கப்பட வேண்டிய ஒவ்வொரு அறிவித்தலும் அல்லது அறிவிப்பும் விடயத்திற்கேற்ப பணிப்பாளர் தலைமையதிபதியின் அல்லது உற்பத்தித்தீர்வைப் பணிப்பாளரின் அல்லது உற்பத்தித் தீர்வைப் பிரதிப் பணிப்பாளரின் அல்லது அத்தகைய உற்பத்திவரி அலுவலரது பெயரைக் கொண்டிருத்தல் வேண்டும் என்பதுடன் அத்தகைய ஒவ்வொரு அறிவித்தலும் அல்லது அறிவிப்பும் பணிப்பாளர் தலைமையதிபதியின், உற்பத்திவரிப் பணிப்பாளரின், உற்பத்திவரிப் பிரதிப் பணிப்பாளரின் அல்லது அத்தகைய உற்பத்திவரி அலுவலரின் பெயர் அதன்மேல் முறையாக அச்சடிக்கப்பட்டிருந்தால் அல்லது ஒப்பமிடப்பட்டிருந்தால் வலிதுடையதெனக் கருதப்படுதலும் வேண்டும்.

(2) இச்சட்டத்தின் கீழ் தரப்படும் ஒவ்வொரு அறிவித்தலும் அல்லது அறிவிப்பும் ஆளொருவருக்குத் தாமாகவோ அல்லது அவரின் கடைசியாக அறியப்பட்ட வாழிடத்தில் அல்லது அறிவித்தல் எந்தக் காலத்திற்குத் தொடர்புடையதோ அந்தக் காலத்தில் அவர் இருக்கின்ற அல்லது இருந்த ஏதேனும் இடத்தில், ஒப்படைப்பதன் மூலமோ அல்லது அவ்விடத்திற்கு அஞ்சல் மூலம் அனுப்புவதன் மூலமோ சேர்ப்பிக்கப்படலாம்.

(3) அஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட ஒவ்வொரு அறிவித்தலும், சாதாரண அஞ்சல் நெறியில் கிடைக்கப்பட்டிருந்திருக்கவேண்டிய நாளுக்கு அடுத்துவரும் நாளன்று சேர்ப்பிக்கப்பட்டதாகக் கருதப்படுதல் வேண்டும்.

(4) அஞ்சல் மூலம் சேர்ப்பித்தலை எண்பித்தலுக்கு, அறிவித்தலைக் கொண்டுள்ள கடிதம் முறையாக முகவரியிடப்பட்டு அஞ்சல்படுத்தப்பட்டதென்பதை எண்பித்தல், போதியதாக இருத்தல் வேண்டும்.

(5) இச்சட்டத்தின் நோக்கங்களுக்காகத் தரப்பட்ட அல்லது வழங்கப்பட்ட ஏதேனும் அறிவித்தலில் அல்லது அறிவிப்பில் அச்சடிக்கப்பட்டதும் அல்லது ஒப்பமிடப்பட்டதும் அல்லது ஏதேனும் சான்றிதழ்மீது ஒப்பமிடப்பட்டதும், அதைத் தருவதற்கு அல்லது வழங்குவதற்கு அதிகாரமளிக்கப்பட்ட அலுவலரின் பெயராக வேண்டுமெனக் கருதப்படுவதுமான ஒவ்வொரு பெயரும் நீதிமுறையாக அறிவிக்கப்படுதல் வேண்டும்.

(6) இச்சட்டத்தின் ஏற்பாடுகளின் எண்ணத்திற்கும் கருத்துக்கும் இணங்க அல்லது அதன் பிரகாரம் அறிவித்தல், அறிவிப்பு சான்றிதழ் அல்லது வேறு ஆவணம் எதுவும், பொருளளவிலும் பயனிலும் இருந்தால் அத்துடன் அத்தகைய அறிவித்தல், அறிவிப்பு சான்றிதழ் அல்லது ஆவணம் தொடர்புபடுத்துகின்ற அல்லது அதனால் பாதிப்புக்குள்ளான ஆள், பொதுக் கருத்துக்கும், புரிந்துணர்வுக்கும் இணங்க அதன்கண் பதவிப்பெயர் குறித்து நியமிக்கப்பட்டிருந்தால், இச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கிணங்க தரப்பட்ட அல்லது வழங்கப்பட வேண்டுமெனக் கருதப்படும் அத்தகைய அறிவித்தல், அறிவிப்பு, சான்றிதழ் அல்லது வேறு ஆவணம் எதுவும், அது படிவத்தில் இல்லாததற்காக இல்லாதொழிக்கப்படுதல் ஆகாது அல்லது வெறிதாகுமெனவோ அல்லது வெறிதீகுவாகுமெனவோ கருதப்படலாகாது, அல்லது அதன்கண் உள்ள ஒரு தவறு, பழுது, அல்லது விடுபாடு காரணமாகப் பாதிக்கப்படுதல் ஆகாது."

11. பிரிவு 11ஆ உடனடுத்துப் பின்னர் பின்வரும் புதிய பிரிவுகள் இத்தால் உட்புகுத்தப்படுகின்றதென்பதுடன், அவை முதன்மைச் சட்டவாக்கத்தின் 11அ அத்துடன் 11ஆ என்னும் பிரிவுகளாகப் பயனுறுதலும் வேண்டும் :-

“தவணை
தவறுநரின்
சொத்துக்கள் மீது
உற்பத்தித்
தீர்வை ஒரு
அறவீடாதல்

11அ. தவணை தவறிய ஏதேனும் உற்பத்தித் தீர்வை தவணை தவறியவரின் எல்லாச் சொத்துக்கள் மீதான ஒரு அறவீடாதல் வேண்டும்.

ஆயின்,

- (i) பதினொன்று (ஆ) என்னும் பிரிவின் கீழ் அவற்றைக் கைப்பற்றுவதற்கு முன்னர் பெறுமதிக்காக ஒரு நல்லெண்ணக் கொள்வோருக்கு தவணை தவறியவரினால் விற்கப்பட்ட ஏதேனும் சொத்துக்களுக்கு அத்தகைய அறவீடு நீடிக்கப்படமாட்டாது அல்லது அவற்றைப் பாதிக்கமாட்டாது ;
- (ii) அசைவற்ற ஆதனம் தொடர்பில் அறவீடானது 11ஆ என்னும் பிரிவின் கீழ் அத்தகைய சொத்தைக் கைப்பற்றிய தேதிக்கு முன்னர், பெறுமதிக்காக நல்லெண்ணத்துடன் உருவாக்கப்பட்டுப் பதிவுசெய்யப்பட்ட ஏதேனும் குத்தகைக்கு அல்லது பாரபந்தத்திற்கு முன்னுரிமை பெறுதலாகாது; அத்துடன்
- (iii) அசைவுள்ள ஆதனம் தொடர்பில், அறிவீடானது, தவணை தவறிய தேதிக்கு முன்னர், பெறுமதிக்காக நல்லெண்ணத்துடன் உருவாக்கப்பட்ட ஏதேனும் ஈட்டுரிமை அல்லது பாரபந்தத்திற்கு முன்னுரிமை பெறுதல் வேண்டும்.

11ஆ. (1) இச்சட்டத்தின் நோக்கங்களுக்காக வரி சேகரிப்பாளராக ஆட்கள் நியமிக்கப்படலாம்.

(2) (அ) ஏதேனும் உற்பத்திவரி தவணை தவறுகின்றவிடத்து, பணிப்பாளர் தலைமையதிபதி, அத்தகைய உற்பத்தித் தீர்வையின் விபரங்களையும் தவணை தவறியவரின் பெயர்களையும் கொண்ட ஒரு சான்றிதழை, பெரும்பாகச் செயலாளர் அல்லது வரிசேகரிப்பாளருக்கு வழங்கலாம், அத்துடன் அத்தகைய சான்றிதழ் எந்த அலுவலருக்கு வழங்கப்பட்டுள்ளதோ அந்த அலுவலர், சான்றிதழில் பெயர் குறிப்பிடப்பட்ட தவணை தவறியவரின் அசைவுள்ள ஆதனத்தைக் கைப்பற்றி விற்பனை செய்வதன்மூலம் தவணை தவறியவரிடமிருந்து உற்பத்திவரி அறிவிடப்படச் செய் விப் பதற்கு இத்தால் தேவைப்படுத்தப்படவும் தத்துவமளிக்கப்படவும் வேண்டும்.

(ஆ) சொல்லப்பட்ட கைப்பற்றுகையானது, அது சார்பில் மிக உசிதமானதென சொல்லப்பட்ட அலுவலர் கருதுகின்றவாறான,

அத்தகைய முறையில் பயனுறுத்தப்படுதல் வேண்டும் என்பதுடன் அவ்வாறு கைப்பற்றப்பட்ட ஏதேனும் ஆதனம் தவணைதவறியவரின் செலவிலும், விதிப்பனவுகளிலும் ஐந்து நாட்களுக்கு வைத்திருக்கப்படுதல் வேண்டும். தவணைதவறியவர், சொல்லப்பட்ட ஐந்து நாட்களினுள் செலவுகள், கட்டணங்களுடன் சேர்த்து தவணைதவறிய உற்பத்திவரியைச் செலுத்தாவிடின் பெரும்பாகச் செயலாளர் அல்லது வரிசேகரிப்பாளர் சொல்லப்பட்ட ஆதனத்தைப் பகிரங்க ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்படச் செய்வித்தல் வேண்டும்.

(இ) விற்பனை மூலம் பெறப்பட்ட தொகை பின்வருவனவற்றிற்கு ஏற்புடையனவாதல் வேண்டும் -

- (i) முதலாவது ஆதனத்தைக் கைப்பற்றி, வைத்திருந்து விற்பனை செய்தலுக்கான செலவுகளையும் விதிப்பனவுகளையும் கொடுப்பனவு செய்தல்; அத்துடன்
- (ii) இரண்டாவதாக தவணைதவறிய உற்பத்தித்தீர்வையைத் திருப்தி செய்தல்.

அத்துடன், ஏதேனும் மிகுதி இருப்பின் அது கைப்பற்றப்பட்ட ஆதனத்தின் சொந்தக்காரருக்குச் செலுத்தப்படுதல் வேண்டும்.

(3) உற்பத்திவரி தவணை தவறுகின்றவிடத்தும், பணிப்பாளர் தலைமையதிபதி, (2) ஆம் உட்பிரிவில் ஏற்பாடு செய்யப்பட்ட வழிகள் மூலம் அறவீடு செய்தல் செயல்முறை சாத்தியமில்லை அல்லது உசிதமானதில்லை என்னும் அபிப்பிராயம் உடையவராயிருக்குமிடத்தும், அவர் தவணைதவறியவர் எந்த மாவட்டத்தில் வதிகின்றாரோ அந்த ஏதேனும் மாவட்டத்தில், அல்லது தவணை தவறியவரினால் உடைமையாக்கப்பட்ட ஏதேனும் அசைவுள்ள அல்லது அசைவற்ற ஆதனம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளதோ அந்த ஏதேனும் மாவட்டத்தில் நியாயாதிக்கமுள்ள ஒரு மாவட்ட நீதிமன்றத்துக்கு, அத்தகைய உற்பத்தி வரியின் விபரங்களையும், உற்பத்திவரி எந்த ஆள் அல்லது ஆட்களினால் செலுத்தப்படற்பாலதானதோ அந்த ஆள் அல்லது ஆட்களின் பெயர் அல்லது பெயர்களையும் கொண்டுள்ள சான்றிதழ் ஒன்றை வழங்கலாம். அத்துடன் நீதிமன்றமானது, அதன்மீது, தவணை தவறியவரின் எல்லா அல்லது ஏதேனும் அசைவுள்ள அத்துடன் அசைவற்ற ஆதனத்தை, அல்லது உற்பத்திவரியை அறவிடுவதற்கு அவசியமென அவர் கருதுகின்றவாறான அத்தகைய பாகத்தைக் கைப்பற்றி விற்பனை செய்வதற்கு அவருக்கு அதிகாரம் வழங்குகின்றதும் அவரைத் தேவைப்படத்துகின்றதுமான நிறைவேற்று எழுத்தாணை ஒன்றைப் பிஸ்காலுக்குப் பணிக்கலாம். அத்துடன் குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவையின் 226

ஆம் பிரிவு தொடக்கம் 297 ஆம் பிரிவு வரையிலான பிரிவுகளின் ஏற்பாடுகள் ஏற்றமாற்றங்களுடன் அத்தகைய கைப்பற்றலுக்கும் விற்பனைக்கும் ஏற்புடையதாகத் வேண்டும்.

(4) இப்பிரிவின் கீழ் ஒரு சான்றிதழைப் பணிப்பாளர் தலைமையதிபதி வழங்குகின்றபோதெல்லாம், அதன் ஒரு அறிவிப்பை அவர் அதேநேரத்தில், தானாகச் சேர்ப்பிப்பதன்மூலம் அல்லது அஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட பதிவுசெய்யப்பட்ட கடிதம் மூலம், தவணைதவறியவருக்கு வழங்குதல் வேண்டும். ஆனால், தவணைதவறியவருக்கு அத்தகைய அறிவித்தல் கிடைக்கப்பெறாமை இப்பிரிவின் கீழான வழக்கு நடவடிக்கைகளை வலிதற்றதாக்குதல் ஆகாது."

12. முதன்மைச் சட்டவாக்கத்தின் 12அ என்னும் பிரிவு, அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவில் இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது :-

- (1) அவ்வுட்பிரிவின் (ஆ) என்னும் பந்தியில் "இரண்டு சதவீதத்துக்கு" என்னும் சொற்களுக்குப் பதிலாக "மூன்று சதவீதத்துக்கு" என்னும் சொற்களை இடுவதன் மூலம்; அத்துடன்
- (2) அந்த உட்பிரிவின் காப்பு வாசகத்தில் "தவணைதவறிய தீர்வையின் ஐம்பது சதவீதத்தை விஞ்சுதலாகாது" என்னும் சொற்களுக்குப் பதிலாக "தவணை தவறிய தொகையை விஞ்சுதலாகாது" என்னும் சொற்களை இடுவதன் மூலம்.

13. முதன்மைச் சட்டவாக்கத்தின் 13 ஆம் பிரிவு, அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவில், "இயைபான தேதியிலிருந்து" என்னும் சொற்களுக்குப் பதிலாக, "கொடுப்பனவுத் தேதியிலிருந்து" என்னும் சொற்களை இடுவதன் மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது.

14. முதன்மைச் சட்டவாக்கத்தின் 20 ஆம் பிரிவு, அப்பிரிவின் (2) ஆம் உட்பிரிவில், இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது :-

(அ) அவ்வுட்பிரிவின் (i) ஆம் உட்பந்தியை நீக்குவதன் மூலமும்;

அத்துடன்

(ஆ) அவ்வுட்பிரிவின் (ii) ஆம் (iii) ஆம் உட்பந்திகளை, முறையே அவற்றின் (i) ஆம் (ii) ஆம் உட்பிரிவுகள் என்றவாறு மீள இலக்கமிடுவதன் மூலமும்.

15. முதன்மைச் சட்டவாக்கத்தின் 23 ஆம் பிரிவு, அதிலுள்ள "ஆயிரத்துத் தொளாயிரத்து எழுபத்தொன்பதாம் ஆண்டின் 15 ஆம் இலக்க" என்னும் சொற்களுக்குப் பதிலாக, "ஆயிரத்துத் தொளாயிரத்து எழுபத்தொன்பதாம் ஆண்டின் 15 ஆம் இலக்க" என்னும் சொற்களை இடுவதன் மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது.

16. முதன்மைச் சட்டவாக்கத்தின் 24 ஆம் பிரிவு, அப்பிரிவின் முடிவில் பின்வரும் உட்பிரிவுகளைச் சேர்ப்பதன் மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது -

“(7) (அ) பிரிவு 2அ (2) என்பதன் கீழ் இரகசியம் பற்றிய சத்தியத்தை எடுப்பதற்குத் தேவைப்படுத்தப்பட்ட ஆளொருவராக இருந்துகொண்டு அத்தகைய சத்தியத்தை எடுக்காமலே இச்சட்டத்தின் கீழ் செயற்படுபவரான,

(ஆ) பிரிவு 2 (அ) (1) என்பதனை மீறி அல்லது 2 (அ) (2) என்னும் பிரிவின் கீழ் எடுக்கப்பட்ட சத்தியமொன்றை மீறி

செயற்படுபவரான எவரையும் ஆள், இச்சட்டத்தின் கீழான தவறொன்றுக்குக் குற்றவாழியாதல் வேண்டுமென்பதுடன், நீதிவானொருவர் முன்னரான சுருக்க முறையிலான விளக்கத்தின் பின்னர் குற்றத்தீர்ப்பளிக்கப்படுவதன் மேல் ஓராண்டுக்கு மேற்படாத காலத்துக்கு மறியற்றண்டனைக்கு அல்லது நூறாயிரம் ரூபாவுக்கு மேற்படாத குற்றப்பணத்துக்கு அல்லது அத்தகைய மறியற்றண்டனை, குற்றப்பணம் ஆகிய இரண்டுக்கும் ஆளாதல் வேண்டும்.

(8) பிரிவு 3 (இ) என்பதன் கீழ் ஆக்கப்பட்ட ஏதேனும் கட்டளையில் குறித்துரைக்கப்பட்ட பொருளொன்றின் உற்பத்தியாளரான, தயாரிப்பாளரான அல்லது இறக்குமதியாளரான அல்லது அனுப்பப்படும் பொருள் பெறுநரான எவரனுமான், பணிப்பாளர் தலைமையதிபதியின் முன் அனுமதியில்லாமல் அல்லது அத்தகைய கட்டளையில் குறித்துரைக்கப்பட்ட ஏதேனும் நிபந்தனையை மீறி அத்தகைய பொருளை விற்பாரெனின் அல்லது கையுதிர்ப்பாரெனின், இச்சட்டத்தின் கீழான தவறொன்றுக்குக் குற்றவாளியாதல் வேண்டுமென்பதுடன், நீதிவானொருவர் முன்னரான சுருக்கமுறையிலான விளக்கத்தின் பின்னர் குற்றத் தீர்ப்பளிக்கப்படுவதன் மேல், நூறாயிரம் ரூபாவுக்கு மேற்படாத குற்றப்பணத்துக்கு ஆளாகுதல் வேண்டும்.

(9) பிரிவு 7 அ என்பதன் கீழான அறிவித்தலொன்று அல்லது கட்டளையொன்று சேர்ப்பிக்கப்பட்டுள்ளவாறான எவரேனும் அத்தகைய அறிவித்தலின் அல்லது கட்டளையின் தேவைப்பாடுகளுடன் இணங்கியொழுதுவதற்கு வேண்டுமென்றே தவறுவாரெனின், இச்சட்டத்தின் கீழான தவறொன்றுக்குக் குற்றவாளியாதல் வேண்டுமென்பதுடன், நீதிவானொருவர் முன்னரான சுருக்கமுறையிலான விளக்கத்தின் பின்னர் குற்றத்தீர்ப்பளிக்கப்படுவதன் மேல், நூறாயிரம் ரூபாவுக்கு மேற்படாத குற்றப்பணத்துக்கு ஆளாகுதல் வேண்டும்”

17. முதன்மைச் சட்டவாக்கத்தின் 32 ஆம் பிரிவு இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது :-

- (1) “முகவர்” என்னும் வரைவிலக்கணத்தை உடனடுத்துப் பின்வரும் புதிய வரைவிலக்கணத்தை உட்புகுத்துவதன் மூலமும் -

“அதிகாரமளிக்கப்பட்ட ஆள்” என்பது, இச்சட்டத்தின் நோக்கங்களுக்காக அவர் சார்பில் செயற்படுவதற்கென இச்சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்டவரான ஒரு தயாரிப்பாளரினால், உற்பத்தியாளரினால் அல்லது இறக்குமதியாளரினால் எழுத்தில் அதிகாரமளிக்கப்பட்டவரான எவரேனும் தனியாள் எனப் பொருள்படும்.

“உற்பத்தித் தீர்வை” என்பது, இச்சட்டத்தின் கீழ் தீர்வை விதிக்கப்படற்பாலதான பொருளொன்றின் எவரேனும் தயாரிப்பாளரினால், உற்பத்தியாளரினால் அல்லது இறக்குமதியாளரினால் செலுத்தப்படற்பாலதான ஏதேனும் பணத்தொகை எனப்பொருள்படுவதுடன், அத்தகைய ஏதேனும் தீர்வைக்கு 12அ என்னும் பிரிவின் கீழ் தவறுகை என்னும் காரணத்தினால் கூடுதலாகச் சேர்க்கப்படும் பணத்தொகை எதனையும் உள்ளடக்குவதாகும்”.

- (2) “தயாரிப்பாளர் அல்லது உற்பத்தியாளர்” என்னும் வரைவிலக்கணத்துக்குப் பதிலாக பின்வரும் வரைவிலக்கணத்தை இடுவதன் மூலமும் :-

“தயாரிப்பாளர் அல்லது உற்பத்தியாளர் என்பது -

(அ) பொருளொன்றை ஆக்குகின்ற ;

(ஆ) ஏதேனும் பொருளை விற்பனைக்கென இசைவாக்குகின்ற ;

(இ) பண்டங்களைப் பதனிடிகின்ற அல்லது பொருத்தியளக்கின்ற

எவரேனும் ஆள் என்று பொருளாகும்”.

- (3) “காலாண்டு” எனும் வரைவிலக்கணத்தை உடனடுத்துப் பின்வரும் புதிய வரைவிலக்கணத்தை உட்புகுத்துவதன் மூலமும் :-

“மீளளிப்பு” என்பது, இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் தீர்வை விதிக்கப்படற்பாலதான பொருட்களின் மீதான உற்பத்தித் தீர்வையின் தள்ளுபடியை உள்ளடக்குவதாகும்”

18. இச்சட்டத்தின் சிங்கள, தமிழ் உரைகளுக்கிடையே ஏதேனும் ஒவ்வாமை காணப்படும் சந்தர்ப்பத்தில், சிங்கள உரையே மேலோங்கி நின்றல் வேண்டும்.

1994 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க, தனிசு அறவிடல்
(விசேட ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டம்

[1994, மே மாதம் 26ஆம் திகதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது]

1990 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, தனிசு அறவிடல் (விசேட ஏற்பாடுகள்)
சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டம்

1. இச்சட்டம் 1994 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க, தனிசு அறவிடல் (விசேட ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டம் என எடுத்துக்காட்டப்படலாம்.

2. (இதனகத்துப் பின்னர் "முதன்மைச் சட்டவாக்கம்" எனக் குறிப்பிட்டு செய்யப்படும்) 1990 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, தனிசு அறவிடல் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 2 ஆம் பிரிவு இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது :

(1) அப்பிரிவின் (2) ஆம் உட்பிரிவை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாகப் பின்வரும் உட்பிரிவை இடுவதன் மூலமும் :-

"(2) எந்தத் தனிசில், தவறுகையில் உள்ளதாகச் சார்த்தப்படும் பணத்தொகையானது, ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம் ரூபாவுக்குக் குறைவானதாக இருக்கின்றதோ அந்தத் தனிசை அறவிடுவதற்காக, இச்சட்டத்தினால் விதிக்கப்பட்டுள்ள நடவடிக்கை முறையின் நியதிகளின் படி நிறுவனமொன்றினால் வழக்கெதுவும் தொடுக்கப்படலாகாது." ; அத்துடன்

(2) அப்பிரிவின் ஓரக்குறிப்புக்குப் பதிலாகப் பின்வரும் ஓரக்குறிப்பை இடுவதன் மூலமும் :-

"தனிசொன்றை அறவிடுவதற்குப் பணம் வழங்கும் நிறுவனங்களால் எடுக்கப்படும் வழக்கு நடவடிக்கை."

3. முதன்மைச் சட்டவாக்கத்தின் 4 ஆம் பிரிவு இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது :-

(1) அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாகப் பின்வரும் உட்பிரிவை இடுவதன் மூலமும் :-

"(1) வழக்குத் தொடுக்கின்ற நிறுவனமானது, பிராதைச் சமர்ப்பித்ததன்மேல், கோரப்பட்ட பணத்தொகையானது, எதிராளியிடமிருந்து நிறுவனத்திற்கு சட்டப்படி வருமதியாயிருக்கின்றதென்ற பயன்படச் சத்தியக் கடதாசியொன்றையும், நைசைத் தீர்வைக்கும் அதனைச்

சேர்ப்பிப்பதற்கும் தேவைப்படும் முத்திரைகளையும் பிராதுடன் கோப்பிடுதல் வேண்டும்; அத்துடன் எந்தப் பிராதுவினமீது, சத்தியக் கடதாசியின் மீது, சாதனத்தின்மீது, உடன்படிக்கையின்மீது, அல்லது ஆவணத்தின் மீது நிறுவனத்தினால் வழக்குத் தொடரப்படுகின்றதோ அல்லது நிறுவனம் தங்கியிருக்கின்றதோ அதன் பிரதிகளை, வழக்கிலுள்ள எதிராளிகளின் எண்ணிக்கைக்குச் சமமான அளவில் அத்தகைய எண்ணிக்கையில் நீதிமன்றத்தில் மேலதிகமாகக் கோப்பிடுதலும் வேண்டும்.”

- (2) அப்பிரிவின் (2) ஆம் உட்பிரிவில், “பிராதில் குறிப்பிடப்பட்டுள்ள பணத்தொகையை” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “பிராதில் வேண்டப்பட்டுள்ள பணத்தொகையை” என்னும் சொற்களை இடுவதன் மூலமும் ;
- (3) அப்பிரிவின் (3) ஆம் உட்பிரிவில் “ஒரு நாளாக இருத்தல் வேண்டும்” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “ஒருநாளாக இருத்தல் வேண்டும் என்பதுடன் அதன்பின்னர் அத்தகைய நைசைத் தீர்வைக்கு எதிராகத் தோன்றுவதற்கும் காரணம் காட்டுவதற்கும் என நீதிமன்றத்தினால் எதிராளிக்கு மேலதிக கால அவகாசம் எதுவும் வழங்கப்படலாகாது” என்னும் சொற்களை இடுவதன் மூலமும் ;
- (4) அப்பிரிவின் (4) ஆம் உட்பிரிவை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாகப் பின்வரும் உட்பிரிவை இடுவதன் மூலமும் :-

“(4) ஓராம் உட்பிரிவின் கீழ் நிறுவனத்தினால் கோப்பிடப்பட வேண்டிய சத்தியக்கடதாசியானது, வழக்குகளுக்கான காரணத்தின் நிகழ்வுகள் பற்றிச் சொந்த அறிவுள்ளவரான நிறுவனத்தின் முதன்மை அலுவலர் ஒருவரினால் கோப்பிடப்படுதல் வேண்டும் என்பதுடன், அத்தகைய ஆள் அவரது சத்தியக்கடதாசியில், அதிலுள்ள விடயங்கள் பற்றித் தமக்குள்ள சொந்த அறிவின் பிரகாரம் தாம் வாக்குமூலம் கொடுப்பதாகச் சத்தியம் செய்தல் வேண்டும் அல்லது உறுதிப்படுத்தல் வேண்டும் என்பதுடன், நீதிபதியின் தற்றுணிப்பின்பேரில், அதன் விடயப்பொருள்பற்றி விசாரணை செய்யப்படுவதற்கு ஆளாதலும் வேண்டும்.” ;

- (5) அப்பிரிவின் (5) ஆம் உட்பிரிவை நீக்கிவிடுவதன் மூலமும் ;
அத்துடன்
- (6) அப்பிரிவின் ஓரக்குறிப்புக்குப் பதிலாகப் பின்வரும் ஓரக்குறிப்பை இடுவதன் மூலமும் :-

“வழக்குத் தொடரப்பட வேண்டிய சாதனத்தின், உடன்படிக்கையின் அல்லது ஆவணத்தின் பிரதிகள் கோப்பிடப்பட வேண்டும் என்பது.”

4. முதன்மைச் சட்டவாக்கத்தின் 5 ஆம் பிரிவு இத்தால் நீக்கப்பட்டு அதற்குப் பதிலாகப் பின்வரும் பிரிவு இடப்படுகின்றது :-

"நைசை
தீர்வை
சாதாரண
மாகப்
பதிவஞ்சல் மூலம்
சேர்ப்பிக்கப்
படுதல்.

5. (1) நைசை தீர்வையானது, 5 ஆ என்னும் பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய, எதிராளியினால் மன்றாணைகள் அவருக்குச் சேர்ப்பிக்கப்படக்கூடிய முகவரியென நிறுவனத்துக்குத் தரப்பட்டதான முகவரிக்குப் பதிவஞ்சல் மூலமாக எதிராளியிடம் சாதாரணமாகச் சேர்ப்பிக்கப்படல் வேண்டும்.

(2) எதிராளியானவர் அரசாங்க அலுவலர் ஒருவராக இருக்குமிடத்து, நீதிமன்றம் அதன் தற்றுணிபில், பதிவஞ்சல் மூலமாக எதிராளிக்கு நைசை தீர்வையை அனுப்புவதுடன் மேலதிகமாக, நைசை தீர்வையை இணைப்பிரதிகளில் எதிராளி வேலைக்கமர்த்தப்பட்டுள்ள திணைக்களத்தின் தலைவருக்கும் பதிவஞ்சல் மூலம் அனுப்பிவைக்கலாம்; நைசை தீர்வையின் பிரதியொன்றை எதிராளியிடம் நேரில் சேர்ப்பிக்கச் செய்தலும், நைசை தீர்வையின் மறுபிரதியை, நைசை தீர்வையைப் பெற்றுக்கொண்டமைபற்றிய எதிராளியின் ஒப்புக்கொள்ளலுடன், அல்லது திணைக்களத் தலைவர் தாமே நேரில் சேர்ப்பிக்கவில்லையெனில் நைசை தீர்வையைச் சேர்ப்பிக்கின்ற ஆளினால் அந்த மறுபிரதியின்மீது புறக்குறிப்பும் ஒப்பமும் இடப்பட்டு திணைக்களத் தலைவரின் மேலொப்பமும் கொண்ட கூற்றுடன் நீதிமன்றத்துக்கு உடனடியாகத் திருப்பியனுப்பி வைத்தலும் திணைக்களத் தலைவரின் கடமையாதல் வேண்டும்.

(3) எதிராளியானவர், அரசாங்க அலுவலராக அல்லாது, இன்னோர் ஆளிடம் வேலைக்கமர்ந்துள்ளவராக இருக்குமிடத்து, நீதிமன்றம் அதன் தற்றுணிபில் பதிவஞ்சல் மூலமாக எதிராளிக்கு நைசை தீர்வையை அனுப்புவதுடன் மேலதிகமாக, எதிராளி வழமையாக தொழில்செய்யும் இடத்திலுள்ள அவரது தொழில் தருநருக்கும், அல்லது தொழில்தருநர் ஒரு கம்பெனியாக அல்லது கூட்டுத்தாபனமாக இருக்குமிடத்து அக்கம்பெனியின் அல்லது கூட்டுத்தாபனத்தின் செயலாளருக்கும், முகாமையாளருக்கும் அல்லது வேறு ஒத்த அலுவலருக்கும் நைசை தீர்வையை இணைப்பிரதிகளில் அனுப்பிவைக்கலாம்; விடயத்துக்கேற்றவாறு அத்தகைய தொழில்தருநர் அல்லது அலுவலர், நைசை தீர்வையின் பிரதியொன்றை எதிராளியிடம் நேரில் சேர்ப்பிக்கச்செய்தலும், நைசைத் தீர்வையின் மறு பிரதியை, நைசை தீர்வை பெற்றுக்கொண்டமைபற்றிய எதிராளியின் ஒப்புக்கொள்ளலுடன், அல்லது தொழில் தருநர் தாமே நேரில் சேர்ப்பிக்கவில்லையெனின் நைசை தீர்வையைச் சேர்ப்பிக்கின்ற ஆளினால் அந்த மறு பிரதியின்மீது புறக்குறிப்பும் ஒப்பமும் இடப்பட்டு எதிராளியின் தொழில்தருநரினது மேலொப்பமும் கொண்ட கூற்றுடன் நீதிமன்றத்துக்கு உடனடியாகத் திருப்பியனுப்பி வைத்தலும் கடமையாதல் வேண்டும்.

(4) இப்பிரிவில் "திணைக்களத் தலைவர்" என்பது -

(அ) இலங்கைத் தரைப்படையின், கடற்படையின், வான்ப்படையின் ஏதேனும் பிரிவின் உறுப்பினர் தொடர்பாக பயன்படுத்தப்படும்போது, அப்பிரிவின் ஏவும் அலுவலர் எனப் பொருள்படும் ;

(ஆ) மாகாண சபையொன்றில் வேலைக்கமர்த்தப்பட்டுள்ள ஆளொருவர் தொடர்பாக பயன்படுத்தப்படும்போது, அம்மாகாண சபையின் செயலாளர் எனப் பொருள்படும்;

(இ) மாகாண பகிரங்க சேவையிலுள்ள ஆளொருவர் தொடர்பாகப் பயன்படுத்தப்படும் போது, அத்தகைய ஆள் வேலைக்கமர்த்தப்பட்டுள்ள திணைக்களத்தின் தலைவர் எனப் பொருள்படும்.

(ஈ) உள்நூரதிகார சபையொன்றில் தொழிலுக்கமர்த்தப்பட்டுள்ள ஆளொருவர் தொடர்பில் பயன்படுத்தப்படுமிடத்து, அவ் உள்நூரதிகார சபை மாநகரசபையொன்றாக இருப்பின் சபையின் மாநகர ஆணையாளர் என்று பொருள்படும், உள்நூரதிகார சபை நகரசபையொன்றாக அல்லது பிரதேச சபையொன்றாக இருப்பின் அந்த நகரசபையின் அல்லது பிரதேசசபையின் தலைவர் என்று பொருள்படும் ;

(உ) வேறு எவரேனும் பகிரங்க அலுவலர் தொடர்பில் பயன்படுத்தப்படுமிடத்து, அத்தகைய ஆள் தொழிலுக்கமர்த்தப்பட்டுள்ள அரசாங்கத் திணைக்களத்தின் தலைவர் என்று பொருள்படும்".

5. ஐந்தாம் பிரிவை உடனடுத்துப் பின்வரும் புதிய பந்திகள் இத்தால் உட்புகுத்தப்படுகின்றன என்பதுடன் அவை முதன்மைச் சட்டவாக்கத்தின் பிரிவுகள் 5அ, 5ஆ, 5இ எனப் பயனுறுதலும் வேண்டும் :-

"நைசை
தீர்வை
சேர்ப்பிக்கப்
பட்டதற்கான
எண்பிப்பு

5அ. (1) ஐந்தாம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் கீழ் எவரேனும் எதிராளிக்கு பதிவுத்தபால் மூலம் நைசைத் தீர்வை சேர்ப்பிக்கப்படுமிடத்து, தீர்வை அனுப்பப்படும் பதிவுசெய்யப்பட்ட கடிதம் ஒப்படைக்கப்பட்டமைபற்றிய அறிவிப்பானது, அத்தகைய நைசைத் தீர்வை எதிராளிக்குச் சேர்ப்பிக்கப்பட்டதற்குப் போதுமான எண்பிப்பாதல் வேண்டும்.

(2) ஐந்தாம் பிரிவின் (2) ஆம் அல்லது (3) ஆம் உட்பிரிவின் கீழ் நைசைத் தீர்வையொன்று எதிராளியொருவருக்குச் சேர்ப்பிக்கப்படுமிடத்து, நைசைத் தீர்வை கிடைக்கப்பெற்றமைபற்றிய ஒப்பேற்றலொன்று அல்லது நைசைத் தீர்வையின் இணைப்பிரதியில் புறக் குறிப்பு செய்யப்பட்டதான சேர்ப்பித்தல் பற்றிய கூற்றொன்று

எதிராளிக்கு அத்தகைய நைசைத் தீர்வை சேர்ப்பிக்கப்பட்டதற்குப் போதிய எண்பிப்பாதல் வேண்டும்.

(3) எதிராளிக்கு நைசைத் தீர்வை பதிவுத்தபாலில் அனுப்பப்பட்டுள்ளது எனவும் அதன் தொடர்பில், ஒப்படைக்கப்பட்டமைபற்றிய அறிவித்தல் பெறப்படவில்லையெனவும் நீதிமன்றம் திருப்தியுறுமிடத்து, நைசைத் தீர்வையை எதிராளி சாதாரணமாக வதியும் வீட்டின் துலாம்பரமான ஒரு பகுதியில் அல்லது கம்பனியின் அல்லது கூட்டுத்தாபனத்தின் விடயத்தில் அத்தகைய கம்பனியின் அல்லது கூட்டுத்தாபனத்தின் வழமையான தொழிலிடத்தில் அல்லது அலுவலகத்தில் ஒட்டிவைப்பதற்கு நீதிமன்றமானது பிசுக்காலுக்கு அல்லது அதன்பொருட்டு நீதிமன்றத்தால் அதிகாரமளிக்கப்பட்ட வேறு எவரேனும் அலுவலருக்கு அதிகாரமளித்தல் வேண்டும். அத்தகைய விடயத்தில் நைசைத் தீர்வை எதிராளிக்கு முறையாக சேர்ப்பிக்கப்பட்டதாகக் கருதப்படுதலும் வேண்டும்.

(4) ஐந்தாம் பிரிவின் (2) ஆம் அல்லது (3) ஆம் உட்பிரிவின் கீழ் நைசைத் தீர்வை எதிராளிக்கு பதிவுத் தபாலில் அனுப்பப்பட்டுள்ளது எனவும் எதிராளியால் பெற்றுக்கொள்ளப்பட்டமைபற்றிய ஒப்பேற்றல் அல்லது எதிராளிக்குச் சேர்ப்பித்தல்பற்றிய கூற்றொன்று அதன் தொடர்பில் பெற்றுக்கொள்ளப்படவில்லை எனவும் நீதிமன்றம் திருப்தியுறுமிடத்து நைசைத் தீர்வையை எதிராளி சாதாரணமாக வதியும் வீட்டின் துலாம்பரமான ஒரு பகுதியில் ஒட்டிவைப்பதற்கு நீதிமன்றம் பிசுக்காலுக்கு அல்லது அதன் பொருட்டு நீதிமன்றத்தால் அதிகாரம் அளிக்கப்பட்ட வேறு அலுவலருக்கு அதிகாரமளித்தல் வேண்டும் என்பதுடன் அத்தகைய விடயத்தில் நைசைத் தீர்வை எதிராளிக்கு முறையாகச் சேர்ப்பிக்கப்பட்டதாகக் கருதப்படுதலும் வேண்டும்.

5ஆ. (1) நீதிமன்றமானது, அதன்பொருட்டு விண்ணப்பம் செய்யப்படுவதன்மீது, நைசைத்தீர்வை பதியப்பட்டபின்னர் உடனடியாக அதன் தற்றுணிபின்படி நைசைத் தீர்வையைப் பதிவுத் தபாலில் சேர்ப்பிப்பதற்குப் பதிலாக மன்றாணை அலுவலர் ஒருவர் ஊடாக எதிராளிக்கு நேரடியாக அதனை கொடுப்பதன்மூலம் அல்லது ஒப்படைப்பதன்மூலம் சேர்ப்பிக்கப்பட வேண்டுமெனக் கட்டளையிடலாம்.

(2) ஓராம் உட்பிரிவில் குறிப்பீடு செய்யப்பட்ட சேர்ப்பித்தலை முறையான நிதானத்துடன் பயனுறுத்த முடியாவிடில் மன்றாணை அலுவலர் நைசைத் தீர்வையை எதிராளி சாதாரணமாக வதியும் வீட்டின் அல்லது ஒரு கம்பனியின் அல்லது கூட்டுத்தாபனத்தின் விடயத்தில் அத்தகைய கம்பனியின் அல்லது கூட்டுத்தாபனத்தின் வழமையான தொழிலிடத்தின் அல்லது அலுவலகத்தின்

துலாம்பரமான ஒரு பகுதியில் ஒட்டி வைத்தல் வேண்டும் என்பதுடன் அத்தகைய ஒவ்வொரு விடயத்திலும், நைசைத் தீர்வை எதிராளிக்கு முறையாகச் சேர்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுதலும் வேண்டும்.

(3) எதிராளிக்கு அல்லது அவரது சார்பில் வேறு எவரேனும் ஆளுக்கு நைசைத் தீர்வை சேர்ப்பிக்கப்படுவதன்மீது நைசைத்தீர்வை சேர்ப்பிக்கப்பட்டதற்கான ஒப்பேற்றலொன்றுக்கு மூலப்பிரதியின் அத்தகைய எதிராளியின் அல்லது ஆட்களின் கையொப்பம் அல்லது பெருவிரல் அடையாளம் அல்லது இவையிரண்டும் இடப்பட வேண்டுமெனத் தேவைப்படுத்துவது மன்றாணை அலுவலரின் கடமையாதல் வேண்டும்.

(4) மன்றாணை அலுவலர் நைசைத் தீர்வை சேர்ப்பிக்கப்பட்ட முறை, இடம், அது சேர்ப்பிக்கப்பட்ட ஆளின் ஆளடையாளம், தேதி, நேரம் என்பன தொடர்பான வேறு விபரங்கள் விரிவாகத் தரப்பட்ட கட்டளையை நீதிமன்றத்துக்குக் திருப்பியனுப்புதல் வேண்டும். அத்துடன் அது எந்த ஆளுக்குச் சேர்ப்பிக்கப்பட்டதோ அந்த ஆளுக்கு ஆள் அத்தகைய சேர்ப்பித்தலுக்கான ஒப்பேற்றலாக அவரது கையொப்பத்தை அல்லது பெருவிரல் அடையாளத்தை அல்லது இரண்டையும் வைத்தாரா அல்லது கையொப்பத்தை அல்லது பெருவிரல் அடையாளத்தை அல்லது இரண்டையும் மறுத்தாரா என்பதனையும் மூலப்பிரதியில் குறிப்பிட வேண்டும்.

(5) விடயத்திற்கேற்ப மூலப்பிரதியில் கையொப்பத்தை அல்லது பெருவிரல் அடையாளத்தை அல்லது இரண்டையும் வைக்க மறுத்தலானது அழைப்புக் கட்டளை சேர்ப்பிக்கப்பட்டமையைச் செல்லுபடியற்றதாக்குதல் ஆகாது.

(6) இப்பிரிவின் நோக்கத்துக்காக -

“மன்றாணை அலுவலர்” என்பது, எந்த நீதிமன்றத்தின் நியாயாதிக்கத்தின் உள்ளூர் எல்லைக்குள் நைசைத் தீர்வை சேர்ப்பிக்கப்படுகின்றதோ அந்த நீதிமன்றத்தின் அதே நியாயாதிக்கம் கொண்ட நீதிமன்றமொன்றின் நீதிமன்ற பிசுக்கால் அலுவலர் அல்லது பிசுக்கால் அல்லது நைசைத் தீர்வையைச் சேர்ப்பிப்பதற்கு விதிவிலக்கிற்குட்பட்ட சூழ்நிலைகளில் நீதிமன்றத்தால் விசேடமாக அதிகாரமளிக்கப்பட்ட ஓர் அலுவலர் அல்லது நீதிமன்றம் ஒன்றின் எவரேனும் மன்றாணை அலுவலர் அல்லது கிராம அலுவலர் அல்லது தனியார் மன்றாணை சேர்ப்பிப்பவர் ஒருவர் என்று பொருள்படும் ;

“தனியார் மன்றாணை சேர்ப்பிப்பவர்” என்பது, ஒரு சட்டத்தரணியால் அல்லது ஏதேனும் நிறுவனத்தினால் தொழிலுக்கமர்த்தப்பட்டவரும் எழுத்தினாலான ஏதேனும் சட்டத்தின்கீழ் தனியார் மன்றாணை

சேர்ப்பிப்பவராக பிசுக்காலினால் பதிவு வெய்யப்பட்டவருமான ஆளொருவர் என்று பொருள்படும்.

“மன்றாணை
சேர்ப்பிப்பவர்
ஊடாகசேர்ப்பித்தல்
செய்யப்படு
மிடத்து
சேர்ப்பிக்கும்
முறை.

5இ. நைசைத் தீர்வையொன்று மன்றாணை அலுவலர் ஒருவர் ஊடாக நேரடியாக சேர்ப்பிக்கப்பட வேண்டுமெனக் கட்டளையிடப்படுமிடத்து, அத்தகைய நைசைத் தீர்வை இலங்கையின் எந்தப் பாகத்திலும் சேர்ப்பிக்கப்படலாம். ஆயினும், நைசைத் தீர்வையொன்றை வழங்கும் நீதிமன்றத்தின் நியாயாதிக்கத்தின் உள்ளூர் எல்லைகளுக்கு வெளியே அது சேர்ப்பிக்கப்பட வேண்டுமெனத் தேவைப்படுமிடத்து, அத்தகைய நைசைத் தீர்வையானது அத்தகைய நீதிமன்றத்தால் எந்த நீதிமன்றத்தின் நியாயாதிக்கத்தினுள் எதிராளி வதிவ்தாக நம்பப்படுகின்றதோ அந்த நீதிமன்றத்திற்கு அனுப்பப்படுதல் வேண்டும் என்பதுடன் இச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு இணங்க நைசைத் தீர்வையை எதிராளிக்கு முறையாகச் சேர்ப்பிக்கச் செய்வித்தல் கடைசியாகக் சேர்ப்பிக்கக் குறிப்பிடப்பட்ட நீதிமன்றத்தின் கடமையாதலும் வேண்டும்”.

6. முதன்மைச் சட்டவாக்கத்தின் 6 ஆம் பிரிவு இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது.

(1) அப்பிரிவின் (2) ஆம் உட்பிரிவை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாகப் பின்வரும் உட்பிரிவை இடுவதன் மூலமும் :-

“(2) நீதிமன்றம், வழங்காளியின் உரிமைக் கோரிக்கை பற்றிக் குறிப்பாகக் கூறுகின்றதும், அத்துடன் உரிமைக் கோரிக்கைக்கான எதிராளி தரப்பு வாதம் என்ன, அத்துடன் அதற்கு ஆதாரமாக எந்நிகழ்வுகள் எடுத்தாளப்படுகின்றனவோ அந்நிகழ்வுகளைத் தெளிவாகவும் சுருக்கமாகவும் கூறுகின்றதுமான சத்தியக் கடதாசியை ஆதாரமாகக் கொண்டதும் நீதிமன்றத்தில் தோன்றி காரணம் காட்டுவதற்கு அனுமதி பெறுவதற்கானதுமான விண்ணப்பம் ஒன்று எதிராளியினால் கோப்பிடப்பட்டதன் மேலும் அத்துடன் எதிராளிக்குத் தம்பக்க உரையை எடுத்தியம்பச் சந்தர்ப்பமொன்று அளிக்கப்பட்ட பின்னரும்

(அ) நைசைத் தீர்வையினால் குறிக்கப்பட்டுள்ள பணத் தொகையை நீதிமன்றத்துக்கு எதிராளி செலுத்தியதன் மேல் ; அல்லது

(ஆ) நைசைத் தீர்வையானது, முற்றான கட்டளையாக்கப்படும் பட்சத்தில், நைசைத் தீர்வையில் குறிக்கப்பட்டுள்ள பணத் தொகையைக் கொடுத்துத் தீர்ப்பதற்கு நியாயமானதெனவும் போதுமானதெனவும் நீதிமன்றத்துக்குத் தோன்றக்கூடியவாறான அத்தகைய பிணைப்பொறுப்பை எதிராளி செலுத்தியதன்மேல் ; அல்லது

(இ) கோப்பிடப்பட்ட சத்தியக் கடதாசியிலுள்ள விடயங்கள் முதற்றோற்ற அளவில் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய எதிர்காப்பு வாதம் ஒன்றை வெளிக்காட்டுகின்றதென நீதிமன்றம் திருப்திப்பட்டதன் மேலும் பிணைப்பொறுப்பு, வழக்கெழு வினாக்களை வகுத்தல், பதிவுசெய்தல் அல்லது வேறுவகையாக நீதிமன்றம் பொருத்தமானதென எண்ணும் அத்தகைய நியதிகளின் மீதும்

நீதிமன்றத்தில் தோன்றி நைசைத் தீர்வைக்கு எதிராகக் காரணம் காட்டுவதற்கு எதிராளிக்கு அனுமதி வழங்குதல் வேண்டும்.”

(2) அப்பிரிவின் (3) ஆம் உட்பிரிவை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக பின்வரும் உட்பிரிவை இடுவதன் மூலமும் :-

“(3) எதிராளியானவர், நீதிமன்றத்தில் தோன்றிக் காரணம் காட்டுவதற்குத் தவறுகின்றவிடத்து அல்லது தோன்றிய பின்னர், காரணம் காட்டுவதற்கான அவரது விண்ணப்பம் மறுக்கப்படுகின்றவிடத்து, நீதிமன்றமானது நைசைத் தீர்வையை முற்றான தீர்வையாக ஆக்குதல் வேண்டும். இந்நோக்கத்துக்காக, நீதிபதி, “நைசைத் தீர்வை முற்றான தீர்வையாக்கப்பட்டது” (அல்லது அதேபோன்று பயன்கொண்ட சொற்களை) நைசைத் தீர்வை மீது புறக்குறிப்பிடுதல் வேண்டுமென்பதுடன் அத்தகைய புறக்குறிப்புமீது தேதியிட்டு ஒப்பமிடுதலும் வேண்டும் :

ஆயின், நைசைத் தீர்வையொன்று தனிவேறான பாகங்களைக் கொண்டிருந்தால், அது பாகமாக நிறைவேற்றப்படலாம் அத்துடன் பாகமாக முற்றானதாக ஆக்கப்படலாம் அத்துடன், இதில் ஆக்கப்பட்டுள்ள எதுவும், நைசைத் தீர்வையை அடிப்படையாக வைத்து, வழக்காளியினதும் எதிராளியினதும் சம்மதத்தைக் கொண்டு கட்டளை எதுவும் ஆக்கப்படுவதைத் தடை செய்தலாகாது”.

7. முதன்மைச் சட்டவாக்கத்தின் 6 ஆம் பிரிவை உடனடுத்துப் பின்வரும் பிரிவு இத்தால் உட்புகுத்தப்படுகின்றதென்பதுடன், அது அச்சட்டவாக்கத்தின் 6அ என்னும் பிரிவாகப் பயனுறுதலும் வேண்டும்.

“நைசைத் தீர்வையை முற்றான தீர்வையாக்கும் கட்டளைக் கெதிராக மேன்முறையீடு செய்ய முடியாது. ஆனால் அக் கட்டளை தள்ளிவைக்கப் படலாம்.

6அ. (1) ஆறாம் பிரிவின் (3) ஆம் உட்பிரிவின்மீது முற்றான தீர்வையாக்கப்பட்ட நைசைத் தீர்வைக்கெதிராக, எதிராளிகள் சமூகமாகவில்லையென்ற ஏதுவின் மீது எதிராளியொருவரினால் மேன்முறையீடெதுவும் செய்யப்படலாகாது, ஆனால், நைசைத் தீர்வை விண்ணப்பகாரரிடம் சேர்ப்பிக்கப்பட்ட பின்னர் விபத்து அல்லது துர் சம்பவம் காரணமாக அவர் சமூகமாவதிலிருந்து தடைசெய்யப்பட்டார் அல்லது அத்தகைய நைசைத் தீர்வை அவரிடம் சேர்ப்பிக்கப்படவில்லையென்ற ஏதுவின் மீது

அத்தீர்வையைத் தள்ளிவைப்பதற்கு எவ்வெதிராளிக்கு எதிராக அத்தகைய முற்றான கட்டளை பதியப்பட்டதோ, அவ்வெதிராளினால் சுருக்க நடவடிக்கைமுறை என்ற வகையில் செய்யப்படும் விண்ணப்பமொன்றை முற்றான தீர்வை பதியப்பட்டபின்னர் நியாயமான காலமொன்றுக்குள் ஏற்றுக்கொள்வது நீதிமன்றத்துக்குத் தகுதிவாய்ந்ததாதல் வேண்டும்.

(2) ஓராம் உட்பிரிவின் கீழ் செய்யப்படும் விண்ணப்பமொன்று எவ்வேதுவின்மீது செய்யப்படுகின்றதோ, அவ்வேதுவானது வழக்காளிக்கு எதிராக நீதிமன்றத்தின் திருப்திக்கேற்ப முறையாகத் தாபிக்கப்படுகின்ற விடத்து, நீதிமன்றம், முற்றான தீர்வையை, விண்ணப்பகாரர்மீது சுமத்துவதற்கு நீதியானதெனவும் சரியானதெனவும் நீதிமன்றம் கருதக்கூடியவாறான அத்தகைய நியதி, நிபந்தனைகள்மீது தள்ளிவைக்கலாம். அத்துடன், நைசைத் தீர்வையானது, அவ்வாறு தள்ளிவைக்கப்பட்டதன்மேல், நீதிமன்றம், இச்சட்டத்தின் 7 ஆம் பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய, விடயத்தை, விசாரித்துத் தீர்மானித்தல் வேண்டும்.

(3) சுருக்க நடவடிக்கைமுறை என்ற வகையில் இப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் கீழ் எதிராளி எவரினாலும் விண்ணப்பம் ஒன்று செய்யப்படுமிடத்து, சுருக்க நடவடிக்கைமுறை என்ற வகையிலான விண்ணப்பம் தொடர்பான (101 ஆம் அத்தியாயமான) குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவையின் ஏற்பாடுகள், அத்தகைய விண்ணப்பம் தொடர்பில் ஏற்புடையனவாதல் வேண்டும்”.

8. முதன்மைச் சட்டவாக்கத்தின் 7 ஆம் பிரிவு, “பிரிவுகள் 384, 385, 386, 387, 388, 390 அத்துடன் 391” என்னும் சொற்களுக்கும் இலக்கங்களுக்குப் பதிலாக, “பிரிவுகள் 384, 385, 386, 387, 390 அத்துடன் 391” என்னும் சொற்களையும் இலக்கங்களையும் இடுவதன்மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது.

9. முதன்மைச் சட்டவாக்கத்தின் 8 ஆம் பிரிவு, இத்தால் நீக்கப்பட்டு அதற்குப் பதிலாகப் பின்வரும் பிரிவு இடப்படுகின்றது :-

“கோப்பிடப்பட்ட ஆவணங்களின் மூலப்பிரதிகள் பரிசீலனைக்காகக் கிடைக்கக் கூடியதாயிருக்கச் செய்யப்படுவதற்கு நீதிமன்றம் கட்டளை ஆக்கலாம்.

8. இச்சட்டத்தின்கீழான எவ்வழக்கு நடவடிக்கைகளிலும், நீதிமன்றமானது, எச்சாதனத்தின், எவ்வுடன்படிக்கையின் அல்லது எவ்வேறு ஆவணத்தின் பிரதிகள் பிராதுடன் கோப்பிடப்பட்டனவோ அல்லது எச்சாதனத்தின்மீது, எவ்வுடன்படிக்கையின்மீது அல்லது எவ்வேறு ஆவணத்தின்மீது வழக்கு ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றதோ, அச்சாதனத்தின் அவ்வுடன்படிக்கையின் அல்லது அவ்வேறு ஆவணத்தின் மூலப்பிரதி, நீதிமன்றத்தில் வழக்குக்கு ஆதாரமாக வாதம் எடுத்துமொழியப்படும்போது, நீதிமன்றத்தினால் பரிசீலனை செய்யப்படுவதற்குக் கிடைக்கக்கூடியதாகச் செய்யப்படல் வேண்டுமென நீதிமன்றம் கட்டளையிடலாம் என்பதுடன் குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவைக்கு முரணாக எது

எப்படியிருப்பினும், அத்தகைய சாதனம் உடன்படிக்கை அல்லது ஆவணம், அதற்குப்பின்னர் வழக்காளியிடம் அத்தகைய பரிசீலனைக்குப் பின்னர், திருப்பியளிக்கப்படுதலும் வேண்டும்.”

10. முதன்மைச் சட்டவாக்கத்தின் 11 ஆம் பிரிவு, இத்தால் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாகப் பின்வரும் பிரிவு இடப்படுகின்றது :-

“நஷ்டஈடு வழங்குதல்

11. (1) இச்சட்டத்தின்கீழ் தொடரப்படும் வழக்கொன்றில் பதியப்படும் நைசைத் தீர்வையொன்றானது இயைபான நிகழ்வுகளை வேண்டுமென்றே மறைத்து அல்லது வெளிக்காட்டாமல் பெறப்பட்டதென நீதிமன்றத்துக்குத் தோன்றுகின்றவிடத்து, அல்லது நைசைத் தீர்வை நிறைவேற்றப்பட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டால், நீதிமன்றம், அதே வழக்கில், எத்திறத்தவருக்கெதிராக நைசைத் தீர்வை பதியப்பட்டதோ, அத்திறத்தவரால் செய்யப்பட்ட விண்ணப்பமொன்றின் மேல், நைசைத் தீர்வையைப் பெற்ற நிறுவனத்துக்கு எதிராக, அத்தகைய நைசைத் தீர்வை வழங்கியதால் அத்தகைய திறத்தவருக்கு ஏற்பட்ட செலவுக்காக அல்லது உறுக்காக, நியாயமான நஷ்டஈடு என அது கருதுகின்ற அத்தகைய பணத்தொகையை வழங்கலாம் என்பதுடன், இவ்வுட்பிரிவின்கீழான அளிப்பொன்றானது, நைசைத் தீர்வை பதியப்பட்டது தொடர்பிலான நஷ்டஈட்டுக்கான வழக்கெதையும் தடை செய்தலும் வேண்டும்.

(2) அத்தகைய வழக்கில் பதியப்பட்ட நைசைத் தீர்வையொன்று தொடர்பில் (1) ஆம் உட்பிரிவின்கீழ் நஷ்டஈட்டுக்காக விண்ணப்பமொன்று செய்யப்படுமிடத்து, இச்சட்டத்தின்கீழ் தொடுக்கப்பட்ட வழக்கு எதுவும் தள்ளுபடி செய்யப்படுவது எப்படியிருப்பினும் அவ்வாறு தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கானது, அத்தகைய வழக்கானது தீர்மானிக்கப்படும்வரை தொடர்நிறுப்பதாகக் கருதப்படல் வேண்டும்.”

11. முதன்மைச் சட்டவாக்கத்தின் 12 ஆம் பிரிவு இத்தால் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாகப் பின்வரும் பிரிவு இடப்படுகின்றது :-

“வழக்கைச் சரி செய்தல்

12. நைசைத் தீர்வையின் விளைவாக எதிராளி நீதிமன்றத்தில் தோன்றி, நைசைத் தீர்வையை எதிர்த்து வாதிடாமல், ஆனால் பொறுப்பை ஏற்றுக்கொண்டு தனிசைத் தவணைமுறையில் தீர்த்துவைப்பதற்கு வேண்டுகின்றவிடத்து, நீதிமன்றம், வழக்குக்கான இருதிறத்தவர்களினதும் அங்கீகாரத்துடன், பதிவேட்டில் இந்நிகழ்வைக் குறித்துக்கொள்ளுதல் வேண்டும் என்பதுடன் தீர்வையை முற்றான தீர்வையாக ஆக்குதலும் வேண்டும். அத்தகைய இணக்கத் தீர்வானது, எதிராளியானவர் இணக்கத் தீர்வு நியமங்கள் எவற்றையும் மீறி நடந்தாலொழிய, நிறைவேற்று நடவடிக்கையின் நிறுத்தி வைத்தல் ஒன்றாக நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும். இச்சந்தர்ப்பத்தில், நிறுவனம், தீர்வையை நிறைவேற்றுவதற்கு உரித்துடையதாதல் வேண்டும்.”

12. முதன்மைச் சட்டவாக்கத்தின் 13 ஆம் பிரிவு இத்தால் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாகப் பின்வரும் பிரிவு இடப்படுகின்றது. :-

“முற்றான
தீர்வை
எழுத்தாணை
யொன்றாகக்
கருதப்படல்.

13. (1) நீதிமன்றத்தின் கட்டளைகளுக்கு அமைய, இச்சட்டத்தின்கீழ் தொடுக்கப்படும் வழக்கொன்றில் பதியப்படும் நைசைத் தீர்வையொன்று முற்றான தீர்வையாக ஆக்கப்படுகின்றவிடத்து, அது, (101 ஆம் அத்தியாயமான) குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவையின் 225 (3) ஆம் பிரிவின் நியதிகளின்படி பிசுக்காலுக்கு முறையாக வழங்கப்பட்ட நிறைவேற்று எழுத்தாணையொன்றாகக் கருதப்படுதல் வேண்டும் என்பதுடன், எழுத்திலான வேறு ஏதேனும் சட்டத்தில் முரணாக எது எப்படியிருப்பினும், அது நிறைவேற்றப்படுதலும் நிறுத்திவைக்கப்படுதலும் ஆகாது.

(2) ஓராம் உட்பிரிவில் குறிப்பீடு செய்யப்பட்டுள்ள நிறைவேற்று எழுத்தாணையானது, நைசைத் தீர்வை முற்றாக தீர்வையாக ஆக்கப்பட்ட தேதியிலிருந்து மூன்றாண்டு காலப்பகுதியொன்றுக்கு செல்லுபடியாதல் வேண்டும் என்பதுடன், நிறைவேற்று எழுத்தாணைகளை நிறைவேற்றுவதற்குக் குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவையில் விதித்துரைக்கப்பட்ட விதத்தில் அதை நிறைவேற்றுவது பிசுக்காலின் கடமையாதலும் வேண்டும்.”

13. முதன்மைச் சட்டவாக்கத்தின் 14 ஆம் பிரிவு இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது :-

(1) அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவில், “அத்தகைய எதிர்ப்பை பிசுக்கால் அறிவித்தல் வேண்டும்” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “நிறைவேற்றுகையிலிருந்து பதினாண்டு நாட்களுக்குள் அத்தகைய எதிர்ப்புப் பற்றி பிசுக்கால் அறிவித்தல் வேண்டும்” என்னும் சொற்களை இடுவதன் மூலமும் ;

(2) அப்பிரிவின் (2) ஆம் உட்பிரிவில், “1978 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, நீதித்துறைச் சட்டத்தினாலும் (101 ஆம் அத்தியாயமான) குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவையினாலும், நீதிமன்றத்தை அவமதித்த தவறுக்காக விதித்துரைக்கப்பட்ட தண்டங்களுக்கு ஆளாதலும் வேண்டும்” என்னும் சொற்களுக்கும் எண்களுக்கும் பதிலாக, “இரண்டாயிரத்து ஐநூறு ரூபாவை விஞ்சாத குற்றப்பணமொன்றுக்கு அல்லது இரண்டாண்டுகளை விஞ்சாதவொரு காலப்பகுதிக்கான மறியற்றண்டனைக்கு ஆளாதலும் வேண்டும்” என்னும் சொற்களை இடுவதன் மூலமும்.

14. முதன்மைச் சட்டவாக்கத்தின் 15 ஆம் பிரிவு இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது :-

(1) அப்பிரிவின் (2) ஆம் உட்பிரிவை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாகப் பின்வரும் உட்பிரிவை இடுவதன்மூலமும் :-

(2) உட்பிரிவு (2அ) என்பதன் ஏற்பாடுகளுக்கு அமைவாக இச்சட்டத்தின்கீழ் தொடுக்கப்பட்ட வழக்கொன்றினை ஓர் எதிராளி அல்லது அக்கறையுள்ள அவரது பிரதிநிதி, அத்தகைய எதிராளியீது அத்தகைய வழக்கில் பதியப்பட்டதான நைசைத் தீர்வை சேர்ப்பிக்கப்பட்டதன்பின் ஏதேனும் அசைவுள்ள அல்லது அசைவற்ற ஆதனத்தைப் பராதீனப்படுத்துதலோ அல்லது எத்தன்மைத்தான எந்த விதத்திலும் அவற்றை வேறுவகையாகக் கையுதிர்த்தலோ ஆகாது”.

(2) அப்பிரிவின் (2) ஆம் உட்பிரிவை உடனடுத்துப் பின்வரும் புதிய உட்பிரிவுகளை உட்புகுத்துவதன்மூலம்

(அ) நைசைத் தீர்வையில் குறிப்பிடப்பட்ட பணத்தொகையை எதிராளி நீதிமன்றத்திற்குச் செலுத்தியுள்ளவிடத்து ; அல்லது

(ஆ) எந்த வழக்கில் முற்றான தீர்வை பதியப்பட்டதோ அந்த வழக்குத் தள்ளப்பட்டுள்ளது அல்லது நைசைத் தீர்வை விலக்கப்பட்டது என்றவிடத்து ;

(இ) ஆனால் பராதீனப்படுத்தப்பட்டதான அத்தகைய ஆதனம் தொடர்பாக மாத்திரமே முற்றான தீர்வை திருப்தியாகவுள்ளது அல்லது முற்றான தீர்வையின் திருப்திப்படுத்தலில் அது கைப்பற்றப்பட்டு ஏற்புடைத்தாக்கப்படவில்லை என்றவிடத்து ; அத்துடன்

(ஈ) பராதீனப்படுத்துகையானது, நீதிமன்றத்தின் அங் கீ காரத்துடனும், நீதிமன்றத்தினால் விதிக்கப்படக்கூடியவாறான அத்தகைய நியதிகள், நிபந்தனைகளுக்கு அமைவாகவும் மேற்கொள்ளப்பட்டிருக்குமிடத்தும் ;

ஓர் எதிராளி அல்லது அவரது பிரதிநிதி ஏதேனும் அசைவுள்ள அல்லது அசைவற்ற ஆதனத்தைப் பராதீனப்படுத்துவது அல்லது வேறுவகையாக அவர்மீது நைசைத் தீர்வை சேர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் அதனை எத்தன்மைத்தான எந்த விதத்திலும் கையுதிர்ப்பது எதிராளி ஒருவருக்கு (2) ஆம் உட்பிரிவின் ஏற்பாடுகளை மீறுதலாகாது.

(2ஆ) மேற்போந்த ஏற்பாடுகளின் மீறுகையாக ஏதேனும் ஆதனம் பராதீனப்படுத்தப்பட்டுள்ளவிடத்து அல்லது வேறு வகையாகக் கையுதிர்க்கப்பட்டுள்ளவிடத்து :-

(அ) அத்தகைய பராதீனப்படுத்துகையானது வெற்றானதும் வறிதானதுமாதல் வேண்டும் என்பதுடன் சட்டத்தில் அது

எவ்வலுவோ அல்லது பயனோ கொண்டதாதலாகாது ; அத்துடன் அத்தகைய ஆதனமானது எவர் கையில் இருந்தாயினுஞ்சரி கைப்பற்றப்படுவதற்கு உரியதாதலும் வேண்டும் :

ஆயின், பராதீனப்படுத்தப்பட்ட ஆதனமானது, ஒன்றில் கொள்வனவுப் பணம் செலுத்தப்பட்டபோது அல்லது உரித்துமாற்றம் நிறைவேற்றப்பட்டபோது நைசைத் தீர்வை பற்றிய அறிவித்தல் இல்லாமல் பிரதிபயனுக்காக நன்னோக்குடன் அத்தகைய ஆதனத்தைப் பெற்றுக் கொண்ட பராதீனப்படுத்தப்பட்டவர் ஒருவரிடமிருக்குமிடத்து அல்லது மேற் கொள் எப் பட்ட அத்தகைய பராதீனப் படுத்தப்பட்டவரிடமிருந்து பராதீனம் பெற்றவர் ஒருவரிடம் இருக்குமிடத்து அத்தகைய பராதீனப்படுத்தலானது வெற்றும் வறிதாதலும் ஆகாதென்பதுடன், அவ்வாதனம் கைப்பற்றப்படுவதற்கு உள்ளாதலும் ஆகாது ; அத்துடன்

(ஆ) ஆதனத்தைப் பராதீனப்படுத்திய ஆள் தவறொன்றுக்குக் குற்றவாளியாதல் வேண்டும் என்பதுடன் நீதிவான் ஒருவராலான சுருக்கமுறை விளக்கத்தின் பின் குற்றத் தீர்ப்பளிக்கப்பட்டதன்மேல் ஐம்பதினாயிரம் ரூபாவுக்குக் குறையாத குற்றப்பணத்திற்கு அல்லது இரண்டு வருடங்களுக்கு குறையாத மறியற்றண்டனைக்கு ஆளாதல் வேண்டும்.

(2இ) 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க, குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவைச் சட்டத்தின் 303 ஆம் பிரிவின் ஏற்பாடு, (2ஆ) என்னும் உட்பிரிவின் கீழ் எந்தத் தவறாளி ஒருவர் மீது மறியற்றண்டனை விதிக்கப்பட்டதோ அந்தத் தவறாளி ஒருவர் தொடர்பில் ஏற்புடைத்தலாகாது” ; அத்துடன்

(3) அப்பிரிவின் (ஆ) என்னும் உட்பிரிவில் “(2) ஆம் உட்பிரிவில் உள்ள எதுவும்” என்னும் சொற்களுக்குப் பதிலாக “(2ஆ) என்னும் உட்பிரிவில் உள்ள எதுவும்” என்னும் சொற்களை இடுவதன் மூலமும்.

15. முதன்மைச் சட்டவாக்கத்தின் 16 ஆம் பிரிவு இத்தால் நீக்கஞ் செய்யப்பட்டு, அதற்குப் பதிலாக பின்வரும் பிரிவு இடப்படுகின்றது :-

“மேன்முறையீடு செய்வதற்கான அனுமதி வழங்கப்படுமிடத்து, தொடக்க நீதிமன்றத்திலுள்ள வழக்கு நடவடிக்கைகள் நிறுத்தப்படுதலாகாது

16. இச்சட்டத்தின்கீழ் தொடரப்பட்ட ஏதேனும் வழக்கின் நெறிமுறையில், ஆக்கப்பட்டவொரு கட்டளை தொடர்பில் மேன்முறையீடு செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளவிடத்து, வேறேதேனும் சட்டத்தில் முரணாக எது எவ்வாறிருப்பினும், மேன்முறையீட்டு நீதிமன்றம் வேறு வகையில் பணித்தாலன்றி தொடக்க நீதிமன்றத்திலுள்ள வழக்கு நடவடிக்கைகள் நிறுத்தப்படலாகாது என்பதுடன் அவ்வாறு பணிக்குமிடத்து, அத்தகைய மேன்முறையீட்டாளர் 6 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் (இ) என்னும் பந்தியின் கீழ் அவர் தோன்றிக் காரணம் காட்டுவதற்கான அனுமதி தொடக்க நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருக்குமிடத்து வழக்கின் எல்லாச் சூழ்நிலைகளிலும் நீதிமன்றம் தகுந்ததெனக் கருதுகின்றவாறு வழக்காளியின் முழு உரிமைக் கோரிக்கையையும் அல்லது அத்தகைய பாகத்தைக் கொடுத்துத் தீர்ப்பதற்குப் பணமாக அல்லது வங்கியாளரிடமிருந்து உத்தரவாதமொன்றாகப் பணப்பொறுப்பு அளிக் குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் மேன்முறையீட்டாளரைக் கோருதலும் வேண்டும்.

16. முதன்மைச் சட்டவாக்கத்தின் 17 ஆம் பிரிவானது இத்தால் நீக்கஞ் செய்யப்பட்டு அதற்குப் பதிலாகப் பின்வரும் பிரிவு இடப்படுகின்றது :-

“மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் பதியப்பட்ட தீர்வையானது நிறைவேற்று எழுத்தாணையொன்றாதல் வேண்டுமென்பது

17. (1) நைசைத் தீர்வையொன்றை முற்றாக்குகின்ற 6 ஆம் பிரிவின் (3) ஆம் உட்பிரிவின் கீழ் செய்யப்பட்ட கட்டளையொன்றிற்கெதிராக முன்வைக்கப்பட்ட மேன்முறையீடொன்றை மேன்முறையீட்டு நீதிமன்றமானது அனுமதிக்கின்றவிடத்தும் அத்துடன் எழுத்தாணையானது இச்சட்டத்தின் 13 ஆம் பிரிவின் கீழ் நிறைவேற்றப்பட்டுள்ளவிடத்தும், மேன்முறையீட்டு நீதிமன்றமானது, தோதானதென அது கருதக்கூடியவாறான அத்தகைய பணத்தொகையைச் சேத ஈடாக அளிக்கின்றதானதும் மேன்முறையீட்டாளருக்குச் சார்பானதுமான தீர்வையைப் பதிதல் வேண்டும்.

(2) ஓராம் உட்பிரிவின் கீழ் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் பதியப்பட்ட தீர்வையானது 101 ஆம் அத்தியாயமான குடியியல் நடவடிக்கை முறைச் சட்டக் கோவையின் 225 ஆம் பிரிவின் (3) ஆம் உட்பிரிவின் நியதிகளின்படி பிசக்காலுக்கு முறையாக வழங்கப்பட்ட நிறைவேற்று எழுத்தாணையொன்றாதல் வேண்டும். ஆனால் அதன் நிறைவேற்றுகையானது -

(அ) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கெதிராக உயர் நீதிமன்றத்திற்கு மேன்முறையீடு செய்வதற்கான அனுமதி கோரும் விண்ணப்பம் எதுவும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்குச் செய்யப்படாதவிடத்து அல்லது உயர் நீதிமன்றத்திற்கு மேன்முறையீடு செய்வதற்கான விசேட

அனுமதி கோரும் விண்ணப்பமெதுவும் உயர் நீதிமன்றத்திற்குச் செய்யப்படாதவிடத்து விடயத்திற்கேற்றாற்போல் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அல்லது உயர் நீதிமன்றத்திற்கு அத்தகைய விண்ணப்பம் எக்காலப் பகுதிக்குள் செய்யப்படலாமோ அக்காலப்பகுதி முடிவடையும் வரை ;

(ஆ) மேன்முறையீட்டு நீதிமன்றம் உயர் நீதிமன்றத்திற்கு மேன்முறையீட்டு செய்வதற்கு அனுமதி வழங்குகின்றவிடத்து அல்லது உயர் நீதிமன்றம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முடிவுக்கெதிராக உயர் நீதிமன்றத்திற்கு மேன்முறையீட்டு செய்வதற்கு விசேட அனுமதி வழங்குகின்றவிடத்து, உயர் நீதிமன்றத்தின் முடிவுவரை அது நிறுத்திவைக்கப்படுதல் வேண்டும்.

(3) மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் முற்றான தீர்வைக்கெதிராக உயர் நீதிமன்றத்திற்கு மேன்முறையீட்டு செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டவிடத்து, மேன்முறையீட்டாளர் விடயத்தின் எல்லாச் சூழ்நிலைகளிலும் நீதிமன்றம் தகுந்ததெனக் கருதும் அத்தகைய பணத் தொகையை அல்லது அதன் அத்தகைய பாகத்தை முழுமையாகத் திருப்திசெய்யும் அளவிற்கு காசாக அல்லது வங்கி ஒன்றிலிருந்து பெற்ற உத்தரவாதமாக பிணைப்பொறுப்பு கொடுக்குமாறு மேன்முறையீட்டாளர் தேவைப்படுத்தப்படுதல் வேண்டும்.

(4) உயர் நீதிமன்றமானது (2) ஆம் உட்பிரிவின் (அ) அல்லது (ஆ) என்னும் பந்தியின்கீழ் அதற்குச் செய்யப்பட்ட மேன்முறையீட்டை அனுமதிக்கின்றவிடத்து, முற்போந்த ஏற்பாடுகள் எப்படியிருப்பினும், உயர் நீதிமன்றத்தினால் ஆக்கப்பட்டதீர்வை (101 ஆம் அத்தியாயமான) குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக் கோவையின் 225 ஆம் பிரிவின் (3) ஆம் உட்பிரிவின் நியதிகளின் உட்பிரிவுகளின்படி பிசுக்காலுக்கு முறையாக வழங்கப்பட்ட நிறைவேற்று எழுத்தாணையாகக் கருதப்படல் வேண்டுமென்பதுடன் எழுத்தாணைகளை நிறைவேற்றுதல் தொடர்பாக குடியியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவையில் விதித்துரைக்கப்பட்ட முறையில் அதனை நிறைவேற்றுதல் பிசுக்காலின் கடமையாதலும் வேண்டும்.”

17. முதன்மைச் சட்டவாக்கத்தின் 18 ஆம் பிரிவானது இத்தால் நீக்கல் செய்யப்படுகின்றது.

18. முதன்மைச் சட்டவாக்கத்தின் 21 ஆம் பிரிவானது இத்தால் நீக்கல் செய்யப்பட்டு அதற்குப் பதிலாகப் பின்வரும் பிரிவானது இடப்படுகின்றது :-

“மேலதிகமாகவுள்ள முதல் தொகையாக போமதியாகவுள்ள தன் வட்டியை அறவிடுதல்.

21. இச்சட்டத்தில் அல்லது வேறேதேனும் எழுத்திலான சட்டத்தில் உள்ளது எதற்கும் முரணானது எப்படியிருப்பினும், நிறுவனமொன்றானது இச்சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்ட வழக்கொன்றில் முதல் தொகையாக போமதியாகவுள்ள பணத்தொகையின் மேலதிகமாகவுள்ள ஏதேனும் பணத்தொகையை அத்தகைய வழக்கில் வட்டியாக அறவிடலாம்.”

19. முதன்மைச் சட்டவாக்கத்தின் 25 ஆம் பிரிவானது அதன் (1) ஆம் உட்பிரிவில் இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது :-

(1) அவ்வுட்பிரிவின் (அ) அத்துடன் (ஆ) என்னும் பந்திகளுக்குப் பதிலாகப் பின்வரும் பந்திகளை இடுவதன்மூலம் :-

“(அ) நிதிகள் பற்றாக்குறைக்காக வங்கியொன்றினால் ஏற்க மறுக்கப்பட்ட காசோலை ஒன்றை தெரிந்துகொண்டு வரைகின்ற, அல்லது

(ஆ) பணக்கொடுப்பனவானது அத்தகைய வங்கியாளருக்கு அவ்வாறு கொடுப்பனவு செய்வதற்கு கடப்பாடு இல்லாதிருக்கும்போது அப்பணத்தொகையைக் கொடுக்குமாறு வங்கியாளர் ஒருவருக்கு கட்டளை ஒன்றை விடுக்கின்ற அல்லது கொடுக்கப்பட்ட கட்டளையானது தீய உளக் கருத்துடன் பின்னர் ஏற்க மறுக்கப்படுமாயின் அல்லது,” அத்துடன்

(2) அவ்வுட்பிரிவின் (ஈ) எனும் பந்திக்குப் பதிலாகப் பின்வரும் பந்தியை இடுவதன் மூலமும் :-

“(ஈ) உள்நாட்டு உண்டியல் ஒன்றையும் பெற்றுக்கொண்டு நேர்மையீனமாக கொடுப்பனவை மறுக்கின்ற.”

20. முதன்மைச் சட்டவாக்கத்தின் 25 ஆம் பிரிவை உடனடுத்துப் பின்வரும் புதிய பிரிவு இத்தால் உட்புகுத்தப்படுகின்றதுடன், அது அச்சட்டவாக்கத்தின் 25அ என்னும் பிரிவாகப் பயனுறுதலும் வேண்டும் :-

ஆட்கள் குழுக்களினால் புரியப்படும் தவறுகள்

25.அ இச்சட்டத்தின் கீழான தவறொன்று ஆட்கள் குழுவொன்றினால் புரியப்படுகின்றவிடத்து, அப்போது -

(அ) அவ்வாட்கள் குழுவானது கூட்டிணைக்கப்பட்ட குழுவொன்றாக இருந்தால், அக்கூட்டிணைக்கப்பட்ட குழுவின் ஒவ்வொரு பணிப்பாளரும், முகாமையாளரும் அல்லது செயலாளரும் ;

(ஆ) அவ்வாட்கள் குழுவானது ஒரு குழுமமாக இருந்தால், அக்குழுமத்தின் ஒவ்வொரு பங்காளியும்; அத்துடன்

(இ) அவ்வாட்கள் குழுவானது கூட்டிணைக்கப்படாத குழுவொன்றாக இருந்தால், அத்தகைய குழுவில் உறுப்பினராக இருக்கின்ற ஒவ்வொரு தனியாளும்.

அத்தவறுக்குக் குற்றவாளியாதல் வேண்டும் :

ஆயின், அத்தகைய கூட்டிணைக்கப்பட்ட குழுவின் பணிப்பாளர் அல்லது முன்னையாளர் அல்லது செயலாளர் ஒருவர் அல்லது அத்தகைய குழுமத்தின் பங்களியொருவர், அத்தகைய தவறானது அவருக்குத் தெரியாமல், புரியப்பட்டதென அல்லது அத்தகைய தவறு புரியப்படுவதைத் தடுப்பதற்கு எல்லா விழிப்புக் கவனத்தையும் அவர், பிரயோகித்தாரென எண்பித்தால், அவர், அத்தகைய தவறுக்குக் குற்றவாளியெனக் கருதப்படுதலாகாது."

21. முதன்மைச் சட்டவாக்கத்தின் 30 ஆம் பிரிவானது இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது :-

(1) "தனிச" எனும் சொல்லின் வரைவிலக்கணத்திற்கு நேர்முன்னர் பின்வரும் புதிய வரைவிலக்கணத்தை உட்புகுத்துவதன் மூலம் :-

"ஒப்படைத்ததற்கான அறிவித்தல்" என்பது உள்நாட்டு அஞ்சல் (பதிவுசெய்யப்பட்ட மற்றும் காப்புறுதி செய்யப்பட்ட பொருட்கள்) விதிகளின் 9 (ஆ) எனும் விதியின்கீழ் வழங்கப்பட்ட ஒப்படைத்ததற்கான அறிவித்தல் என்று பொருளாகும் " ;

(2) "தனிச" என்னும் சொல்லின் வரைவிலக்கணத்திற்குப் பதிலாகப் பின்வரும் வரைவிலக்கணத்தை இடுவதன் மூலமும் :-

"தனிச" என்பது வழக்குத் தொடுக்கப்படும் நேரத்தில் ஆய்ந்தறியப்பட்டதும் அல்லது ஆய்ந்தறியக்கூடியதும், அத்துடன் பொறுப்பிக்கப்பட்டதாயினுஞ்சரி அல்லாவிடினுஞ்சரி அல்லது அது எவரேனும் ஆளினால் அல்லது ஆட்களினால் கூட்டாகவோ தனித்தனியாகவோ அல்லது முதன்மைக் கடன்பெறுநராகவோ அல்லது உத்தரவாதம் செய்பவராகவோ அல்லது வேறு ஏதேனும் தன்மையில் கொடுக்குமதியானதாக உள்ளதும் அத்துடன் கடன் கொடுக்கும் நிறுவனத்தின் வங்கித்தொழில், கடன் வழங்கல், நிதிவழங்கல் அல்லது வேறு தொடர்புடைய தொழிற் செயற்பாட்டின் நெறிமுறையின்போதான கொடுக்கல் வாங்கல் ஒன்றிலிருந்து எழுந்ததாக அந்நிறுவனத்தினால் சார்ந்துரைக்கப்பட்டதுமான ஒரு கணத்தொகை என்று பொருள்படும். ஆனால் எழுத்திலல்லாத ஒரு வாக்குறுதியின்கீழ் அல்லது உடன்படிக்கையின்கீழ் கொடுக்குமதியான பணத்தொகையை உள்ளடக்கமாட்டாது."

- (3) “கடன் வழங்கும் நிறுவனம்” என்னும் சொல்லமைப்பின், வரை விலக்கணத்தின் (ஊ) என்னும் பந்திக்குப் பதிலாக பின்வருவதனை இடுவதன் மூலமும் :-

“(ஊ) நிதித்தொழிலைக் கொண்டுநடாத்துவதற்கென 1988 ஆம் ஆண்டின் 78 ஆம் இலக்க, நிதிகம்பனிகள் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட ஒரு கம்பனி,

அத்துடன் 1982 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க, கம்பெனிகள் சட்டத்தின்கீழ் நியமிக்கப்பட்ட ஓர் கலைப்போனை அல்லது மேலே குறிப்பீடு செய்யப்பட்ட ஏதேனும் வங்கியின், கூட்டுத்தாபனத்தின் அல்லது கம்பனியின் தொழிலைக் கொண்டுநடாத்துவதற்கு அல்லது ஒடுக்குவதற்கு முறையான நியமிக்கப்பட்ட எவரேனும் அதிகாரியை உள்ளடக்கும்.”

22. முதன்மைச் சட்டவாக்கத்திற்கான முதலாவது அட்டவணை இத்தால் நீக்கி செய்யப்பட்டு அதற்குப் பதிலாகப் பின்வரும் அட்டவணை இடப்படுகிறது :-

முதலாவது அட்டவணை
நைசைத் தீர்வைப் படிவம்
(தலைப்பு)

(பிரிவு 4 (2))

இவ்வழக்கு 19..... ஆம் ஆண்டு.....மாதம்.....ஆம் தேதி (நீதிபதியின் பெயரும் பதவியும்)முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு பிரார்த்தையும் ஆவணங்களையும் வாசித்துக் கோப்பிடப்பட்ட சத்தியக் கடதாசியின் உள்ளடக்கத்தையிட்டு திருப்திப்பட்டபின்னர்,

எதிராளி பணத்தொகை :ரூபாவையும் அத்துடன்ஆம் தேதியிலிருந்து.....ஆம் தேதிவரைநூற்றுவிதப்படி வட்டியையும் அதன் பின்னர் இத்தேதியிலிருந்து கொடுப்பனவு முழுவதும் வழக்குச் செலவுடன் சேர்த்துச் செலுத்தப்படும்வரை, அதே விதப்படி வட்டியையும் வழக்காளிக் குச் செலுத்தவேண்டும் எனக் கட்டளையிடப்பட்டு தீர்வையிடப்படுகிறது.

ஆதலால் வழக்காளி நீதிமன்றத்தின் இந்தத் தீர்வையின் மூலம் சொல்லப்பட்ட..... என்பவருக்கு எதிராக அறிவிட்டுள்ள பணத் தொகை..... ரூபாவை விதிப்பதற்கும் மேற்கூறப்பட்ட.....என்பவரின் வீடுகளையும், காணிகளையும், பொருட்களையும், தனிகளையும், வரவுகளையும் கைப்பற்றுவதன் மூலமும் அவசியமானால் அவற்றை விற்பனை செய்வதன் மூலமும், இவற்றினின்று பெறுவதற்கும் அத்துடன் இந்த நைசைத் தீர்வையானது முற்றாக்கப்பட்ட முப்பது நாட்களினுள் அல்லது இந்நீதிமன்றம் அனுமதிக்க வேண்டியவாறான அத்தகைய நீடிக்கப்பட்ட காலத்திற்குள் அப்பணத்தை இந்நீதிமன்றத்தின் முன்னிலையில் வைத்திருக்குமாறு அத்துடன் மாகாணத்தின் பிசுக்கால் ஆதனத்தை முறையே

(இ) அல்வாட்சன் குழுவானது கூட்டிணைக்கப்படாத குழுவொன்றாக இருந்தால், அத்தகைய குழுவில் உறுப்பினராக இருக்கின்ற ஒவ்வொரு தனியாளும்.

அத்தவறுக்குக் குற்றவாளியாதல் வேண்டும் ;

ஆயின், அத்தகைய கூட்டிணைக்கப்பட்ட குழுவின் பணிப்பாளர் அல்லது முகாமையாளர் அல்லது செயலாளர் ஒருவர் அல்லது அத்தகைய குழுமத்தின் பங்காளியொருவர், அத்தகைய தவறானது அவருக்குத் தெரியாமல், புரியப்பட்டதென அல்லது அத்தகைய தவறு புரியப்படுவதைத் தடுப்பதற்கு எல்லா விழிப்புக் கவனத்தையும் அவர், பிரயோகித்தாரென எண்பித்தால், அவர், அத்தகைய தவறுக்குக் குற்றவாளியெனக் கருதப்படுதலாகாது."

21. முதன்மைச் சட்டவாக்கத்தின் 30 ஆம் பிரிவானது இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது :-

(1) "தனிச" எனும் சொல்லின் வரைவிலக்கணத்திற்கு நேர்முன்னர் பின்வரும் புதிய வரைவிலக்கணத்தை உட்புகுத்துவதன் மூலம் :-

"ஒப்படைத்ததற்கான அறிவித்தல்" என்பது உள்நாட்டு அஞ்சல் (பதிவுசெய்யப்பட்ட மற்றும் காப்புறுதி செய்யப்பட்ட பொருட்கள்) விதிகளின் 9 (ஆ) எனும் விதியின்கீழ் வழங்கப்பட்ட ஒப்படைத்ததற்கான அறிவித்தல் என்று பொருளாகும் " ;

(2) "தனிச" என்னும் சொல்லின் வரைவிலக்கணத்திற்குப் பதிலாகப் பின்வரும் வரைவிலக்கணத்தை இடுவதன் மூலமும் :-

"தனிச" என்பது வழக்குத் தொடுக்கப்படும் நேரத்தில் ஆய்ந்தறியப்பட்டதும் அல்லது ஆய்ந்தறியக்கூடியதும், அத்துடன் பொறுப்பிக்கப்பட்டதாயினுஞ்சரி அல்லாவிடினுஞ்சரி அல்லது அது எவரேனும் ஆளினால் அல்லது ஆட்களினால் கூட்டாகவோ தனித்தனியாகவோ அல்லது முதன்மைக் கடன்பெறுநராகவோ அல்லது உத்தரவாதம் செய்பவராகவோ அல்லது வேறு ஏதேனும் தன்மையில் கொடுக்குமதியானதாக உள்ளதும் அத்துடன் கடன் கொடுக்கும் நிறுவனத்தின் வங்கித்தொழில், கடன் வழங்கல், நிதிவழங்கல் அல்லது வேறு தொடர்புடைய தொழிற் செயற்பாட்டின் நெறிமுறையின்போதான கொடுக்கல் வாங்கல் ஒன்றிலிருந்து எழுந்ததாக அந்நிறுவனத்தினால் சார்ந்துரைக்கப்பட்டதுமான ஒரு கணத்தொகை என்று பொருள்படும். ஆனால் எழுத்திலல்லாத ஒரு வாக்குறுதியின்கீழ் அல்லது உடன்படிக்கையின்கீழ் கொடுக்குமதியான பணத்தொகையை உள்ளடக்கமாட்டாது."

- (3) “கடன் வழங்கும் நிறுவனம்” என்னும் சொல்லமைப்பின், வரை விலக்கணத்தின் (ஊ) என்னும் பந்திக்குப் பதிலாக பின்வருவதனை இடுவதன் மூலமும் :-

“(ஊ) நிதித்தொழிலைக் கொண்டுநடாத்துவதற்கென 1988 ஆம் ஆண்டின் 78 ஆம் இலக்க, நிதிக்கம்பனிச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட ஒரு கம்பனி,

அத்துடன் 1982 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க, கம்பெனிகள் சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட ஓர் கலைப்போனை அல்லது மேலே குறிப்பீடு செய்யப்பட்ட ஏதேனும் வங்கியின், கூட்டுத்தாபனத்தின் அல்லது கம்பனியின் தொழிலைக் கொண்டுநடாத்துவதற்கு அல்லது ஒடுக்குவதற்கு முறையான நியமிக்கப்பட்ட எவரேனும் அதிகாரியை உள்ளடக்கும்.”

22. முதன்மைச் சட்டவாக்கத்திற்கான முதலாவது அட்டவணை இத்தால் நீக்கக் செய்யப்பட்டு அதற்குப் பதிலாகப் பின்வரும் அட்டவணை இடப்படுகிறது :-

முதலாவது அட்டவணை
நைசைத் தீர்வைப் படிவம்
(தலைப்பு)

(பிரிவு 4 (2))

இவ்வழக்கு 19..... ஆம் ஆண்டு.....மாதம்.....ஆம் தேதி (நீதிபதியின் பெயரும் பதவியும்)முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு பிராதையும் ஆவணங்களையும் வாசித்துக் கோப்பிடப்பட்ட சத்தியக் கடதாசியின் உள்ளடக்கத்தையிட்டு திருப்திப்பட்டபின்னர்,

எதிராளி பணத்தொகை :ரூபாவையும் அத்துடன்ஆம் தேதியிலிருந்து.....ஆம் தேதிவரைநூற்றுவிதப்படி வட்டியையும் அதன் பின்னர் இத்தேதியிலிருந்து கொடுப்பனவு முழுவதும் வழக்குச் செலவுடன் சேர்த்துச் செலுத்தப்படும்வரை, அதே விதப்படி வட்டியையும் வழக்காவிக்குச் செலுத்தவேண்டும் எனக் கட்டளையிடப்பட்டு தீர்வையிடப்படுகிறது.

ஆதலால் வழக்காளி நீதிமன்றத்தின் இந்தத் தீர்வையின் மூலம் சொல்லப்பட்ட..... என்பவருக்கு எதிராக அறிவிட்டுள்ள பணத் தொகை..... ரூபாவை விதிப்பதற்கும் மேற்கூறப்பட்ட.....என்பவரின் வீடுகளையும், காணிகளையும், பொருட்களையும், தனிசுகளையும், வரவுகளையும் கைப்பற்றுவதன் மூலமும் அவசியமானால் அவற்றை விற்பனை செய்வதன் மூலமும், இவற்றினின்று பெறுவதற்கும் அத்துடன் இந்த நைசைத் தீர்வையானது முற்றாக்கப்பட்ட முப்பது நாட்களினுள் அல்லது இந்நீதிமன்றம் அனுமதிக்க வேண்டியவாறான அத்தகைய நீடிக்கப்பட்ட காலத்திற்குள் அப்பணத்தை இந்நீதிமன்றத்தின் முன்னிலையில் வைத்திருக்குமாறு அத்துடன் மாகாணத்தின் பிசுக்கால் ஆதனத்தை முறையே

என்ன பணத்தொகைக்கு அல்லது பணத்தொகைகளுக்கு எந்த ஆளுக்கு அல்லது எந்த ஆட்களுக்கு விற்பனை செய்துள்ளாரென இந் நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறும்..... மாகாணத்தின் பிசுக்காலுக்கு ஆணையிடுவதற்காகும். அத்துடன் இந்த நைசைத் தீர்வையானது அது முற்றாக்கப்பட்டவிடத்து அத்தகைய நோக்கத்துக்கான பணிப்பாணையொன்றாக அமைதலும் வேண்டும்.

இவை 19.....ஆம் ஆண்டுமாதம்ஆம் திகதி (நேரம்)மணிக்கு இந்நீதிமன்றத்தின் முன் சமூகமளித்து நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்று இந்த நைசைத் தீர்வை ஏன் முற்றாக்கப்படுதலாகாது என்பதற்கான காரணம் ஏதுமிருப்பின் அக்காரணத்தைக் காண்பிக்குமாறு எதிராளியான மேலே சொல்லப்பட்ட.....ஆகிய உங்களுக்கு மேலும் கட்டளையிடப்படுகின்றது என்பதுடன் இவை அவ்வாறே உங்களுக்கு ஆணையிடுவதற்குமாகும். (ஒப்பம்)(நீதிவானின் பெயரும், பதவியும்) 19.....ஆம் ஆண்டுமாதம்.....ஆம் தேதி."

23. இச்சட்டத்தின் சிங்கள உரைக்கும் தமிழ் உரைக்கும் இடையே ஏதேனும் ஒவ்வாமை ஏற்படும் பட்சத்தில், சிங்கள உரையே மேலோங்கி நிற்கல் வேண்டும்.

1994 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க, அரசு ஈட்டு, முதலீட்டு
வங்கி (திருத்தச்) சட்டம்

[1994, மே மாதம் 31ஆம் திகதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது]

1975 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, அரசு ஈட்டு, முதலீட்டு வங்கிச்
சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டம்

1. இச்சட்டம் 1994 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க, அரசு ஈட்டு முதலீட்டு
வங்கி (திருத்தச்) சட்டம் என எடுத்துக்காட்டப்படலாம்.

2. (இதனகத்துப் பின்னர் “முதன்மைச் சட்டவாக்கம்” எனக் குறிப்பீடு
செய்யப்படும்) 1975 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, அரசு ஈட்டு, முதலீட்டு வங்கிச்
சட்டத்தின் 20 ஆம் பிரிவு, அப்பிரிவின் (3) ஆம் உட்பிரிவை நீக்கிவிட்டு அதற்குப்
பதிலாகப் பின்வரும் உட்பிரிவை இடுவதன் மூலம் இத்தால் பின்வருமாறு
திருத்தப்படுகின்றது :-

“(3) வங்கியின் பொது முகாமையாளர் அல்லது சபையினால் சிறப்பான
அதிகாரமளிக்கப்பட்ட வேறெவரேனும் அலுவலர் சபையின்
செயலாளராகப் பணியாற்றுவதல் வேண்டும். பொது முகாமையாளரும்,
சபைக்குச் செயலாளராகப் பணியாற்றுவதற்கென சபை வங்கியின்
வேறெவரேனும் அலுவலருக்கு அதிகாரமளித்திருக்குமிடத்து, அத்தகைய
அலுவலரும், சபை வேறு வகையாகப் பணித்தாலன்றி சபையின்
ஒவ்வொரு கூட்டத்திற்குச் சமூகமளித்தலும் அதில் பங்கெடுத்தலும்
வேண்டும்; ஆனால் அதில் வாக்களிப்பதற்கு உரிமை கொண்டிருத்தலாகாது.

3. முதன்மைச் சட்டவாக்கத்தின் 28 ஆம் பிரிவு, அந்தப் பிரிவுக்கான
காப்பு வாசகத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாகப் பின்வரும் காப்பு வாசகத்தை
இடுவதன்மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது :-

“ஆயின் எவ்வாறாயினும் வங்கியானது வதிவிட மனையொன்றை
நிருமாணிப்பதற்காக ஏதேனும் காணியைக் கொள்வனவு செய்வதற்காக
அல்லது வதிவிடமனையொன்றைக் கொள்வனவு செய்வதற்காக,
நிருமாணிப்பதற்காக, திருத்துவதற்காக, புதுப்பிப்பதற்காக அல்லது ஏதேனும்
விசாலிப்புக்காக அல்லது இச்சட்டத்தின்கீழ் ஆக்கப்பட்ட விதிகளினால்
விதித்துரைக்கப்பட்ட வேறெவையேனும் நோக்கத்திற்காக, அதன் ஊழியர்களுக்குக்
கடன்களை வழங்கலாம்.”

4. முதன்மைச் சட்டவாக்கத்தின் 31 ஆம் பிரிவு அப்பிரிவின் (1) ஆம்
உட்பிரிவில் உள்ள (க) என்னும் பந்தியை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாகப் பின்வரும்
பந்தியை இடுவதன்மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது :-

“(க) அரசாங்கத்திடமிருந்து அல்லது வேறு நிறுவனங்களிடமிருந்து, அவர்களால் இருவயினொத்து உடன்பட்டுக் கொள்ளப்படக்கூடியவாறான, அத்தகைய நியதிகள் நிபந்தனைகள்மீது கடன்பெறுதல் அல்லது வைப்புக்களை ஏற்றுக்கொள்ளல், ஆயின் எவ்வாறாயினும் எந்த நேரத்திலும் அவ்வாறு கடன் பெறப்பட்ட அல்லது வைப்புக்களாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மொத்தத் தொகையானது அமைச்சரால் விதிக்கப்பட்ட ஆக்கக்கூடிய எல்லையை விஞ்சுதலாகாது”.

5. பின்வரும் பிரிவு 31 ஆம் பிரிவை உடனடுத்து உட்பகுத்தப் படுகின்றதென்பதுடன், அது முதன்மைச் சட்டவாக்கத்தின் 31அ என்னும் பிரிவாகப் பயனுறுதலும் வேண்டும் :-

“தவணை வைப்புக்களை வைத்திருக்கும் ஆட்களினாலான பெயர் குறித்த நியமனங்கள்.

31அ. (1) வங்கியில் தவணைவைப்பொன்றை வைத்திருப்பவரான பதினாறு வயதிற்கு மேற்பட்ட வயதுள்ள ஆளொவரும் (இதனகத்துப்பின்னர் ஒரு “நியமத்தர்” எனக் குறிப்பீடு செய்யப்படும்) ஆளைப் பெயர் குறித்து நியமிக்கலாம் எந்த ஆளுக்கு, அத்தகைய முதலில் குறிப்பிடப்பட்ட (இதனகத்துப் பின்னர் “பெயர் குறித்து நியமிப்பவர்” எனக் குறிப்பீடு செய்யப்படும்) ஆளின் வரவில் இடப்பட்டுள்ள பணங்கள் அவரது இறப்பின்மேல் செலுத்தப்படலாம் என்பதுடன் அவரது இறப்பு, வைப்பு இருக்கையில் நிகழ்ந்தால், பணங்கள் இச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக அவ்வாறு செலுத்தப்படுதலும் வேண்டும்.

(2) ஓராம் உட்பிரிவின் கீழ், செய்யப்பட்ட பெயர் குறித்த நியமனம் ஒன்று, அவரது மரணசாதனத்தில் முரணாக எது எவ்வாறிருப்பினும் பெயர்குறித்து நியமிப்பவரின் இறப்பின்மீது பயன்கொண்டதாதல் வேண்டும்.

(3) ஓராம் உட்பிரிவின் கீழ் செய்யப்பட்ட பெயர் குறித்த நியமனம் எதுவும், பெயர் குறித்த நியமனம் செய்தவரின் சீவிய காலத்தில் பெயர்குறித்த நியமித்தவரின் மரணத்தின்மூலம், அல்லது கட்சிக்காரர் (இவர் பெயர் குறித்த நியமித்தவரின் கையொப்பத்தை உறுதிப்படுத்தல் வேண்டும்) ஒருவரின் முன்னிலையில் பெயர்குறித்து நியமிப்பவரால் கையொப்பமிடப்பட்டதான எழுத்திலான இல்லாதொழிப்பு அறிவித்தல் மூலம், அல்லது பெயர்குறித்து நியமிப்பவரின் செயல்படும் ஏதேனும் அடுத்துறும் பெயர்குறித்த நியமனம் மூலம் இல்லாதொழிக்கப்பட்டதாகக் கருதப்படுதல் வேண்டும்.

(4) எந்த ஆள் (1) ஆம் உட்பிரிவின் கீழ் ஒரு தவணை வைப்பில் பெயர்குறித்த நியமனம் ஒன்றைச் செய்துள்ளாரோ அந்த ஆளொருவரின் வரவில் உள்ள பணங்கள், அவர் இறக்கும் பட்சத்தில், குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவைச் சட்டத்தின் கீழான மரணசாதன நிருவாகப்பத்திர அல்லது மரணச்சொத்து நிருவாகத் தத்துவப்பத்திர நோக்கத்துக்காக அந்த ஆளின்

மரணச்சொத்தின் அல்லது ஆதனத்தின் பாகமாவதாகக் கருதப்படுதலாகாது என்பதுடன் அத்தகைய ஆதனத்தின் கைமாற்றமானது அந்தச் சட்டக்கோவையின் கீழ் தவறொன்றாதலுமாகாது.

(5) வங்கியினால் நியமித்தல் எவருக்கும் நியமத்தர் -

(அ) அவரே நியமத்தர் என்பதைக் குறிப்பிடும் சத்தியக் கடதாசியொன்றைச் சமர்ப்பித்தாலன்றியும் ;

(ஆ) வங்கிக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கவரான ஆளொருவரிடமிருந்தான அவரது ஆளடையாளம் பற்றிய சான்றிதழொன்றைக் காண்பித்தாலன்றியும்.

நியமத்தர் எவருக்கும் வங்கியினால் கொடுப்பனவு எதுவும் செய்யப்படுதலாகாது.

(6) இறந்தவரான பெயர்குறித்து நியமிப்பவர் ஒருவரின் நியமித்தவர் எவருக்கும் ஐந்தாம் உட்பிரிவில் எடுத்துக்காட்டப்பட்ட நிபந்தனைகளுக்கு அமைவாக, செய்யப்பட்ட கொடுப்பனவொன்று, அத்தகைய பெயர் குறித்து நியமிப்பவரின் வரவில் உள்ள பணங்கள் தொடர்பான வங்கியின் கடப்பாடுகளின் பூரணமானதொரு விடுவிப்பொன்றாதல் வேண்டும்.

(7) பெயர்குறித்து நியமிப்பவர் ஒருவர் தவிர்ந்த எந்த ஆள், தவணை வைப்பொன்றை வைத்திருக்கிறாரோ அந்த ஆள் எவரினதும் இறப்பின்மேல், அத்தகைய ஆளின் வரவில் வங்கியில் பணத்தொகையொன்று இருக்கின்றவிடத்து, கணக்குகள் தொடர்பில் கொடுப்பனவுகளைச் செய்வதற்கு முறையான அதிகாரமளிக்கப்பட்டுள்ளவரான எவரேனும் அலுவலர் அல்லது ஆள், முதலில் குறிப்பிடப்பட்ட ஆள் மரணசாதனமெழுதாது இறந்துள்ளாரெனவும், அத்தகைய ஆளின், மரணச்சொத்திற்கு உரிமைத் தத்துவப்பத்திரங்கள் எழுத்திலான சட்டம் எதனாலும் தேவைப்படுத்தப்படவில்லையெனவும் திருப்திப்பட்டால், இச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக, அதன் சார்பில் கொடுக்கப்பட வேண்டுமென்கின்றதான ஏதேனும் விதிக்கிணங்க அத்தகைய பணத்தொகை கொடுக்கப்படவேண்டுமெனத் தேவைப்பட்ட ஆளுக்கு அல்லது ஆட்களுக்குக் கொடுக்கலாம் :

ஆயின், அதன் சார்பில் விதிகள் ஆக்கப்படும்வரை அத்தகைய பணத்தொகை எதுவும் அதன் கொடுப்பனவுக்குச் சட்டப்படி உரித்துடைய ஆளுக்கு அல்லது ஆட்களுக்குக் கொடுக்கப்படலாம்.”

6. முதன்மைச் சட்டவாக்கத்தின் 32 ஆம் பிரிவு இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது :-

(1) அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவுக்கான காப்பு வாசகத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாகப் பின்வரும் காப்பு வாசகத்தை இடுவதன் மூலமும் :-

“ஆயின் எவ்வாறாயினும், சபையானது சபையினால் தீர்மானிக்கப்படக் கூடியவாறான அத்தகைய ஏதேனும் பணத் தொகை வரையிலான கடன்களை வழங்குவதற்கு வங்கியின் பொது முகாமையாளருக்கு அல்லது வேறெவரேனும் அலுவலருக்கு அதிகாரமளிக்கலாம் :” அத்துடன்

(2) அப்பிரிவின் (2) ஆம் உட்பிரிவை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாகப் பின்வரும் உட்பிரிவை இடுவதன்மூலமும் :-

“(2) இப்பிரிவின் ஏற்பாடுகளின்கீழ், வங்கியின் பொது முகாமையாளரால் அல்லது வேறு அலுவலரால் வழங்கப்படும் எல்லாக் கடன்களும், அதன் அடுத்த கூட்டத்தில் சபைக்கு அறிக்கையிடப்படுதல் வேண்டும்.”

7. முதன்மைச் சட்டவாக்கத்தின் 66 ஆம் பிரிவு, அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாகப் பின்வரும் உட்பிரிவை இடுவதன் மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது :-

“(1) வங்கியின் பொது இலச்சினையானது சபைக்காக செயலாளராகப் பணியாற்றுவதற்கெனச் சபையினால் அதிகாரமளிக்கப்பட்ட வங்கியின் அலுவலரின் கட்டுக்காப்பில் இருத்தல் வேண்டுமென்பதுடன் அவ்வலுவலரினதும், இரண்டு பணிப்பாளர்களினதும் சமூகத்தில் தவிர ஏதேனும் சாதனத்திற்கு அல்லது ஆவணத்திற்குப் பொறிக்கப்படுதலுமாகாது. இவர்கள் அனைவரும் தாம் சமூகமாய் இருந்தனர் என்பதற்கு அடையாளமாக அச்சாதனத்தில் அல்லது ஆவணத்தில் ஒப்பமிடுதலும் வேண்டும்.”

8. முதன்மைச் சட்டவாக்கத்தின் 74 ஆம் பிரிவானது இத்தால் நீக்கஞ்செய்யப்பட்டுப் பின்வரும் பிரிவு அதற்குப் பதிலாக இடப்படுகிறது :-

சபையினால்
ஆக்கப்படும்
விதிகள்

74. (1) சபையானது பின்வரும் கருமங்கள் எல்லாவற்றுக்காகவும் அல்லது அவற்றுள் எதற்காகவும் அல்லது எல்லாம் தொடர்பிலும் அல்லது எது தொடர்பிலும் விதிகளை ஆக்கலாம்.

(அ) இச்சட்டத்தினால் விதித்துரைக்கப்பட வேண்டும் என அல்லது விதிகள் ஆக்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்ட அல்லது தேவைப்படுத்தப்பட்ட அல்லது அதிகாரமளிக்கப்பட்ட எல்லாக் கருமங்களும் ;

(XL)

(ஆ) தொகுதிக் கடன்களை வழங்குதல், பதிவு செய்தல், கைமாற்றுதல். மீட்டல் அல்லது இல்லாதொழித்தல் அத்துடன் அத்தகைய வழங்குகை, பதிவு, கைமாற்றம், மீட்பு அல்லது இல்லாதொழித்தலின் இடைநேர் விளைவான அல்லது விளைவாந் தன்மையினவான எல்லாக் கருமங்களும் ;

(இ) இச்சட்டத்தின் நோக்கங்களுள் எதற்காகவேனும் பயன்படுத்தப்பட வேண்டிய படிவங்கள்.

(2) ஓராம் உட்பிரிவின்கீழ் ஆக்கப்படும் விதி ஒவ்வொன்றும் கசெற்றில் வெளியிடப்படுதல் வேண்டும்".

9. இச்சட்டத்தின் சிங்கள உரையும் தமிழ் உரைக்குமிடையே ஏதேனும் ஒவ்வாமை ஏற்படும் பட்சத்தில், சிங்கள உரையே மேலோங்கி நின்றல் வேண்டும்.

1994 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறை
(திருத்தச்) சட்டம்

[1994, ஒற்றோபர் மாதம் 31 ஆம் திகதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது]

1979 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறைச் சட்டத்தைத்
திருத்துவதற்கானதொரு சட்டம்

1. இச்சட்டம் 1994 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க உண்ணாட்டரசிறை
(திருத்தச்) சட்டம் என எடுத்துக்காட்டப்படலாம்.

2. (இதனகத்துப்பின்னர் “முதன்மைச் சட்டவாக்கம்” எனக் குறிப்பீடு
செய்யப்படும் 1979 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க உண்ணாட்டரசிறைச்
சட்டத்தின் 8 ஆம் பிரிவு, அப்பிரிவின் (அ) என்னும் பந்தியில் பின்வருமாறு
திருத்தப்படுகின்றது :-

(1) அப்பந்தியின் (Lxiii) என்னும் உட்பந்தியில் “1988 ஆம் ஆண்டின் 77
ஆம் இலக்க, ஜே. ஆர். ஜயவர்தன நிலையச் சட்டத்தால் தாபிக்கப்பட்ட
ஜே. ஆர். ஜயவர்தன நிலையத்தின் ; அத்துடன்” என்னும் சொற்களுக்கும்
இலக்கங்களுக்கும் பதிலாக, “1988 ஆம் ஆண்டின் 77 ஆம் இலக்க, ஜே.
ஆர். ஜயவர்தன நிலையச் சட்டத்தால் தாபிக்கப்பட்ட ஜே. ஆர்.
ஜயவர்தன நிலையத்தின்,” என்னும் சொற்களையும் இலக்கங்களையும்
இடுவதன் மூலமும் ;

(2) அப்பந்தியின் (Lxiv) என்னும் உட்பந்தியில் “1981 ஆம் ஆண்டின் 3 ஆம்
இலக்க, இலங்கை வழங்கல், பொருட்கள் முகாமைத்துவ நிறுவகச்
சட்டத்தால் தாபிக்கப்பட்ட இலங்கை வழங்கல், பொருட்கள் முகாமைத்துவ
நிறுவகத்தின்” என்னும் சொற்களுக்கும் இலக்கங்களுக்கும் பதிலாக,
“1981 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க, இலங்கை வழங்கல், பொருட்கள்
முகாமைத்துவ நிறுவகச் சட்டத்தால் தாபிக்கப்பட்ட இலங்கை வழங்கல்,
பொருட்கள் முகாமைத்துவ நிறுவகத்தின்,” என்னும் சொற்களையும்
இலக்கங்களையும் இடுவதன் மூலமும் ;

(3) அப்பந்தியின் (Lxiv) என்னும் உட்பந்தியை உடனடுத்துப் பின்வரும்
உட்பந்திகளைச் சேர்ப்பதன் மூலம் :-

“(Lxv) 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க, நிதிச்சட்டத்தின் IV ஆம்
பாகத்தின்கீழ் தாபிக்கப்பட்ட தேயிலை, இறப்பர், தென்னை
உறுதி நிலைப்படுத்தும் நிதியம் ;

(Lxvi) (96 ஆம் அத்தியாயமான) நம்பிக்கைப் பொறுப்புகள் கட்டளைச்
சட்டத்தின்கீழ் கூட்டிணைக்கப்பட்ட சனசக்தி நம்பிக்கைப்
பொறுப்பு நிதியம் ;

(Lxvii) 1979 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க, இலங்கை வங்கியாளர்
நிறுவகச் சட்டத்தால் தாபிக்கப்பட்ட இலங்கை வங்கியாளர்
நிறுவகம் ;

(Lxviii) அமெரிக்க ஐக்கிய அரசுகளின் கடல்கடந்த தனியார் முதலீட்டுக் கூட்டுத்தாபனம் ;

(Lxix) ஜப்பான் கடல்கடந்த பொருளாதாரக் கூட்டுறவு நிதியம் ; அத்துடன் ;

(Lxx) உலக பேணிக்காத்தல் சங்கம் ”

3. முதன்மைச் சட்டவாக்கத்தின் 9 ஆம் பிரிவு இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது :-

(1) அவ்வப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவில்,

(அ) அவ்வப்பிரிவின் (ஊ) என்னும் பந்தியில் -

(i) அப்பந்தியின் (iii)ஆம் உட்பந்தியை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக பின்வரும் உட்பந்தியை இடுவதன் மூலம் :-

(iii) இலங்கை அரசாங்கத்தினால் ஐக்கிய நாடுகள் அமைப்பின் அல்லது ஐக்கிய அமெரிக்க அரசுகள் அரசாங்கத்தின் நான்கு அம்ச உதவித் திட்டத்தின் ஏதேனும் விசேடத்துவ முகவர் நிலையத்தின் ஊடாக அல்லது கொழும்புத்திட்ட ஒழுங்கமைப்பின் ஊடாக (அதன் தொழில்நுட்ப உதவிப் பணியகம் உட்பட) அல்லது ஆசிய மன்றத்தின் ஊடாக அல்லது ஒத்த தன்மையினதாக அமைச்சரால் அங்கீகரிக்கப்பட்ட வேறு ஏதேனும் ஒழுங்கமைப்பின் ஊடாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட,

(அ) எந்த நிபுணரின், ஆலோசகரின், தொழில்நுட்பவியலாளரின் அல்லது அலுவலரின் சம்பளம் அல்லது பிரதான வேதனாதி, விடயத்திற்கேற்ப, அத்தகைய ஏதேனும் ஒழுங்கமைப்பினால், நிகழ்ச்சித்திட்டத்தினால் அல்லது மன்றத்தால் இலங்கை அரசாங்கத்திற்கு மானியம் அல்லது வேறு உதவி என்ற வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிதிகளிலிருந்து செலுத்தப்படற்பாலதாகின்றதோ ;

(ஆ) எந்த நிபுணரின், ஆலோசகரின், தொழில்நுட்ப வல்லுனரின் அல்லது அலுவலரின் சம்பளம் அல்லது பிரதான வேதனாதி இலங்கை அரசாங்கத்தினால் செலுத்தப்படற்பாலதாகவில்லையோ அந்த எவரேனும் நிபுணர், ஆலோசகர், தொழில்நுட்ப வல்லுநர் அல்லது அலுவலர் ;

(ii) அப்பந்தியின் (viii)ஆம் உட்பந்தியில் “ஆசிய நிதித்தாபனத்தால்” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “ஆசிய நிதித்தாபனத்தால் அல்லது ஜப்பான் கடல்கடந்த பொருளாதார கூட்டுறவு நிதியத்தால்” என்னும் சொற்களை இடுவதன்மூலம் ; அத்துடன் ;

(ஆ) அவ்வப்பிரிவின் (எ) என்னும் பந்தியில் “உலக வங்கியினால் அல்லது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் குழுவினால்” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “உலக வங்கியினால், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் குழுவினால் அல்லது உலக பேணிக்காத்தல் சங்கத்தினால் ;” என்னும் சொற்களை இடுவதன்மூலம்.

(2) அப்பிரிவின் (2) ஆம் உட்பிரிவில் “1978 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க, மாகொழும்புப் பொருளாதார ஆணைக்குழுவுடன் உடன்படிக்கையொன்றைச் செய்துகொண்டுள்ள தொழில்முயற்சியொன்றாகவிருக்கும் பொறுப்பு முயற்சியொன்று” என்னும் சொற்களுக்கும் இலக்கங்களுக்கும் பதிலாக, “1978 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க, இலங்கை முதலீட்டுச் சட்டத்தின் 17 ஆம் பிரிவின் கீழ் இலங்கை முதலீட்டுச் சபையால் 1993 நவம்பர் 11 ஆந் தேதிக்குமுன் அதன்பொருட்டு செய்துகொள்ளப்பட்ட விண்ணப்பமொன்றின்மீது, 1994 திசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் செய்துகொண்டுள்ள தொழில் முயற்சியொன்றாகவிருக்கும் பொறுப்பு முயற்சியொன்று” என்னும் சொற்களையும் இலக்கங்களையும் இடுவதன்மூலம்.

(3) அப்பிரிவின் (2) ஆம் உட்பிரிவை உடனடுத்துப் பின்வரும் உட்பிரிவைச் சேர்ப்பதன் மூலம் :-

“(3) ஓராம் உட்பிரிவின் (இ) என்னும் பந்தியின் (iv) ஆம் உட்பந்திக்கும் அத்துடன் (2) ஆம் உட்பிரிவுக்குமான காப்புவாசகத்தின் ஏற்பாடுகள் எவ்வாறிருப்பினும் இலங்கைப் பிரசை அல்லாதவரும், 1978 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க, இலங்கை முதலீட்டுச் சட்டத்தின் 17 ஆம் பிரிவின் கீழ் எந்தத் தொழில் முயற்சியுடன் உடன்படிக்கையொன்று செய்துகொள்ளப்பட்டுள்ளதும், எந்தத் தொழில் முயற்சியானது அத்தகைய உடன்படிக்கையின் கீழ் அளிக்கப்பட்ட வருமான வரியிலிருந்தான விலக்களிப்புக்குப் பதிலாக வருமானவரி அறவிடப்படுவதற்கு விருப்புத் தெரிவு செய்துள்ளதமான அந்த தொழில் முயற்சியொன்றினால் கொண்டுவரப்பட்டு தொழிலுக்கமர்த்தப்பட்டுள்ளவருமான எவரேனும் தனியாளின் வேதனாதிகள் அத்தகைய தொழில் முயற்சியில் அத்தகைய தனியாளர் தொழிலை இல்லாதொழிக்கும் தேதி அல்லது அத்தகைய விருப்புத் தெரிவு இல்லாவிட்டால் அத்தகைய தொழில் முயற்சி தொடர்பில் அளிக்கப்பட்ட வருமான வரியிலிருந்தான விலக்களிப்பு முடிந்துள்ள தேதி என்பனவற்றுள் எது முந்தியதோ அத்தேதிவரை வருமான வரியிலிருந்து விலக்களிக்கப்படுதல் வேண்டும்.”

4. முதன்மைச் சட்டவாக்கத்தின் 11 ஆம் பிரிவு இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது :-

(1) அப்பிரிவின் (அ) என்னும் பந்தியில் -

(அ) 1978 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க, மாகொழும்பு பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் 17 ஆம் பிரிவின் கீழ் எந்தக் கம்பனியோடு

மா கொழும்பு பொருளாதார ஆணைக்குழு ஓர் உடன்படிக்கை செய்துள்ளதோ” என்னும் சொற்களுக்கும் இலக்கங்களுக்கும் பதிலாக, “1978 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க, இலங்கை முதலீட்டுச் சபைச் சட்டத்தின் 17 ஆம் பிரிவின்கீழ் எந்தக் கம்பனியோடு இலங்கை முதலீட்டுச் சபை உடன்படிக்கை செய்துள்ளதோ” (1993 நவம்பர் 11 ஆந் தேதிக்கு முன்னர் அதன்பொருட்டு செய்யப்பட்ட விண்ணப்பமொன்றின் மீது 1994 திசம்பர் 31 ஆந் தேதிக்குமுன்னர் செய்து கொள்ளப்பட்ட ஓர் உடன்படிக்கை)” என்னும் சொற்களையும் இலக்கங்களையும் இடுவதன்மூலம் : அத்துடன்

(ஆ) அப்பந்தியின் (ii) ஆம் உட்பந்தியை நீக்கஞ்செய்து அதற்குப்பதிலாகப் பின்வரும் பந்தியை இடுவதன்மூலம் :-

“(ii) இச்சட்டத்தின் 32 ஓள என்னும் பிரிவின் (1) ஆம் உட்பிரிவில் முரணானது எது எவ்வாறிருப்பினும் இலங்கையில் வதிவற்ற எவரையும் ஆளுக்கு,” :

(2) அப்பிரிவின் (இஇ) என்னும் பந்தியில் “அதன்பின்னர் செலுத்தப்பட்டதும்” என்பதிலிருந்து அப்பந்தியின் இறுதிவரையிலான எல்லாச் சொற்களுக்கும் பதிலாக “(அ) என்னும் பந்தியில் அல்லது (ஆ) என்னும் பந்தியில் குறிப்பீடு செய்யப்பட்ட பங்கிலாபங்கள் எந்தக் காலப்பகுதியின்போது வருமான வரியிலிருந்து விலக்களிக்கப்படுகின்றனவோ அந்தக் காலப்பகுதிக்கு அல்லது முதலாவதாகக் குறிப்பிடப்பட்ட பங்கிலாபம், இரண்டாவதாகக் குறிப்பிடப்பட்ட பங்கிலாபம் பெறப்பட்ட வரிமதிப்பீட்டாண்டில் பெறப்பட்டால் அதன் பின்னர் இரண்டு ஆண்டுகளுள் அல்லது அதன்பின்னர் ஓர் ஆண்டினுள் அக்கம்பனியால் ஒரு அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட இடைநிலைக் கம்பனிகள் ஊடாகப் பெறப்பட்டதுமான ஏதேனும் பங்கிலாபம், அத்துடன்”, என்னும் சொற்களையும் இலக்கங்களையும் இடுவதன்மூலம் :

5. முதன்மைச் சட்டவாக்கத்தின் 14 ஆம் பிரிவு அப்பிரிவின் (அ) என்னும் பந்தியில் பின்வருமாறு திருத்தப்படுகின்றது :-

(1) அப்பந்தியின் (xxii) என்னும் உட்பந்தியில் “இரண்டாந்தரச் சந்தை விற்பனையின்மீதும்,” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “இரண்டாந்தரச் சந்தை விற்பனையின்மீதும்”; என்னும் சொற்களை இடுவதன்மூலமும் ;

(2) அப்பந்தியின் முடிவில் பின்வரும் உட்பந்தியைச் சேர்ப்பதன் மூலம் :-

“(XXIII) விலைகோரிப் பெறப்பட்ட பகிரங்கக் கம்பனியொன்றின் உரிமை வழங்கீடொன்றின்கீழ் பெறப்பட்ட ஏதேனும் உரிமையின் முடிவுறுத்துகைமீதும் அல்லது மாற்றத்தின் மீதும்.”

6. முதன்மைச் சட்டவாக்கத்தின் 15 ஆம் பிரிவு இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது :

- (1) அப்பிரிவின் (இஇ) என்னும் பந்தியில், “அத்தகைய கம்பனியால் அல்லது பங்குடைமையால் அந்த வரிமதிப்பீட்டாண்டில் வெளிநாட்டு நாணயத்தில் உழைக்கப்பட்ட இலாபங்களும் வருமானமும்” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “அத்தகைய கம்பனியால் அல்லது பங்குடைமையால் 1995 ஏப்பிரில் 1 ஆம் தேதிக்கு முன்னர் தொடங்கும் ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டில் வெளிநாட்டு நாணயத்தில் உழைக்கப்பட்ட இலாபங்களும் வருமானமும்” என்னும் சொற்களை இடுவதன்மூலமும் ;
- (2) அப்பிரிவின் (இஇஇ) என்னும் பந்தியில் “வெளிநாட்டு நாணயத்தின் ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டில் உழைக்கப்பட்ட ஏதேனும் வேதனாதிகளும், கட்டணங்களும்” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “வெளிநாட்டு நாணயத்தில் 1995 ஏப்பிரில் 1 ஆம் தேதிக்கு முன்னர் தொடங்கும் ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டில் உழைக்கப்பட்ட வேதனாதிகளும் கட்டணங்களும்” என்னும் சொற்களை இடுவதன்மூலமும் ;
- (3) அப்பிரிவின் (ஓ) என்னும் பந்தியை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக பின்வரும் பந்தியை இடுவதன் மூலமும் :-

“(ஓ) 1978 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க, இலங்கை முதலீட்டுச் சபைச் சட்டத்தின் 17ஆம் பிரிவின் கீழ் இலங்கை முதலீட்டுச் சபை எந்த ஒரு கம்பெனியுடன் ஓர் உடன்படிக்கை செய்துள்ளதோ (அதன்பொருட்டு 1993 நவம்பர் 11 ஆம் தேதிக்கு முன்னர் செய்யப்பட்ட விண்ணப்பமொன்றின்மீது 1994 திசம்பர் 31 ஆந் தேதிக்குமுன் செய்துகொள்ளப்பட்ட ஓர் உடன்படிக்கை) அந்த ஒரு கம்பனியிடமிருந்து, அந்த உடன்படிக்கையின் நியதிகளின்கீழ் எந்தக் காலப்பகுதியில் அக்கம்பனியின் இலாபங்களும் வருமானமும் வருமான வரியிலிருந்து விலக்களிக்கப்படுகின்றனவோ அக்காலப்பகுதி தொடர்பில் வதிவற்ற ஆளொருவரால் பெறப்பட்ட ஏதேனும் உரிமைப் பணம் ;

ஆயின், அத்தகைய கம்பனியானது, அத்தகைய உடன்படிக்கையின் நியதிகளின்கீழ் வருமான வரியிலிருந்தான விலக்களிப்பிற்குப் பதிலாக வருமானவரி அறவிடப்படுவதற்கு விருப்புத் தெரிவு தெரிவிக்குமிடத்து, இந்த பந்தியால் அளிக்கப்பட்ட வருமான வரியிலிருந்தான விலக்களிப்பானது, எக்காலப்பகுதியின்போது அக்கம்பனியின் இலாபங்களும் வருமானமும் அத்தகைய விருப்புத் தெரிவு இல் லாவிடில் வருமான வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டிருக்குமோ அக்காலப்பகுதி தொடர்பில் அத்தகைய கம்பனியிடமிருந்து வதிவற்ற எவரனும் ஆளினால் பெறப்பட்ட ஏதேனும் உரிமைப் பணத்திற்கு ஏற்புடைத்தாதல் வேண்டும்.” ; அத்துடன்;

- (4) அப்பந்தியின் (ய) என்னும் பந்தியில் “1994 ஏப்பிரில் 1 ஆம் தேதிக்கு முன்னர் விற்பனையிலிருந்து பெறப்பட்டதும்” என்னும் சொற்களுக்கு இலக்கங்களுக்கும் பதிலாக, “விற்பனையிலிருந்து பெறப்பட்டதும்” என்னும் சொற்களை இடுவதன் மூலம்.

7. முதன்மைச் சட்டவாக்கத்தின் 17 அ என்னும் பிரிவு அப்பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் (அ) என்னும் பந்தியில் “கரும்புப் பயிர்செய்கைக்கான பொறுப்பு முயற்சியொன்று” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “ஏதேனும் காணியை, தேயிலை, இறப்பர், தென்னை அல்லது நெல் தவிர்ந்த எத்தன்மையதுமான விவரணத்திலான வேறு எவையேனும் செடிகளைப் பயிரிடுவதற்கான பொறுப்பு முயற்சியொன்று” என்னும் சொற்களை இடுவதன்மூலம் ;

8. முதன்மைச் சட்டவாக்கத்தின் 17ஊ என்னும் பிரிவு அப்பிரிவின் (3) ஆம் உட்பிரிவின் (அ) என்னும் பந்தியில் இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது

(அ) அப்பந்தியில் (1) ஆம் உட்பந்தியில் “அப்பொறுப்பு முயற்சியின் (ஏதேனும் மூலதனச் சொத்தின் விற்பனையினாலான எவையேனும் இலாபங்களும் வருமானமும் தவிர)” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “அப்பொறுப்பு முயற்சியின் (ஏதேனும் மூலதனச் சொத்தின் விற்பனையிலிருந்து அல்லது வேறு எவையேனும் பொருட்களின் அல்லது வியாபாரப் பண்டங்களின் கொள்வனவிலும் மறுவிற்பனையிலுமிருந்து எவையேனும் இலாபங்களும் வருமானமும் தவிர)” என்னும் சொற்களை இடுவதன் மூலமும் ;

(ஆ) அப்பந்தியின் (ii) ஆம் உட்பந்தியில், “அப்பொறுப்பு முயற்சியின் அத்தகைய இலாபங்களினதும் வருமானத்தினதும் ஆண்டுச் சராசரித் தொகையின்” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “அப்பொறுப்பு முயற்சியின், (i) ஆம் உட்பந்தியின் குறிப்பீடு செய்யப்பட்டவாறான அத்தகைய இலாபங்களினதும் வருமானத்தினதும் ஆண்டுச் சராசரித் தொகையின்” என்னும் சொற்களை இடுவதன்மூலமும் ;

9. முதன்மைச் சட்டவாக்கத்தின் 20 ஆம் பிரிவு அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (ஆ) என்னும் பந்தியில் இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது

(1) அப்பந்தியின் (1) ஆம் உட்பந்தியில் “1978 நவம்பர் 15 ஆந் தேதியின் பின்னர்” என்னும் சொற்களுக்கும் இலக்கங்களுக்கும் பதிலாக, “1978 நவம்பர் 15 ஆம் தேதியின்பின்னர் ஆனால் 1995 மார்ச் 31 ஆந் தேதிக்கு முன்னர் அதன்பொருட்டு 1993 நவம்பர் 11 ஆம் தேதிக்கு முன்னர் செய்யப்பட்ட எழுத்திலான விண்ணப்பமொன்றின்மீது” என்னும் சொற்களையும் இலக்கங்களையும் இடுவதன் மூலமும்.

(2) அப்பந்தியின் (iii) ஆம் உட்பந்தியில் “கசெற்றில் வெளியிடப்படும் கட்டளைமூலம்” என்னும் சொற்களுக்குப் பதிலாக, 1995 மார்ச் 31 ஆம்

தேதிக்கு முன்னர் அதன்பொருட்டு 1995 நவம்பர் 11 ஆம் தேதிக்கு முன்னர் செய்யப்பட்ட எழுத்திலான விண்ணப்பமொன்றின்மீது கசெற்றில் வெளியிடப்படும் கட்டளை மூலம்” என்னும் சொற்களை இடுவதன் மூலமும் :

10. முதன்மைச் சட்டவாக்கத்தின் 20ஆ என்னும் பிரிவு இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது :-

- (1) “வருமான வரியிலிருந்து விலக்களிக்கப்படுவதாகத் வேண்டும்” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “1995 மார்ச் 31 ஆந் தேதியன்று அல்லது அதற்குமுன்னர் முடிவுறும் ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டிற்கு வருமான வரியிலிருந்து விலக்களிக்கப்படுவதாகத் வேண்டும்” என்னும் சொற்களை இடுவதன்மூலம்: அத்துடன்
- (2) அப்பிரிவிற்கான காப்புவாசகத்தில் இப்பிரிவின் கீழான விலக்களிப்பு பின்வரும் சந்தர்ப்பங்களில் ஏற்படையதாகத் வேண்டுமென அவர் பணித்தல் வேண்டும் :-” என்னும் சொற்களிலிருந்து அக்காப்பு வாசகத்தின் முடிவுவரையிலான எல்லாச் சொற்களுக்கும் பதிலாக, “அத்தகைய வழங்கல் இலங்கையிலுள்ள வங்கியொன்றில் திறக்கப்பட்ட நாணயமாற்றுக் கடிதமொன்றினால் அல்லது அத்தகைய வழங்கல் தொடர்பிலான ஏற்றுமதிகள் உண்மையில் செய்யப்பட்டனவென அவரைத் தேவைப்படுத்துகின்றவாறான வேறு ஆவணச்சான்றினால் மேவப்படின் (இ) அப்பந்திக்கான காப்பு வாசகத்தில் “இப்பந்தியின் (i) ஆம் அவர் பணித்தல் வேண்டும்”.

11. முதன்மைச் சட்டவாக்கத்தின் 20இ என்னும் பிரிவு இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது :-

- (1) அப்பிரிவின் (i) ஆம் உட்பிரிவில் “1988 ஏப்பிரில் 1 ஆம் தேதியன்று அல்லது அதன்பின்னர் தொடங்கும் ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டிற்கு” என்னும் சொற்களுக்கும் இலக்கங்களுக்கும் பதிலாக, “ 1988 ஏப்பிரல் 1 ஆம் தேதியன்று அல்லது அதன் பின்னர் ஆனால் 1995 மார்ச் 31 ஆம் தேதிக்கு முன்னர் முடிவடையும் ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டிற்கு” என்னும் சொற்களையும் இலக்கங்களையும் இடுவதன்மூலமும் ;
- (2) அப்பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் (ஆ) என்னும் பந்தியின் (iv) ஆம் உட்பந்தியில் “ஏதேனும் இலாபங்களும் வருமானமும்” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “ஏதேனும் இலாபங்களும் வருமானமும் ; அத்துடன்” என்னும் சொற்களை இடுவதன் மூலமும் ;
- (3) அவ்வுட்பிரிவின் (ஆ) என்னும் பந்தியை உடனடுத்துப் பின்வரும் பந்தியைச் சேர்ப்பதன் மூலமும் :-

“(இ) “பொருட்கள்” என்பது, 1994 ஏப்பிரில் 1 ஆந் தேதியன்று அல்லது அதன்பின்னர் தொடங்கும் ஏதேனும் வரி மதிப்பீட்டாண்டிற்கு ஒன்றில் ஏற்றுமதிக்கான ஏதேனும் வியாபாரப் பொருளின் உற்பத்தியில் அல்லது ஏற்றுமதிக்கான அத்தகைய வியாபாரப் பொருளை சிப்பம் செய்வதில் பயன்படுத்தப்படாத எவையேனும் பொருட்களை உள்ளடக்குதல் ஆகாது.”

12. முதன்மைச் சட்டவாக்கத்தின் 23 ஆம் பிரிவு அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவில் இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது :-

(1) அவ்வுட்பிரிவின் (உஉஉ) என்னும் பந்தியில் -

(அ) அப்பந்தியின் (ii) ஆம் உட்பந்தியில், “1987 ஏப்பிரல் 1 ஆம் தேதியன்று அல்லது அதன்பின்னர் ஆனால் 1993 ஏப்பிரல் 1 ஆம் தேதிக்கு முன்னர்” என்னும் சொற்களுக்கும் இலக்கங்களுக்கும் பதிலாக, “1987 ஏப்பிரல் 1 ஆம் தேதியன்று அல்லது அதன்பின்னர்” சொற்களையும் இலக்கங்களையும் இடுவதன் மூலமும் ;

(ஆ) அப்பந்தியின் (iiஅ) என்னும் உட்பந்தியை நீக்கஞ் செய்வதன் மூலமும் ;

(இ) அப்பந்திக்கான காப்பு வாசகத்தில் “இப்பந்தியின் (i) ஆம் உட்பந்தியில் அல்லது (ii) ஆம் உட்பந்தியில் அல்லது (ii அ) என்னும் உட்பந்தியில் அல்லது (iii) ஆம் உட்பந்தியில் குறிப்பீடு செய்யப்படும்” என்னும் சொற்களுக்கும் இலக்கங்களுக்கும் பதிலாக, “இப்பந்தியின் (i) ஆம் உட்பந்தியில் அல்லது (ii) ஆம் உட்பந்தியில் அல்லது (iii) ஆம் உட்பந்தியில் குறிப்பீடு செய்யப்படும்” என்னும் சொற்களையும் இலக்கங்களையும் இடுவதன்மூலமும்; அத்துடன்

(2) அவ்வுட்பிரிவின் (உஉஉஉ) என்னும் பந்தியை உடனடுத்துப் பின்வரும் பந்தியை உட்புகுத்துவதன் மூலமும் :-

“(உஉஉஉஉ) அவரால் கொண்டுநடாத்தப்படும் அல்லது பிரயோகிக்கப்படும் ஏதேனும் வியாபாரரத்தில், தொழிலில், உயர் தொழிலில் அல்லது வாழ்க்கைத்தொழிலில் எந்தக் காலப்பகுதியின் இலாபங்களும் வருமானமும் ஆய்ந்தறியப்படுவதுடன், பயன்படுத்தவும்படுகின்றனவோ அந்தக் காலப்பகுதியில் அவரால் கொள்ளப்பட்ட ஏதேனும் கணனி மென்ரகம் தொடர்பில் படியொன்று; அத்தகைய படியானது அத்தகைய கணனி மென்ரகத்தைக் கொள்ளுவதற்கான செலவின் முப்பத்து மூன்றுடன் மூன்றிலொரு சதவீதத்துக்கு சமமான ஒரு தொகையாகும் ;

ஆயின் அத்தகைய கணனிமென்ரகம் தொடர்பில் முற்போந்த வரிமதிப்பீட்டு ஆண்டுகளில் அளிக்கப்பட்ட படி களின் மொத்தம், அத்தகைய கணனி மென்ரகத்தைக் கொள்ளுவதற்கான செலவுக்குச் சமமாயிருக்குமாயின் ஏதேனும் கணனிமென்ரகம் தொடர்பில் இப்பந்தியின் முற்போந்த ஏற்பாடுகளின் கீழ் ஆளெவருக்கும் கழிப்பனவு எதுவும் அனுமதிக்கப்படுதலாகாது.

13. முதன்மைச் சட்டவாக்கத்தின் 23அ என்னும் பிரிவு அப்பிரிவின் (3) ஆம் உட்பிரிவின் (இ) என்னும் பந்தியில் இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது :-

- (1) அப்பந்தியின் (i) ஆம் உட்பந்தியில் “ஏற்றுமதி விலையின் நாற்பது சதவீதத்துக்குக் குறைந்ததல்லதென ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் அத்தாட்சிப்படுத்தப்பட்டது ; அல்லது” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “ஏற்றுமதி விலையின் நாற்பது சதவீதத்துக்குக் குறைந்ததல்லதென” என்னும் சொற்களை இடுவதன் மூலமும் ;
- (2) அப்பந்தியின் (ii) ஆம் உட்பந்தியில், “அறுபது சதவீதத்துக்குக் குறைந்ததல்லதென ஏற்றுமதி அபிவிருத்திச் சபையினால் அத்தாட்சிப்படுத்தப்பட்டது.” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “அறுபது சதவீதத்துக்குக் குறைந்ததல்லதென” என்னும் சொற்களை இடுவதன் மூலமும்.

14. முதன்மைச் சட்டவாக்கத்தின் 24 ஆம் பிரிவு அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவில் பின்வருமாறு திருத்தப்படுகின்றது :-

- (1) அவ்வுட்பிரிவின் (L) என்னும் பந்தியில் “ஏதேனுமாண்டில் 1987 ஏப்பிரில் 1 ஆந் தேதியன்று அல்லது அதன்பின்னர் ஆனால் 1993 ஏப்பிரில் 1 ஆந் தேதிக்கு முன்னர்” என்னும் சொற்களுக்கும் இலக்கங்களுக்கும் பதிலாக, “ஏதேனுமாண்டில் 1987 ஏப்பிரில் 1 ஆந் தேதியன்று அல்லது அதன்பின்னர்” என்னும் சொற்களை இடுவதன்மூலமும் ; அத்துடன்
- (2) அவ்வுட்பிரிவின் (LL) என்னும் பந்தியை நீக்கஞ்செய்வதன் மூலமும்.

15. முதன்மைச் சட்டவாக்கத்தின் 29 ஆம் பிரிவு அப்பிரிவின் (3 அ) என்னும் உட்பந்தியை உடனடுத்துப் பின்வரும் உட்பந்தியை உட்புகுத்துவதன் மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது.

- “(3ஆ) (அ) எந்தத் தொழில் முயற்சியுடன் 1978 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க, இலங்கை முதலீட்டுச் சபைச் சட்டத்தின் 17 ஆம் பிரிவின் கீழ் இலங்கை முதலீட்டுச் சபையால் உடன்படிக்கையொன்று செய்துகொள்ளப்பட்டுள்ளதோ அந்தத் தொழில் முயற்சியும், அத்துடன் எந்தத் தொழில் முயற்சியின் இலாபங்களும் வருமானமும் அத்தகைய உடன்படிக்கையின்

(L)

நியதிகளின்கீழ் வருமானவரியிலிருந்து விலக்களிக்கப்பட்டு அத்தகைய விலக்களிப்பிற்குப் பதிலாக வருமான வரி அறவிடப்படுவதற்கு விருப்புத் தெரிவு கொண்டுள்ளதுமான ஏதேனும் தொழில் முயற்சிக்கு, அது ஓர் இலாபமாக இருந்திருப்பின், 1991 ஏப்பிரில் 1 ஆம் தேதியன்று அல்லது அதன்பின்னர் ஆனால் 1994 ஏப்பிரில் 1 ஆந் தேதிக்குமுன்னர் தொடங்கும் காலப்பகுதியின் போது ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டிற்கு அத்தகைய உடன்படிக்கையின்கீழ் வருமான வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டிருக்குமோ, அத்தொழில் முயற்சிக்கு நடம் பெறப்பட்டிருக்குமிடத்து, 1994 ஏப்பிரில் 1 ஆந் தேதியன்று தொடங்கும் வரிமதிப்பீட்டாண்டிற்கு அத்தகைய தொழில் முயற்சியின் மொத்த நியதிச்சட்ட வருமானத்திலிருந்து-

- (i) சொல்லப்பட்ட மூன்று ஆண்டுகளைக் கொண்ட காலப்பகுதியின் போது ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டில் அத்தகைய தொழில் முயற்சியால் உறப்பட்ட எவையேனும் அத்தகைய நடடங்களின் மொத்தம்,
- (ii) அத்தகைய காலப்பகுதியில் ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டிற்கு விலக்களிக்கப்பட்டவாறான அத்தொழில் முயற்சியின் இலாபங்களுக்கும் வருமானத்திற்கும் மேலான

விஞ்சுதொகை ஏதுமிருப்பின் அத்தகைய விஞ்சுதொகை கழிப்பனவு செய்யப்படுதல் வேண்டும்.

(ஆ) 1994 ஏப்பிரில் 1 ஆந் தேதியன்று தொடங்கும் ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டிற்கு அத்தகைய தொழில் முயற்சியின் மொத்த நியதிச்சட்ட வருமானத்திலிருந்து (அ) என்னும் பந்தியில் குறிப்பீடு செய்யப்படும் அத்தகைய நடடத்தின் மீது முழுவதும் அல்லது அதன் ஏதேனும் பாகம் கழிப்பனவு செய்யப்படமுடியாதவிடத்து, அத்தகைய மீதிமுழுவதும் அல்லது பாகம் அடுத்த அடுத்தும் வரிமதிப்பீட்டாண்டிற்கு அவ்வாறாக கழிப்பனவு செய்யப்படுதல் வேண்டும்."

16. முதன்மைச் சட்டவாக்கத்தின் 32 ஆம் பிரிவு அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவில் இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது :

- (1) அவ்வுட்பிரிவின் (அ) என்னும் பந்தியின் (vii) ஆம் உட்பந்தியில் "1992 ஏப்பிரல் 1 ஆந் தேதியன்று அல்லது அதன்பின்னர் தொடங்கும்" என்னும் சொற்களுக்கும் இலக்கங்களுக்கும் பதிலாக, "1972 ஏப்பிரல் 1 ஆந் தேதியன்று அல்லது அதன்பின்னர் ஆனால் 1994 ஏப்பிரல் 1ஆந் தேதிக்கு முன்னர் தொடங்கும்" என்னும் சொற்களையும் இலக்கங்களையும் இடுவதன்மூலமும் ;

- (2) அவ்வுட்பிரிவின் (அ) என்னும் பந்தியின் (vii) ஆம் உட்பந்தியை உடனடுத்து பின்வரும் உட்பந்தியைச் சேர்ப்பதன் மூலமும் :-

“(viii) 1994 ஏப்பிரில் 1 ஆந் தேதியன்று அல்லது அதன்பின்னர் தொடங்கும் ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டு தொடர்பில் இச்சட்டத்திற்கான முதலாம் அட்டவணையின் 11ஊ என்னும் பாகத்தில் விதித்துரைக்கப்பட்ட தோதான வீதங்களில்.”

17. முதன்மைச் சட்டவாக்கத்தின் 32உஉ என்னும் பிரிவு அப்பிரிவின் (அ) என்னும் பந்தியில் இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது :-

- (1) அப்பந்தியின் (i) ஆம் உட்பந்தியில் ஆயிரத்து ஐந்நூறு ரூபா; அத்துடன்; என்னும் சொற்களுக்கும் இலக்கங்களுக்கும் பதிலாக, “ஆயிரத்து ஐந்நூறு ரூபா;” என்னும் சொற்களையும் இலக்கங்களையும் இடுவதன் மூலமும் ;

- (2) அப்பந்தியின் (ii) ஆம் உட்பந்தியில் “1992 ஏப்பிரல் 1 ஆந் தேதியன்று அல்லது அதற்குப் பின்னர் தொடங்குகின்ற ஏதேனும் வரி மதிப்பீட்டாண்டாயின் ஆயிரத்து எண்ணூறு ரூபா; அல்லது” என்னும் சொற்களுக்கும் இலக்கங்களுக்கும் பதிலாக, “1992 ஏப்பிரல் 1 ஆந் தேதியன்று அல்லது அதற்குப் பின்னர் ஆனால் 1994 ஏப்பிரல் 1 ஆந் தேதிக்குமுன்னர் தொடங்குகின்ற ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டாயின் ஆயிரத்து எண்ணூறு ரூபா; அத்துடன்” என்னும் சொற்களையும் இலக்கங்களையும் இடுவதன் மூலமும் ;

- (3) அப்பந்தியின் (ii) ஆம் உட்பந்தியை உடனடுத்துப் பின்வரும் உட்பந்தியைச் சேர்ப்பதன் மூலமும் :-

“(iii) அத்தகைய வரிமதிப்பீட்டாண்டு 1994 ஏப்பிரல் 1 ஆந் தேதியன்று அல்லது அதற்குப்பின்னர் தொடங்குகின்ற ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டாயின் ஆறாயிரம் ரூபா ; அல்லது” ;

18. பின்வரும் புதிய அத்தியாயமானது, VIII ஆம் அத்தியாயத்தை உடனடுத்துப் பின்னர் இத்தால் உட்புகுத்தப்படுகின்றதென்பதுடன், அது முதன்மைச் சட்டவாக்கத்தின் viii அ என்னும் அத்தியாயமாகப் பயனுறுதலும் வேண்டும் :-

“அத்தியாயம் VIIIஅ

தகைமைபெற்ற ஏற்றுமதி இலாபங்கள் மற்றும் அத்தகைய இலாபங்களிலிருந்து கிடைக்கும் பங்கிலாபங்கள் ஆகியவற்றின்மீது வரிவிதிப்பு தொடர்பிலான சிறப்பு ஏற்பாடுகள்.

32ஊ (1) இருபதாம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (ஆ) என்னும் பந்தியின் கீழ் கம்பனியொன்றுக்கு ஐந்தாண்டு காலப்பகுதியொன்றுக்கு வருமானவரியிலிருந்து விலக்களிக்கப்பட்டு அத்துடன் அத்தகைய ஐந்தாண்டுக் காலப்பகுதியின் முடிவுறாதெஞ்சியுள்ள பகுதியானது, 1994, ஏப்பிரில் 1ஆந் தேதியன்று நான்கு ஆண்டுகளுக்குக் குறைவாக இல்லாதிருக்கின்றவிடத்து அத்தகைய கம்பெனி, 1994, திசம்பர் 31 ஆந் தேதிக்குமுன் ஆணையாளர் தலைமையதிபதிக்கு முகவரியிடப்பட்ட எழுத்திலான அறிவிப்பின்மூலம், அத்தகைய கம்பெனி எவ்விலக்களிப்புக்கு உரித்துடையதாய் இருந்ததோ, அவ்விலக்களிப்பை இழப்பதற்கும், அத்தகைய காலப்பகுதியின் முடிவுறாது எஞ்சியுள்ள காலப்பகுதிக்கு வருமானவரி இறுக்கப்படுவதற்கும் விருப்புத் தெரிவிக்கலாம்.

- (2) கம்பனியொன்று (1) ஆம் உட்பிரிவில் குறிப்பீடு செய்யப்பட்டிருக்கும் விருப்புத் தெரிவைப் பிரயோகிக்கின்றவிடத்து, அது, எக்காலப்பகுதியின் மீதிப்பாகத்துக்கு அப்பந்தியின் கீழ், வருமானவரியிலிருந்து அதற்கு விலக்களிக்கப்பட்டதோ, அக்காலப்பகுதியின் மீதிப்பாகம் தொடர்பில் 20ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (ஆ) என்னும் பந்தியின் கீழ் வருமானவரியிலிருந்து ஏதேனும் விலக்களிப்புக்கு உரித்துடையதாய் இல்லாதொழிதல் வேண்டும், அத்துடன் 1994, ஏப்பிரில் 1 ஆந் தேதியன்று அல்லது அதற்குப் பின்னர் ஆரம்பிக்கின்ற, ஆனால் 2014, ஏப்பிரில் 1 ஆந் தேதிக்கு முன்னரான ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டுக்கு அத்தகைய கம்பனியின் வரிவிதிக்கப்படற்பாலதான வருமானம் 20 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (ஆ) என்னும் பந்தியின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் பொறுப்பு முயற்சியிலிருந்து கிடைக்கும் எவையேனும் ஏற்றுமதி இலாபங்களையும் வருமானத்தையும் உள்ளடக்குகின்றவிடத்து, அத்தகைய ஏற்றுமதி இலாபங்களையும் வருமானத்தையும் கொண்டிருக்கும் அத்தகைய வரிவிதிக்கப்படற்பாலதான வருமானத்தின் அத்தகைய பாகமானது, இச்சட்டத்தில் எது எப்படியிருப்பினும் பத்துசதவீதத்தில் வருமானவரி இறுக்கப்படற்பாலதாதல் வேண்டும்.

இப்பிரிவின் நோக்கத்துக்காக, “ஏற்றுமதி இலாபங்களும் வருமானமும்” என்னும் சொற்றொடர்கள், 20 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவில் அதற்கெனக் குறித்தொதுக்கப்பட்டிருக்கும் அதே பொருளைக் கொண்டிருத்தல் வேண்டும்.

32எ. (கம்பெனியொன்றல்லாத) ஆள் எவரும் 1993, நவம்பர் 10 ஆம் தேதிக்குப்பின்னர் குறித்துரைக்கப்பட்ட பொறுப்பு முயற்சி எதனையும் கொண்டு நடாத்த ஆரம்பித்து அத்துடன், 1994, ஏப்பிரில் 1 ஆம் தேதியன்று அல்லது அதற்குப்பின்னர் ஆனால் 2014, ஏப்பிரில் 1ஆம் தேதிக்கு முன்னர் ஆரம்பிக்கின்ற ஏதேனும் மதிப்பீட்டாண்டுக்கு அவ்வாளினது வரிவிதிக்கப்படற்பாலதான வருமானமானது, எவையேனும் தகைமைபெற்ற ஏற்றுமதி இலாபங்களையும் வருமானத்தையும் உள்ளடக்குகின்றவிடத்து, அத்தகைய தகைமைபெற்ற ஏற்றுமதி இலாபங்களையும் வருமானத்தையும் கொண்டிருக்கின்றவாறான வருமானத்தின் அத்தகைய பாகமானது, இச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய, பத்துசதவீதப்படி வருமானவரி விதிக்கற்பாலதான வருமானத்திலும் விஞ்சியதாக இருக்கின்றதான அத்தகைய தகைமைபெற்ற ஏற்றுமதி இலாபங்களினதும் வருமானத்தினதும் அத்தகைய பாகத்தின்மீது அல்லது முழுவதன் மீது பதினைந்து வீதப்படி வருமானவரி விதிக்கப்படற்பாலதாக இருத்தல் வேண்டும்.

32ஏ. குறித்துரைக்கப்பட்ட பொறுப்பு முயற்சி எதனையும் 1993, நவம்பர் 10ஆம் தேதிக்குப் பின்னர் கொண்டுநடாத்த கம்பனியொன்று ஆரம்பித்து, அத்துடன் 1994, ஏப்பிரில் 1 ஆந் தேதியன்று அல்லது அதற்குப் பின்னர், ஆனால் 2014, ஏப்பிரில், 1 ஆந் தேதிக்கு முன்னர் ஆரம்பிக்கின்ற ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டுக்கு அக்கம்பனியின் வரிவிதிக்கப்படற் பாலதான வருமானமானது எவையேனும் தகைமை பெற்ற ஏற்றுமதி இலாபங்களையும் வருமானத்தையும் உள்ளடக்குகின்றவிடத்து, அத்தகைய தகைமை பெற்ற ஏற்றுமதி இலாபங்களையும் வருமானத்தையும் கொண்டிருக்கின்றவாறான அத்தகைய வருமானத்தின் அத்தகைய பாகம்மீது செலுத்தப்படற் பாலதான வரியானது, இச்சட்டத்தில் முரணாக எது எப்படியிருப்பினும், பதினைந்து சதவீதப்படி வருமானவரி இறுக்கப்படற்பாலதாக இருத்தல் வேண்டும்.

32ஓ. (கம்பனி ஒன்றாக இல்லாத) 32எ என்னும் பிரிவில் குறிப்பீடுசெய்யப்பட்டுள்ள ஆள் ஒருவர் தவிர்ந்த ஆளெவரதும், 2015 ஏப்பிரில் 1 ஆந் தேதிக்கு முன்னர் ஆரம்பிக்கின்ற ஏதேனும் மதிப்பீட்டாண்டுக்கான வரிவிதிக்கப்படற்பாலதான வருமானம் ஏதேனும் குறித்துரைக்கப்பட்ட பொறுப்பு முயற்சியில் இருந்து கிடைக்கும் எவையேனும் தகைமைபெற்ற ஏற்றுமதி இலாபங்களையும் வருமானத்தையும் உள்ளடக்குகின்றவிடத்து, அத்தகைய தகைமைபெற்ற ஏற்றுமதி இலாபங்களையும் வருமானத்தையும் கொண்டிருக்கின்றவாறான வரிவிதிக்கப்படற்பாலதான வருமானத்தின் அத்தகைய பாகமானது, இச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய, பத்துசத வீதப்படி வருமானவரி விதிக்கற்பாலதான வரி விதிக்கற்பாலதான வருமானத்திலும்

விஞ்சியதாக இருக்கின்றதான அத்தகைய தகைமைபெற்ற ஏற்றுமதி இலாபங்களினதும் வருமானத்தினதும் அத்தகைய பாகத்தின்மீது அல்லது முழுவதன்மீது பதினைந்து சதவீதப்படி வருமான வரி விதிக்கற்பாலதாய் இருத்தல் வேண்டும்.

32ஓ. முப்பத்திரண்டு ஏ என்னும் பிரிவில் குறித்துரைக்கப்பட்ட கம்பனியொன்று தவிர்ந்த கம்பனி எதனதும், 1995, ஏப்பிரில் 1 ஆந் தேதியன்று அல்லது அதற்குப்பின்னர், ஆனால் 2015, ஏப்பிரில் 1ஆந் தேதிக்குமுன்னர் ஆரம்பிக்கின்ற ஏதேனும் மதிப்பீட்டாண்டுக்கான வரிவிதிக்கற்படற்பாலதான வருமானம், ஏதேனும் குறித்துரைக்கப்பட்ட பொறுப்பு முயற்சியில் இருந்து கிடைக்கும் எவையேனும் தகைமைபெற்ற ஏற்றுமதி இலாபங்களையும் வருமானத்தையும் உள்ளடக்குகின்றவிடத்து அத்தகைய தகைமை பெற்ற ஏற்றுமதி இலாபங்களையும், வருமானத்தையும் கொண்டிருக்கின்றவாறான அத்தகைய வரி விதிக்கற்பாலதான வருமானத்தின் அத்தகைய பாகத்தின் மீது செலுத்தப்படற்பாலதான வரியானது, இச்சட்டத்தில் முரணாக எது எப்படியிருப்பினும், பதினைந்து சதவீதப்படி வருமான வரி விதிக்கப்படற்பாலதாதல் வேண்டும்.

32ஓஎ. (1) (ஒரு கம்பனி அல்லாத) எவரேனும் ஆளின் ஏதேனும் வரிமதிப்பீட்டிற்கான வரிவிதிக்கற்பாலதான வருமானம் -

(i) (அ) 32 (ஊ) என்னும் குறிப்பீடு செய்யப்பட்ட ஏதேனும் கம்பனியின் ஏற்றுமதி இலாபங்களிலிருந்தும் வருமானத்திலிருந்தும், பத்து சதவீதப்படி அத்தகைய இலாபங்களும் வருமானமும் வரிவிதிக்கப்படற்பாலனவாக இருந்த காலப்பகுதியின்போது அல்லது அதன்பின்னர் ஓராண்டுக்குள்ளாகச் செலுத்தப்பட்டதாகவிருக்கும்; அல்லது

(ஆ) 1978 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க, இலங்கை முதலீட்டுச் சட்டத்தின் 17 ஆம் பிரிவின் கீழ் இலங்கை முதலீட்டுச் சபையுடன் உடன்படிக்கையொன்றைச் செய்துகொண்டுள்ள ஏதேனும் கம்பனி, அத்தகைய உடன்படிக்கையின் கீழ் அதற்கு வழங்கப்பட்டுள்ள விலக்களிப்புக்குப் பதிலாக எவ்விலாபங்களும் வருமானமும் தொடர்பில் அத்தகைய இலாபங்கள் அவ்வாறு வருமானவரி விதிக்கற்பாலதாக இருந்த காலப்பகுதியின்போது அல்லது அதன்பின்னர் ஓராண்டுக்குள்ளாக பத்து சதவீதப்படி வருமானவரி விதிப்பதற்கு விருப்புத் தெரிவித்துள்ளதோ அவ்விலாபங்களாகவும் வருமானமாகவும் இருக்கும், இலாபங்களிலிருந்தும் வருமானத்திலிருந்தும் எழுவதான, பங்கிலாபமாகவிருக்கும்; அல்லது

(ii) முதலாவதாகக் கூறப்பட்ட பங்கிலாபம் அக்கம்பனியினால் இரண்டாவதாகக் கூறப்பட்ட பங்கிலாபம் பெறப்பட்ட ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டின்போது அல்லது அதன் பின்னர் ஓராண்டுக்குள்ளாகச் செலுத்தப்பட்டால் (i) (அ) என்னும் பந்தியில் அல்லது (i) ஆ என்னும் பந்தியில் குறிப்பீடு செய்யப்பட்டவாறான அக்கம்பனியினால் பெறப்பட்ட அத்தகைய பங்கிலாபத்தில் இருந்து ஏதேனும் கம்பனியினால் செலுத்தப்பட்ட பங்கிலாபமாகவிருக்கும் அல்லது

(iii) (1) (அ) என்னும் பந்தியில் அல்லது (i) (ஆ) என்னும் பந்தியில் குறிப்பீடுசெய்யப்பட்ட பங்கிலாபங்கள், எந்த இலாபங்களிலிருந்தும் வருமானத்திலிருந்தும் செலுத்தப்பட்டனவோ அந்த இலாபங்களும், வருமானமும் பத்து சதவீதப்படி வரிவிதிக்கற்பாலதாகவிருந்த அந்தக் காலப்பகுதியின்போது அல்லது அதன் பின்னர் இரண்டு ஆண்டுகளுக்குள்ளாக ஏதேனும் கம்பனியினால் பெறப்பட்டதும் முதலாவதாகக் கூறப்பட்ட பங்கிலாபம் பெறப்பட்ட தேதியிலிருந்து ஓராண்டுக்குள்ளாக அத்தகைய கம்பனியினால் செலுத்தப்பட்டவாறான (i) (அ) என்னும் பந்தியில் அல்லது (i) (ஆ) என்னும் பந்தியில் குறிப்பீடு செய்யப்பட்டவாறான அத்தகைய ஏதேனும் பங்கிலாபத்திலிருந்தான, ஒரு பங்கிலாபமாகவிருக்கும்,

ஏதேனும் பங்கிலாபத்தை உள்ளடக்குகின்றவிடத்து, அத்தகைய பங்கிலாபங்களின் வருமானமாகவிருக்கும் வரிவிதிக்கத்தகு வருமானத்தின் அத்தகைய பாகம் இச்சட்டத்தில் முரணாகவுள்ளது எது எப்படியிருப்பினும் பத்து சதவீதப்படி வருமானவரி விதிக்கப்படற்பாலதாதல் வேண்டும்.

(2) (ஒரு கம்பனி அல்லாத) எவரேனும் தனிஆளின் ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டிற்கான வரிவிதிக்கப்படற்பாலதான வருமானம் -

(i) (அ) எந்த காலப்பகுதியின்போது இலாபங்களும் வருமானமும் பதினைந்து சதவீதப்படி வரிவிதிக்கற்பாலதானதோ அக்காலப்பகுதியின்போது அல்லது அதன் பின்னர் ஓராண்டுக்குள்ளாக 32 ஏ மற்றும் 32ஓ என்னும் பிரிவுகளில் குறிப்பீடு செய்யப்பட்ட ஏதேனும் கம்பனியின் தகைமையளிக்கப்பட்ட ஏற்றுமதி இலாபங்களிலிருந்தும் வருமானத்திலிருந்தும் கொடுக்கப்படும் பங்கிலாபம் ஒன்றாகவிருக்கும்

(ஆ) எந்தக் காலப்பகுதியின்போது அத்தகைய இலாபங்களும் வருமானமும் பதினைந்து சதவீதப்படிவரி விதிக்கற்பாலதாக விருந்ததோ அந்தக் காலப்பகுதியின்போது அல்லது அதன் பின்னர் ஒரு வருடத்தினுள் பதினைந்து சதவீதப்படி அத்தகைய கம்பனி வருமானவரி செலுத்திய இலாபங்களாகவும் வருமானமாகவும் இருப்பதும் அதன்பொருட்டு 1993 நவம்பர் 11 ஆந் தேதிக்கு முன்னரான விண்ணப்பம் ஒன்றின்மீது 1994 திசம்பர் 31 ஆந் தேதிக்கு முன்னர் செய்யப்பட்ட ஏதேனும் உடன்படிக்கை

தவிர்ந்ததுமான 1978 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க முதலீட்டுச் சபைச் சட்டத்தின் 17 ஆம் பிரிவின் கீழ் இலங்கை முதலீட்டுச் சபையுடன் உடன்படிக்கை ஒன்றைச் செய்து கொண்டுள்ள ஏதேனும் கம்பனியின் தகைமையளிக்கப்பட்ட ஏற்றுமதி இலாபங்களிலிருந்தும் வருமானத்திலிருந்தும் செலுத்தப்படும் பங்கிலாபம் ஒன்றாகவிருக்கும் ;

- (ii) முதலாவதாக கூறப்பட்ட பங்கிலாபம் அக்கம்பனியினால் இரண்டாவதாக கூறப்பட்ட பங்கிலாபம் பெற்றுக்கொள்ளப்பட்ட ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டின்போது அல்லது அதன் பின்னர் ஓராண்டுக்குள்ளாக (i) (அ) என்னும் பந்தியில் அல்லது (i) (ஆ) என்னும் பந்தியில் குறிப்பீடு செய்யப்பட்டவாறான அக்கம்பனியினால் பெறப்பட்ட அத்தகைய பங்கிலாபத்திலிருந்து ஏதேனும் கம்பனியினால் செலுத்தப்பட்ட பங்கிலாபம் ஒன்றாகவிருக்கும் ; அல்லது
- (iii) எந்தக் காலப்பகுதிக்கு (i) (அ) என்னும் பந்தியில் அல்லது (i) (ஆ) என்னும் பந்தியில் குறிப்பீடு செய்யப்பட்ட பங்கிலாபங்கள் எந்த இலாபங்களிலிருந்தும் வருமானத்திலிருந்தும் ஒரு கம்பனியினால் பெறப்பட்ட பதினைந்து சதவீதத்தில் வரிவிதிக்கற்பாலதாக விருந்தனவோ அந்தக் காலப்பகுதியின்போது அல்லது அதன் பின்னர் இரண்டு ஆண்டுக்குள்ளாக (i) (அ) என்னும் பந்தியில் அல்லது (i) (ஆ) குறிப்பீடு செய்யப்பட்டவாறானதும் அத்தகைய கம்பனியினால் முதலில் கூறப்பட்ட பங்கிலாபம் பெற்றுக்கொள்ளப்பட்ட தேதியிலிருந்து ஒரு வருடத்துக்குள்ளாக அத்தகைய கம்பனியினால் செலுத்தப்பட்டதுமான ஏதேனும் அத்தகைய பங்கிலாபத்திலிருந்து கொடுக்கப்பட்ட பங்கிலாபம் ஒன்றாகவிருக்கும்.

அத்தகைய பங்கிலாபத்திலிருந்து வரும் வருமானம் வரி விதிக்கத்தகு வருமானத்தின் அத்தகைய பாகம், இச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைவாக, பத்து சதவீதத்தில் வருமானவரி விதிக்கப்படற்பாலதான வருமானத்தில் மேன்மிகையாகவிருக்கும் பங்கிலாப வருமானத்தின் அத்தகைய பாகத்தின் மீது அல்லது முழுவதன் மீது வருமானவரி விதிக்கப்படற்பாலதாதல் வேண்டும்.

- (3) முப்பத்தைந்தாம் பிரிவின் ஏற்பாடுகளுக்கமைவாக ஏதேனும் கம்பனியின் வரிவிதிக்கற்பாலதான வருமானம் (1) ஆம் உட்பிரிவில் அல்லது (2) ஆம் உட்பிரிவில் குறிப்பீடு செய்யப்பட்ட ஏதேனும் பங்கிலாபத்தை உள்ளடக்குகின்றவிடத்து அத்தகைய பங்கிலாபம் தொடர்பிலான அத்தகைய வரிவிதிக்கற்பாலதான வருமானத்தின் அத்தகைய பாகத்திற்கு ஏற்புடைத்தான வருமானவரிவீதம் பதினைந்து சதவீதமாதல் வேண்டும்.

32க. (1) (அ) (தொகையாகக் கருந்தேயிலை, கிறேப் றப்பர், தகட்டு றப்பர், கழிவு றப்பர் தவிர்ந்த) எவையேனும் வியாபாரப்

பண்டங்கள், தேங்காய் எண்ணை (தொடர்ச்சியான தன்னியக்க தொழினுட்பச் செய்முறையைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்டதும் தரஉத்தரவாதத்துடன் சந்தைப்படுத்தப்பட்டதுமான உலர்த்திய தேங்காய் தவிர்ந்த) உலர்த்திய தேங்காய், கொப்பறா, உடன் தேங்காய், தென்னந்தும்பு, அல்லது அத்தகைய குறித்துரைக்கப்பட்ட பொறுப்பு முயற்சியினால் மேலதிக உற்பத்தி அல்லது தயாரிப்பு இல்லாமல் அத்தகைய குறித்துரைக்கப்பட்ட பொறுப்பு முயற்சியினால் ஏற்றுமதிக்கென சுசெற்றில் வெளியிடப்படும் அறிவித்தல்மூலம் அமைச்சரினால் குறித்துரைக்கப் படக்கூடியவாறான அத்தகைய வேறு வியாபாரப் பண்டம் அல்லது

(ஆ) அத்தகைய குறித்துரைக்கப்பட்ட பொறுப்பு முயற்சியினால் ஏற்றுமதிக்கான ஏதேனும் வியாபாரப் பண்டத்தில் அத்தகைய குறித்துரைக்கப்பட்ட பொறுப்பு முயற்சியினால் உற்பத்தி செய்யப்படுவதற்கான அல்லது தயாரிக்கப்படுவதற்கான எவையேனும் பண்டங்கள்,

35L என்னும் பிரிவின் (ஈ) என்னும் பந்தியின் (i) ஆம் உட்பந்தியில் குறிப்பீடு செய்யப்பட்ட ஏதேனும் குறித்துரைக்கப்பட்ட பொறுப்பு முயற்சிக்கு உற்பத்தி செய்வதற்கான அல்லது தயாரிப்பதற்கான அத்துடன் வழங்குவதற்கான ஏதேனும் பொறுப்பு முயற்சியை எவரேனும் ஆள் அல்லது ஏதேனும் பங்காண்மை கொண்டாடாத்துகின்றவிடத்து (மூலதனச் சொத்துக்களின் விற்பனையில் இருந்ததான எவையேனும் இலாபங்களும் வருமானமும் தவிர்ந்த (3) ஆம் உட்பிரிவின் (அ) என்னும் பந்தியின் கருத்தெல்லைக்குட்பட்ட இலாபங்களாகவும் வருமானமாகவும் இருக்கும்) அத்தகைய வழங்குகைமூலம் எழும் இலாபங்களும் வருமானமும் இப்பிரிவின் அடுத்ததும் ஏற்பாடுகளுக்கிணங்க வருமான வரி விதிக்கப்படற்பாலதாதல் வேண்டும் ;

- (2) ஓராம் உட்பிரிவில் குறிப்பீடு செய்யப்பட்ட அத்தகைய ஆள் (ஏதேனும் அத்தகைய பங்காண்மையின் உறுப்பினர் ஒருவராக இருக்கும் கம்பனி ஒன்று உட்பட) கம்பனியொன்றாகவிருந்து, 1995 ஏப்பிரில் 1 ஆந் திகதியன்று அல்லது அதன்பின்னர் தொடங்குகின்ற ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டுக்கு அத்தகைய கம்பனியின் வரிவிதிக்கற்பாலதான வருமானம் இப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவில் குறிப்பீடு செய்யப்பட்ட இலாபங்களையும் வருமானத்தையும் உள்ளடக்குகின்றவிடத்து, அப்போது அத்தகைய கம்பனி அத்தகைய இலாபங்களும் வருமானமும் தொடர்பில் பதினைந்து சதவீதப்படி வருமானவரி விதிக்கப்படற்பாலதாதல் வேண்டும்.
- (3) ஓராம் உட்பிரிவில் குறிப்பீடுசெய்யப்பட்ட அத்தகைய ஆள் (அத்தகைய பங்காண்மையின் உறுப்பினர் ஒருவராகவிருக்கும் தனியாள் ஒருவர் உட்பட தனியாள் ஒருவராகவிருந்து, 1995 ஏப்பிரில் 1 ஆந் தேதியன்று அல்லது அதன்பின்னர் தொடங்குகின்ற ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டுக்கு

அத்தகைய தனியாளில் வரிவிதிக்கற்பாலதான வருமானமானது (1) ஆம் உட்பிரிவில் குறிப்பீடுசெய்யப்பட்ட இலாபங்களையும் வருமானத்தையும் உள்ளடக்குகின்றவிடத்து, அப்போது அத்தகைய தனியாளர் இச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைவாக பத்து சதவீதப்படி வருமானவரி விதிக்கப்படற்பாலதான வருமானவரி விதிக்கத்தகு வருமானத்தாலும் மேலதிகமாக இருக்கின்ற அத்தகைய இலாபங்களினதும் வருமானத்தினதும் அத்தகைய பாகத்தின் மீது அல்லது முழுவதன்மீது பதினைந்து சதவீதப்படி வருமானவரி விதிக்கப்படற்பாலதாதல் வேண்டும்.

(4) உட்பிரிவுகள் (1), (2), (3) என்பனவற்றின் ஏற்பாடுகள், அவற்றின்கண் குறிப்பீடு செய்யப்பட்டுள்ள வழங்குகையானது -

(அ) ஓராம் உட்பிரிவில் குறிப்பீடு செய்யப்பட்ட குறித்துரைக்கப்பட்ட பொறுப்பு முயற்சியைக் கொண்டுநடாத்திய இந்த அத்தியாயத்தின் ஏற்பாடுகளுக்கிணங்க வருமானவரி விதிக்கப்படற்பாலதான பங்காண்மையின் எவரேனும் பங்காளரின் அல்லது எவரேனும் ஆளின் வரி விதிக்கத்தகு வருமானம் எந்தக் காலப்பகுதியின்போது செய்யப்பட்டிருந்தால் ஏற்புடையதாதல் வேண்டும் ;

(ஆ) அத்தகைய வழங்குகை தொடர்பிலான ஏற்றுமதிகள் உண்மையாகச் செய்யப்பட்டன என்பதற்கு ஆணையாளர் தலைமையதிபதியைத் திருப்பதிப்படுத்துவதற்குத் தேவைப்படும் அத்தகைய ஆவணச்சான்று காண்பிக்கப்பட்டதான வழங்குகையாகவிருந்தால் ஏற்புடையதாதல் வேண்டும்.

32ங். (1) ஏதேனும் தொழிலை, வியாபாரத்தை, உயர்தொழிலை, அல்லது வாழ்க்கைத் தொழிலைக் கொண்டுநடாத்துகின்ற அல்லது பிரேயாசிக்கின்ற ஏதேனும் வதிவுள்ள கம்பனி அல்லது இலங்கையிலுள்ள ஏதேனும் பங்காண்மை 1995 ஏப்பிரில் 1 ஆந் தேதியன்று அல்லது அதன் பின்னர் தொடங்குகின்ற ஏதேனும் வரி மதிப்பீட்டாண்டில் அத்தகைய உயர்தொழிலை, வாழ்க்கைத்தொழிலை அல்லது ஏதேனும் வியாபாரத்தை அல்லது தொழிலைக் கொண்டுநடாத்தும்போது ஏதேனும் நிர்மாணிப்பு கருத்திட்டத்தைக் கொண்டுநடாத்தும்போது அல்லது பிரேயாசிக்கும்போது அல்லது நிறைவேற்றும்போது இலங்கைக்கு வெளியே அத்தகைய கம்பனியினால் அல்லது பங்காண்மையினால் அந்த வரிமதிப்பீட்டாண்டில் ஆற்றிய சேவைகள் தொடர்பில் வெளிநாட்டு நாணயத்தினாலான எவையேனும் இலாபங்களையும் வருமானத்தையும் சம்பாதிக்கின்றவிடத்து, அத்துடன் அவ்வாறு சம்பாதிக்கப்பட்ட அத்தகைய இலாபங்களும் வருமானமும் (நியாயமான செலவுகள் என ஆணையாளர் தலைமையதிபதி கருதுகின்ற அத்தகைய பணத்தொகை நீங்கலாக) அத்தகைய கம்பனியினால் அல்லது அத்தகைய பங்காண்மையினால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றவிடத்து அத்தகைய இலாபங்களும்

வருமானமும் இச்சட்டத்தில் முரணாகவுள்ளது எது எப்படியிருப்பினும் இப்பிரிவின் அடுத்துறும் ஏற்பாடுகளுக்கிணங்க வருமானவரி விதிக்கப்படற்பாலதாதல் வேண்டும்.

(2) 1995 ஏப்பிரில் 1 ஆந் தேதியன்று அல்லது அதற்குப்பின்னர், ஆரம்பமாகும் ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டிற்கான (1) ஆம் உட்பிரிவில் குறிப்பீடு செய்யப்பட்ட ஏதேனும் கம்பனியின் வரிவிதிக்கப்படற்பாலதான வருமானம் (1) ஆம் உட்பிரிவில் குறிப்பீடு செய்யப்படும் இலாபங்களையும் வருமானத்தையும் உள்ளடக்குகின்றவிடத்து, அத்தகைய இலாபங்களும் வருமானமும் தொடர்பில் பதினைந்து சதவீதத்தில் வருமான வரி அத்தகைய கம்பனிக்கு விதிக்கப்படற்பாலதானதாக இருத்தல் வேண்டும்.

(3) ஒரு கம்பனியாகவில்லாத ஏதேனும் பங்காண்மையின் எவரேனும் பங்களரின், (1) ஆம் உட்பிரிவில் குறிப்பீடு செய்யப்பட்ட ஏதேனும் வரிமதிப்பீட்டு ஆண்டிற்கான வரிவிதிக்கப்படற்பாலதான வருமானம், அத்தகைய பங்காண்மையிலிருந்து அவரின் இலாபப் பங்கு என்ற வகையாக அவருக்குத் திரண்ட (1) ஆம் உட்பிரிவில் குறிப்பீடு செய்யப்பட்ட எவையேனும் இலாபங்களையும் வருமானங்களையும் உள்ளடக்குகின்றவிடத்து, அத்தகைய இலாபங்களும் வருமானமும், இச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைவாக, பத்து சதவீதத்தில் வருமானவரி விதிக்கப்படற்பாலதான வருமானத்தை விஞ்சுவதாகவிருக்கின்ற, அத்தகைய ஏற்றுமதி இலாபங்களினதும் வருமானத்தினதும் முழுவதும் மீது அல்லது அத்தகைய பாகத்தின்மீது பதினைந்து சதவீதத்தில் வருமானவரி விதிக்கப்படற்பாலதாக இருத்தல் வேண்டும்.

32௫. (1) 1995 ஏப்பிரில் 1 ஆந் தேதியன்று அல்லது அதற்குப்பின்னர், ஆரம்பமாகும் ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டில் இலங்கையில் உள்ள எவரேனும் தனியாள், அல்லது ஏதேனும் பங்காண்மை, இலங்கைக்கு வெளியே எவரேனும் ஆளுக்கு அல்லது பங்காண்மைக்கு இலங்கையில் அத்தகைய தனியாளினால் அல்லது அத்தகைய பங்காண்மையினால் கொண்டு நடாத்தப்பட்ட அல்லது பிரயோகிக்கப்பட்ட ஏதேனும் உயர்தொழில் நெறியின்போது அல்லது ஏதேனும் இலக்கியம் அல்லது அருங்கலைகள் துறையில் ஆற்றப்பட்ட ஏதேனும் வாழ்க்கைத்தொழிலின்போது, (ஆனால் இலங்கைக்கு வெளியே அத்தகைய ஆளின்கீழ் அல்லது பங்காண்மையின் கீழான ஊழியத்தின்போது அல்லாமல்) வழங்கப்பட்ட சேவைகள் தொடர்பில் வெளிநாட்டு நாணயத்தில் ஏதேனும் வேதனாதிகளையும் கட்டணங்களையும் சம்பாதிக்கின்றவிடத்து, அத்துடன் அத்தகைய வேதனாதிகளும் கட்டணங்களும் ஒரு வங்கி மூலம் இலங்கையில் அத்தகைய தனியாளுக்கு அல்லது அத்தகைய பங்காண்மைக்கு, அனுப்பப்படுகின்றவிடத்து, அத்தகைய வேதனாதிகளும் கட்டணங்களும், இச்சட்டத்தில் முரணாக எது எப்படியிருப்பினும், இப்பிரிவின் ஏற்பாடுகளுக்கு இணங்க வருமானவரி விதிக்கப்படற்பாலதாதல் வேண்டும்.

(2) எவ்வாறும் தனியாளின், (1) ஆம் உட்பிரிவில் குறிப்பீடு செய்யப்பட்ட ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டிற்கான வரிவிதிக்கப்படற்பாலதான வருமானம், அவரினால் சம்பாதிக்கப்பட்ட அல்லது (1) ஆம் உட்பிரிவில் குறிப்பீடு செய்யப்பட்ட இலங்கையிலுள்ள ஏதேனும் பங்காண்மையிலிருந்தான அவரது இலாபப் பங்கு என்றவகையாக அவருக்குத் திரண்ட எவையேனும் வேதனாதிகளையும் கட்டணங்களையும் உள்ளடக்குகின்றவிடத்து, அத்தகைய வேதனாதிகளும் கட்டணங்களும் இச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய பத்து சதவீதப்படி வருமானவரி விதிக்கப்படற்பாலதான வருமானத்தை விஞ்சுவதாகவுள்ளவாறான அத்தகைய வேதனாதிகள் கட்டணங்கள் முழுவதின்மீதும் அல்லது அத்தகைய பாகத்தின்மீது பதினைந்து சதவீதப்படி வருமான வரி விதிக்கப்படற்பாலதானதாக இருத்தல் வேண்டும்.

32உ. இவ்வத்தியாயங்களின் நோக்கங்களுக்காக -

(அ) எவ்வாறும் ஆள் தொடர்பில் "தகைமைபெற்ற ஏற்றுமதி இலாபங்களும் வருமானமும்" என்பது ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டிற்கு ஏதேனும் பொறுப்பு முயற்சியின் ஏற்றுமதி மொத்த விற்பனை வரவு அந்த வரிமதிப்பீட்டாண்டிற்கான பொறுப்பு முயற்சியின் மொத்த விற்பனை வரவுக்கு என்ன விகிதாசாரத்தைக் கொண்டுள்ளதோ அதே விகிதாசாரத்தை இச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு இணங்க நிச்சயிக்கப்பட்ட அத்தகைய ஆளினால் கொண்டு நடாத்தப்படும் ஏதேனும் குறித்துரைக்கப்பட்ட பொறுப்புமுயற்சியிலிருந்து அந்த வரிமதிப்பீட்டாண்டிற்கு (இரத்தினக்கற்கள் அத்துடன் ஆபரணங்களின் விற்பனையிலிருந்து பெறப்பட்ட எவையேனும் இலாபங்களையும் வருமானத்தையும், அத்துடன் மூலதனச் சொத்துக்களின் விற்பனையிலிருந்து எவையேனும் இலாபங்களையும் வருமானத்தையும், அதிலிருந்து கழித்த பின்னர் 3 ஆம் பிரிவின் (அ) என்னும் பந்தியின் கருத்தெல்லையினுள்) உள்ள இலாபங்களுக்கும் வருமானங்களுக்கும் எப்பணத்தொகை கொண்டுள்ளதோ அப்பணத்தொகையெனப் பொருள்படும் ;

(ஆ) ஏதேனும் குறித்துரைக்கப்பட்ட பொறுப்பு முயற்சித் தொடர்பில் "ஏற்றுமதி மொத்த விற்பனை வரவு" என்பது பண்டங்களின் அல்லது வியாபாரப் பண்டங்களின் ஏற்றுமதியிலிருந்து, (ஈ) என்னும் பந்தியின் (ii) ஆம் உட்பந்தியில் குறிப்பீடு செய்யப்பட்ட ஏதேனும் சேவை வழங்கலிலிருந்து கிடைக்கப்பெற்றதாயினும் சரி அல்லவாயினுஞ்சரி பொறுப்புமுயற்சியினால் அவ்வாறு பெறப்படற்

பாலதான மொத்தத் தொகையெனப் பொருள்படும்.
இத்தொகை பின்வருவனவற்றை உள்ளடக்கமாட்டாது.

- (i) இரத்தினக்கற்கள் அல்லது ஆபரணங்களின் ஏற்றுமதியிலிருந்து அல்லது ஏதேனும் மூலதனச் சொத்துக்களின் விற்பனையிலிருந்து கிடைக்கப்பெற்றதாயினுஞ்சரி அல்லவாயினுஞ்சரி பெறப்படற்பாலதான ஏதேனும் தொகை அத்துடன்
 - (ii) தொகையாகக் கருந்தேயிலை, கிரேப், இறப்பர், தகட்டு இறப்பர், கழிவு இறப்பர், தேங்காயெண்ணெய், (தன்னியக்க முறைப் படுத்தப்பட்ட செய்முறை தொழில் நுட்பவியல் முறையில் தொடர்ச்சி அளவைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட உலர்ந்த தேங்காய் தவிர்ந்த) உலர்ந்த தேங்காய் கொப்பரா, தேங்காய், தேங்காய்த்தும்பு அல்லது கசெற்றில் வெளியிடப்படும் அறிவித்தல் மூலம் அமைச்சரினால் குறித்துரைக்கப் படக்கூடிய வாறான அத்தகைய வேறு வியாபாரப் பண்டங்களின் ஏற்றுமதியிலிருந்து கிடைக்கப் பெற்றதாயினுஞ்சரி அல்லவாயினுஞ்சரி பெறப்படற்பாலதான ஏதேனும் தொகை ;
 - (iii) 3 ஆம் பிரிவின் (அ) என்னும் பந்தியின் கருத்தெல்லைக்குட்பட்ட இலாபங்களும் வருமானமும் அல்லாதவையான எவையேனும் இலாபங்களும், வருமானமும் ;
- (இ) குறித்துரைக்கப்பட்ட ஏதேனும் பொறுப்பு முயற்சி தொடர்பில் "மொத்த விற்பனை வரவு" என்பது, அப்பொறுப்பு முயற்சியினால் கொண்டு நாடாத்தப்படும் ஏதேனும் வியாபாரம் அல்லது தொழிலிலிருந்து அப்பொறுப்பு முயற்சிக்குக் கிடைக்கப் பெற்றதாயினுஞ்சரி அல்லதாயினுஞ்சரி பெறப்படற்பாலதான மொத்தத் தொகை எனப் பொருளாகும் ; ஆனால் மூலதனச் சொத்து இரத்தினக்கற்களின் அல்லது ஆபரணத்தின் விற்பனையிலிருந்து கிடைக்கப் பெற்றாலும்சரி அல்லவாயினுஞ்சரி பெறப்படற்பாலதான ஏதேனும் தொகையை அத்துடன் 3 ஆம் பிரிவின் (அ) என்னும் பந்தியின் கருத்தெல்லைக்குட்பட்ட இலாபங்களும் வருமானமும் அல்லாத எவையேனும் இலாபங்களையும் வருமானத்தையும் உள்ளடக்காது ;

(ஈ) “குறித்துரைக்கப்பட்ட பொறுப்புமுயற்சி” என்பது -

- (i) அத்தகைய பொறுப்புமுயற்சியினால் உற்பத்தி செய்யப்பட்ட தயாரிக்கப்பட்ட அல்லது கொள்வனவு செய்யப்பட்ட பாரம்பரியமற்ற பண்டங்களின் ஏற்றுமதியில்; அல்லது
- (ii) கப்பல் பழுதுபார்த்தல், கப்பல் தகர்த்தல், கடல் சரக்கு கொள்கலன்களில் பழுது பார்த்தலும் புதுப்பித்தலும் கணனி மென்செவ் தொகுதி சேவை, கணனி நிகழ்ச்சித் திட்டங்கள், கணனி முறைமை ஆகிய சேவைகளை பதிவு செய்தல், கணனித்தரவு அல்லது வெளிநாட்டு நாணயத்தில் கொடுப்பனவு செய்வதற்கு கசெற்றில் வெளியிடப்படும் அறிவித்தல் மூலம், அமைச்சரினால் குறித்துரைக்கக்கூடியவாறான அத்தகைய வேறு சேவைகளை ஆற்றுவதில்,

ஈடுபட்டுள்ள ஏதேனும் பொறுப்புமுயற்சி எனப் பொருள்படும்.

இப்பிரிவின் நோக்கங்களுக்காக “பாரம்பரியமற்ற பண்டங்கள்” என்பது தொகையாகக் கருந்தேயிலை, கிறேப் இறப்பர், தகட்டு இறப்பர், கழிவு இறப்பர், தேங்காயெண்ணெய், (தன்னியக்க முறைப்படுத்தப்பட்ட செய்முறை தொழில்நுட்பவியல் முறையில் தொடர்ச்சி, அளவைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்டதும் தர உத்தரவாதம் கொண்டு சந்தைப்படுத்தப்பட்டதுமான உலர்ந்த தேங்காய் தவிர்ந்த) உலர்ந்த தேங்காய், கொப்பறா, தேங்காய், தேங்காய்த் தும்பு, தவிர்ந்த பண்டங்கள் அல்லது கசெற்றில் வெளியிடப்படும் அறிவித்தல் மூலம் அமைச்சரால் குறித்துரைக்கப்படக்கூடியவாறான அத்தகைய வேறு வியாபாரப் பண்டங்கள் எனப் பொருள்படும்.

19. முதன்மைச் சட்டவாக்கத்தின் 33 ஆம் பிரிவு அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவில் இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது :-

- (1) அவ்வுட்பிரிவின் (ஆ) என்னும் பந்திக்கான காப்பு வாசகத்தின் (ii) ஆம் பந்தியில், “வரிசெலுத்துவதற்குப் பொறுப்புடையதாதல் ஆகாது, அத்துடன்,” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “வரிசெலுத்துவதற்குப் பொறுப்புடையதாதல் ஆகாது.” என்னும் சொற்களை இடுவதன் மூலமும் :
- (2) அவ்வுட்பிரிவின் (ஆ) என்னும் பந்திக்கான காப்பு வாசகத்தை உடனடுத்துப் பின்வரும் காப்பு வாசகத்தைச் சேர்ப்பதன் மூலமும் :-

“ஆயினும், மேலும், ஏதேனும் கம்பனி அத்தகைய கம்பனியால் ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டில் 8 ஆம் பிரிவின் (அ) என்னும் பந்தியின் கீழ் வருமான வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டதான அல்லது விலக்களிக்கப்பட்டவர்களான கம்பனியொன்றுக்கு அல்லது ஆட்களின் குழுவுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட ஏதேனும் மொத்தப் பங்கிலாபத்தின்மீது (ஆ) என்னும் பந்தியின்கீழ் வரிசெலுத்துவதற்கு ஆளாதல் ஆகாது’

20. முதன்மைச் சட்டவாக்கத்தின் 33அ என்னும் பிரிவு இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது :-

“(1) அப்பிரிவின் (2) ஆம் உட்பிரிவை நீக்கஞ்செய்து அதற்குப் பதிலாக பின்வரும் உட்பிரிவை இடுவதன்மூலமும் :-

“(2) வதிவுள்ள கம்பனி ஒவ்வொன்றும் 97 ஆம் பிரிவில் குறிப்பீடு செய்யப்பட்ட ஏதேனும் காலாண்டுத் தவணைப்பணத்திலிருந்து,

(அ) 33 (1) (அ) என்னும் பிரிவின் கீழ், அல்லது (ஆ) 32ஊ அல்லது 32ஏ அல்லது 32ஓ என்னும் பிரிவின் கீழ்

1988 ஏப்பிரில் 1 ஆம் தேதியன்று அல்லது அதன்பின்னர் தொடங்கும் ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டிற்கு அதனால் செலுத்தப்படற்பாலதான வருமான வரியிலிருந்து அந்த வரிமதிப்பீட்டாண்டில், ஆனால் 97 ஆம் பிரிவின் கீழ் அத்தகைய தவணைப் பணம் செலுத்தப்பட வேண்டுமெனத் தேவைப்படுத்தப்பட்ட தேதிக்கு முன்னர் அதனால் செலுத்தப்பட்ட முற்பணக் கம்பனி வரியைக் கழிப்பதற்கு உரித்துடையதாதல் வேண்டும் ; அத்தகைய கழிப்பனவானது, அக்கம்பனியால் அந்த வரிமதிப்பீட்டாண்டில் -

(i) பிரிவு 33 (1) இன்கீழ் அல்லது

(ii) பிரிவு 32ஊ அல்லது 32ஏ அல்லது பிரிவு 32ஓ என்னும் பிரிவின் கீழ் செலுத்தப்படற்பாலதான வரியின் கூட்டுமொத்தத்தின் ஐம்பது சதவீதத்தை விஞ்சாதலாகாது.”
அத்துடன்

(2) அப்பிரிவின் (3) ஆம் உட்பிரிவில், “125 (2) (iv) என்னும் பிரிவின் ஏற்பாடுகளுக்கிணங்க” என்பதிலிருந்து அந்த உட்பிரிவின் இறுதி வரையிலான சொற்களுக்கும் இலக்கங்களுக்கும் பதிலாக “125 (2) (iv) என்னும் பிரிவுக்கான காப்பு வாசகத்தின் (iv) ஆம் பந்தியின் ஏற்பாடுகளுக்கிணங்க, 33 (ஐ) (அ) என்னும் பிரிவின் கீழ் அல்லது 32ஊ என்னும் பிரிவின் கீழ் அல்லது 32ஏ என்னும் பிரிவின் கீழ் அல்லது 32ஓ என்னும் பிரிவின் கீழ் அடுத்த அடுத்துறும் வரிமதிப்பீட்டாண்டிற்கு என்றவாறு அக்கம்பனியால் செலுத்தப்படற்பாலதான வரியிலிருந்து

கழிக்கப்படுதல் வேண்டும். ஆயினும் ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டிற்கு 33 (1) (அ) என்னும் பிரிவின்கீழ் அல்லது 32ஊ என்னும் (பிரிவின்கீழ் அல்லது 32ஏ என்னும் பிரிவின்கீழ் அல்லது 32ஓ என்னும் பிரிவின்கீழ் அக்கம்பனியால் செலுத்தப்படற்பாலதான வரியிலிருந்து முற்பணக் கம்பனி வரிக்காக கழிக்கப்படும் மொத்தத் தொகை அந்த வரிமதிப்பீட்டாண்டிற்கு 32 (ஓ) (அ) என்னும் பிரிவின்கீழ் அல்லது 32ஊ என்னும் பிரிவின்கீழ் அல்லது 32ஏ என்னும் பிரிவின்கீழ் அல்லது 32ஓ என்னும் பிரிவின்கீழ் அக்கம்பனியால் செலுத்தப்படற்பாலதான வரியின் ஐம்பது சதவீதத்தை விஞ்சுதலாகாது."

21. முதன்மைச் சட்டவாக்கத்தின் 33இ என்னும் பிரிவு இத்தால் திருத்தப்படுகின்றது

(1) அப்பிரிவின் (1) ஆம் பந்தியின் (இ) என்னும் உட்பந்தியில் -

(அ) அவ்வப்பிரிவின் (iii) விடயத்தை உடனடுத்துப் பின்வரும் விடயத்தை உட்புகுத்துவதன் மூலமும் :-

(iiiஅ) எப்பங்கிலாபங்கள் தொடர்பில் இருபத்தேழு சதவீதப்படி முற்பணக் கம்பனி வரி செலுத்தப்பட்டுள்ளதோ அப்பங்கிலாபங்கள், அத்துடன்

(ஆ) அவ்வப்பந்தியின் (iv) ஆம் விடயத்தை உடனடுத்துப் பின்வரும் விடயங்களைச் சேர்ப்பதன் மூலமும் :-

"(ivஅ) எப்பங்கிலாபங்கள் தொடர்பில் எட்டு சதவீதப்படி முற்பணக் கம்பனி வரி செலுத்தப்பட்டுள்ளதோ அப்பங்கிலாபங்கள்

(ivஆ) எப்பங்கிலாபங்கள் தொடர்பில் ஐந்து சதவீதப்படி முற்பணக் கம்பனி வரி செலுத்தப்பட்டுள்ளதோ அப்பங்கிலாபங்கள் ;" அத்துடன்

(2) அப்பிரிவின் (2) ஆம் பந்தியில் அப்பந்தியின் (ஆ) என்னும் உட்பந்தியை நீக்கஞ்செய்து அதற்குப் பதிலாகப் பின்வரும் உட்பந்தியை இடுவதன் மூலமும் :-

"(ஆ) பின்வரும் பிரிவுகளான அதாவது,

(i) 32ஊ என்னும் பிரிவின்கீழ்

(ii) 32ஏ என்னும் பிரிவின்கீழ்

(iii) 32ஓ என்னும் பிரிவின்கீழ்

- (iv) இச்சட்டத்திற்கான இரண்டாம் அட்டவணையில் குறித்துரைக்கப்பட்டவையல்லாத வேறு வீதங்களில்

வரிவிதிக்கப்படற்பாலதான இலாபங்களும் வருமானமும் ; அத்துடன்”

22. முதன்மைச் சட்டவாக்கத்தின் 38 ஆம் பிரிவு இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது :-

- (1) அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவில் “பங்குவைத்திருப்பவர் எவருக்கும் செலுத்தப்படற்பாலதான எவையேனும் பங்கிலாபங்களின்” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “பங்கு வைத்திருக்கும் எவருடைய இலாபங்களும் வருமானமும் 8 ஆம் பிரிவின் (ஆ) என்னும் பந்தியின் கீழ் வருமான வரியிலிருந்து விலக்களிக்கப்படுகின்றதோ அந்த எவரேனும் பங்கு வைத்திருப்பவரைத் தவிர்ந்த வேறு எவரேனும் பங்குவைத்திருப்பவரால் செலுத்தற்பாலதான எவையேனும் பங்கிலாபங்களின்” என்னும் சொற்களை இடுவதன் மூலமும் ;

- (2) அப்பிரிவின் (2) ஆம் உட்பிரிவில் -

- (i) அவ்வுட்பிரிவின் (ஈ) என்னும் பந்தியில்

(அ) அப்பந்தியின் (iii)ஆம் உட்பந்தியை உடனடுத்துப் பின்வரும் உட்பந்தியை உட்புகுத்துவதன் மூலமும் :-

“(iiiஅ) பெறப்பட்ட எப்பங்கிலாபங்கள் (தொடர்பில் இருப்பத்தேழு சதவீதப்படி முற்பணக் கம்பனி வரி செலுத்தப்பட்டுள்ளதோ அப்பங்கிலாபங்கள் ;”
அத்துடன்

(ஆ) அப்பந்தியின் (iv) ஆம் பந்தியை உடனடுத்துப் பின்வரும் உட்பந்திகளை உட்புகுத்துவதன் மூலமும் :-

“(ivஅ) பெறப்பட்ட எப்பங்கிலாபங்கள் தொடர்பில் எட்டு சதவீதப்படி முற்பணக் கம்பனி வரி செலுத்தப்பட்டுள்ளதோ அப்பங்கிலாபங்கள் ;

(ivஆ) பெறப்பட்ட எப்பங்கிலாபங்கள் தொடர்பில் ஐந்து சதவீதப்படி முற்பணக் கம்பனி வரி செலுத்தப்பட்டுள்ளதோ அப்பங்கிலாபங்கள் ;”

- (ii) அவ்வுட்பிரிவின் (ஊ) என்னும் பந்தியில் “பந்தி (ஈ) என்பதன் உட்பந்தி (ii) அல்லது (iii) அல்லது (iv) என்பதில் குறிப்பீடு செய்யப்படும்’, என்னும் சொற்களுக்கும் இலக்கங்களுக்கும்

பதிலாக, “பந்தி (ஈ) என்பதன் உட்பந்திகள் (ii) அல்லது (iiஅ) அல்லது (iii) அல்லது (iv) அல்லது (ivஅ) (ivஆ) என்பதில் குறிப்பீடு செய்யப்படும்” என்னும் சொற்களையும் இலக்கங்களையும் இடுவதன் மூலமும் ;

(3) அப்பிரிவின் (2அ) என்னும் உட்பிரிவில் -

(அ) அவ்வுட்பிரிவின் (ii) ஆம் பந்தியில் “செலுத்தப்பட்ட எவையேனும் கொடுப்பனவுகள்,” என்னும் சொற்களுக்குப் பதிலாக, “செலுத்தப்பட்ட எவையேனும் கொடுப்பனவுகள், அத்துடன்” என்னும் சொற்களை இடுவதன் மூலமும் ;

(ஆ) அவ்வுட்பிரிவின் (ii) ஆம் பந்தியை உடனடுத்துப் பின்வரும் பந்தியைச் சேர்ப்பதன் மூலமும் :-

“(iii) 1994 ஏப்பிரில் 1 ஆம் தேதியன்று அல்லது அதன் பின்னர் தொடங்கும் ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டிற்கு பிரிவு 32ஊ அல்லது பிரிவு 32ஏ அல்லது பிரிவு 32ஓ இன்கீழ் வரி தொடர்பில் அந்த வரி மதிப்பீட்டாண்டில் செய்யப்பட்ட எவையேனும் கொடுப்பனவுகள்”.

23. முதன்மைச் சட்டவாக்கத்தின் 85 அ என்னும் பிரிவு இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது :-

(1) அப்பிரிவை, அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவாக இலக்கமிடுவதன் மூலமும்

“(2) அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவை உடனடுத்துப் பின்வருவதனைச் சேர்ப்பதன் மூலமும் :-

“(2) இப்பிரிவின் ஏற்பாடுகள் -

(அ) எந்த ஆளுக்கு 32ஊ அல்லது 32எ அல்லது 32ஏ என்னும் பிரிவு ஏற்புடைத்தாகின்றதோ ;

(ஆ) எந்த ஆளுக்கு 32ஓ அல்லது 32ஓ என்னும் பிரிவு ஏற்புடைத்தாகின்றதோ,

அந்த ஆளுக்கு ஏற்புடைத்தலாகாது”

24. முதன்மைச் சட்டவாக்கத்தின் 113அ என்னும் பிரிவு அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவில் “இப்பிரிவின் கீழ் கழிப்பனவு ஒன்றைச் செய்யும் நோக்கங்களுக்காக” என்பதிலிருந்து “என்று பொருளாகும்” என்பது வரையிலான எல்லாச் சொற்களுக்கும் இலக்கங்களுக்கும் பதிலாக, பின்வரும் சொற்களை இடுவதன்மூலம் :-

“இப்பிரிவின் கீழ் கழிப்பனவு ஒன்றைச் செய்யும் நோக்கங்களுக்காக “வட்டி” என்பது

- (அ) வங்கி ஒன்றிலிருந்து அல்லது நிதி நிறுவனம் ஒன்றிலிருந்து, வருமான வரி விதிக்கப்படுதற்குரியவரான ஆளொருவரினால் பெறப்பட்ட வட்டியாகும் ; அல்லது
- (ஆ) ஒரு வங்கியினால் அல்லது நிதி நிறுவனத்தினால் வழங்கப்பட்ட முறியொன்று தொடர்பில் வட்டியாக அல்லது கழிவாக ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டில் -

- (i) அத்தகைய எவரேனும் ஆளினால் வைத்திருக்கப்படும் அரசாங்கப் பிணைப் பொறுப்பொன்றின்மீது,
- (ii) இலங்கை மத்திய வங்கி அல்லாத வேறு எவரேனும் ஆளினால் வைத்திருக்கப்படும் திறைசேரி உண்டியல் ஒன்றின்மீது

வட்டியாக அல்லது கழிவாக பெறப்பட்ட பணத்தொகையொன்றல்லாத ஏதேனும் பணத்தொகையின் அத்தகைய பாகம் என்று பொருளாகும்.

25. முதன்மைச் சட்டவாக்கத்தின் 113ண என்னும் பிரிவு இத்தால் நீக்கஞ்செய்யப்பட்டு அதற்குப் பதிலாகப் பின்வரும் பிரிவு இடப்படுகின்றது :-

“வருமான
வரியைக்
கணித்தல்

113ண. இந்த அத்தியாயத்தின் நோக்கங்களுக்காக எவரேனும் குறித்துரைக்கப்பட்ட தொழில்தருநரின் எவரேனும் ஊழியர் தொடர்பில் அலுவலக முறையான வேதனாதிக்கு ஏற்றிக் கூறப்படற்பாலதான வருமான வரியானது -

(அ) 1993 ஏப்பிரில் 1 ஆந் தேதியன்று தொடங்கும் வரிமதிப்பீட்டாண்டிற்கு -

- (i) அத்தகைய ஊழியரின் அத்தகைய வேதனாதிகள்மீது அதிலிருந்து நாற்பத்திரண்டாயிரம் ரூபா பணத்தொகையைக் கழிப்பனவு செய்தபின்னர் இச்சட்டத்திற்கான முதலாம் அட்டவணையின் 11உ என்னும் பாகத்தில் குறித்துரைக்கப்பட்ட வீதங்களின்படி கணிப்பிடப்பட்ட வருமான வரியின், மேலான

- (ii) ஆயிரத்து எண்ணூறு ரூபாவின் விஞ்சுதொகையாதல் வேண்டும் ;

(ஆ) 1994 ஏப்பிரில் 1 ஆந் தேதியன்று அல்லது அதன் பின்னர் தொடங்கும் ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டிற்கு

- (i) அத்தகைய ஊழியரின் அத்தகைய வேதனாதிகளிலிருந்து நாற்பத்திரண்டாயிரம் ரூபா பணத்தொகையொன்றை கழிப்பனவு செய்தபின்னர் அத்தகைய வேதனாதிகள்மீது இச்சட்டத்திற்கான முதலாம் அட்டவணையின் 11ஊ என்னும் பாகத்தில் குறித்துரைக்கப்பட்ட வீதங்களின்படி கணக்கிடப்பட்ட வருமான வரியின் மேலான,
- (ii) ஆறாயிரம் ரூபாவின் விஞ்சுதொகையாதல் வேண்டும்”.

26. முதன்மைச் சட்டவாக்கத்தின் 126 ஆம் பிரிவு அப்பிரிவின் (ஈ) என்னும் உட்பந்தியை உடனடுத்துப் பின்வரும் உட்பந்தியைச் சேர்ப்பதன்மூலம் இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது :-

“(உ) பிரிவு 97 என்பதில் குறிப்பீடு செய்யப்பட்டதும் ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டிற்கு எவரேனும் ஆள் செலுத்துவதற்கு ஆளானதுமான வருமான வரியின் ஏதேனும் காலாண்டுத் தவணைப் பணம் முழுவதும் அல்லது அதன் ஏதேனும் பாகம்.”

27. முதன்மைச் சட்டவாக்கத்தின் 149 ஆம் பிரிவு அப்பிரிவின் (6) ஆம் உட்பிரிவை உடனடுத்துப் பின்வரும் உட்பிரிவை உட்புகுத்துவதன் மூலம் இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது :-

“(7) முப்பத்தைந்தாம் பிரிவில் முரணாக எது எவ்வாறிருப்பினும், 1991 ஏப்பிரில் 1 ஆந் தேதியன்று அல்லது அதன்பின்னர் பகிர்ந்தளிக்கப்பட்டதும் எந்த ஆளின் இலாபங்களும் வருமானமும் 8 ஆம் பிரிவின் (அ) என்னும் பந்தியின்கீழ் வருமான வரியிலிருந்து விலக்களிக்கப்படுகின்றனவோ அந்த ஆளெவருக்கும், வதிவுள்ள கம்பனியொன்றினால் செலுத்தப்பட்டதுமான பங்கிலாபம் தொடர்பில் 38 ஆம் பிரிவிற்கிணங்க கழிப்பனவு செய்யப்பட்ட ஏதேனும் வரியானது, அத்தகைய வரி கழிப்பனவு செய்யப்பட்ட வரிமதிப்பீட்டாண்டு முடிவுற்ற மூன்று ஆண்டுகளுக்குள் அவரால் முறையாக எழுத்தில் செய்யப்பட்ட உரிமைக் கோரிக்கையொன்றின்மீது அத்தகைய ஆளுக்கு மீளளிக்கப்படுதல் வேண்டும்.”

28. முதன்மைச் சட்டவாக்கத்தின் 163 ஆம் பிரிவு “தகைமையளிக்கும் பகிர்வு” என்பதன் வரைவிலக்கணத்திற்குப் பதிலாகப் பின்வரும் வரைவிலக்கணத்தை இடுவதன்மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது -

“தகைமையளிக்கும் பகிர்வு” என்பது -

(அ) 1988 ஏப்பிரில் 1 ஆந் தேதியன்று அல்லது அதன் பின்னர் ஆனால் 1994 ஏப்பிரில் 1 ஆந் தேதிக்கு முன்னர் தொடங்கும் ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டிற்கு, வதிவுள்ள கம்பனியொன்றினால் பங்கு வைத்திருக்கும் ஒருவருக்கு, அக்கம்பனியின் எந்த இலாபங்கள் அந்த

வரிமதிப்பீட்டாண்டிற்கு வரிவிதிக்கப்படற்பாலதாயின் அவ்வகுப்பைச் சேர்ந்த கம்பனிகளுக்கு ஏற்புடைத்தான வீதமாக இச்சட்டத்தின் இரண்டாம் அட்டவணையில் குறித்துரைக்கப்பட்ட தோதான வீதத்தில் வரி விதிக்கப்படுமோ அந்த இலாபங்களிலிருந்து பணமாக அல்லது பணம் செலுத்துவதற்கான கட்டளையொன்றாகப் பகிர்ந்தளிக்கப்படும் ஏதேனும் மொத்தப் பங்கிலாபம் முழுவதும் அல்லது அதன் பாகம் என்று பொருள்படும்.

ஆனால்,

- (i) 1988 ஏப்பிரில் 1ஆந் தேதிக்கு முன்னர் இத்தகைய கம்பனிக்குத் திரண்ட அல்லது சேர்ந்த இலாபங்களிலிருந்து அல்லது வருமானத்திலிருந்து ;
- (ii) அதன் விலக்களிக்கப்பட்ட வருமானத்திலிருந்து ; அத்துடன்
- (iii) அத்தகைய கம்பனியால் பெறப்பட்ட பங்கிலாபத்திலிருந்தான ஏதேனும் வருமானத்திலிருந்து

பகிர்ந்தளிக்கப்படும் ஏதேனும் பங்கிலாபத்தை உள்ளடக்கப்படமாட்டாது.

(ஆ) 1994 ஏப்பிரில் 1 ஆந் தேதியன்று அல்லது அதன்பின்னர் தொடங்கும் ஏதேனும் வரி மதிப்பீட்டாண்டிற்கு வதிவுள்ள கம்பனியொன்றினால் பங்கு வைத்திருக்கும் ஒருவருக்கு, கம்பனியின் எந்த இலாபங்கள் -

- (i) அந்த வரிமதிப்பீட்டாண்டிற்கு வரிவிதிக்கப்படற்பாலதாயின் அவ்வகுப்பைச் சேர்ந்த கம்பனிகளுக்கு ஏற்புடைத்தான வீதப்படி இச்சட்டத்திற்கான இரண்டாம் அட்டவணையில் குறித்துரைக்கப்பட்ட தோதான வீதங்களில் வரி விதிக்கப்படுமோ, அல்லது
- (ii) 32ஊ, பிரிவு 32ஏ அல்லது 32ஓ என்பதன் ஏற்பாடுகளுக்கிணங்க வரிவிதிக்கப்படுமோ

அந்த இலாபங்களான கம்பனியின் அத்தகைய இலாபங்களிலிருந்து பணமாக அல்லது பணம் செலுத்துவதற்கான கட்டளையொன்றாகப் பகிர்ந்தளிக்கப்பட்ட மொத்தப் பங்கிலாபம் முழுவதும் அல்லது அதன் ஒரு பாகம் என்று பொருள்படும். ஆனால் -

(அ) அது -

- (i) 1988 ஏப்பிரில் 1ஆந் தேதிக்கு முன்னர் அத்தகைய கம்பனிக்குத் திரண்ட அல்லது சேர்ந்த இலாபங்களிலிருந்து அல்லது வருமானத்திலிருந்து,
- (ii) அதன் விலக்களிக்கப்பட்ட வருமானத்திலிருந்து.

(iii) அத்தகைய கம்பனியால் பெறப்பட்ட பங்கிலாபத்திலிருந்து அல்லது வருமானத்திலிருந்து,

பகிர்ந்தளிக்கப்படுகின்ற; அல்லது

(ஆ) எந்த ஆளுடைய இலாபங்களும் வருமானமும் 8 ஆம் பிரிவின் (அ) என்னும் பந்தியின் கீழ் வருமான வரியிலிருந்து விலக்களிக்கப்படுகின்றனவோ அந்த எவரேனும் ஆளுக்குச் செலுத்தப்பட்ட

ஏதேனும் பங்கிலாபத்தை உள்ளடக்கமாட்டாது.”

29. முதன்மைச் சட்டவாக்கத்திற்கான முதலாம் அட்டவணை இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது :-

- (1) அவ்வட்டவணையின் 11உ என்னும் பாகத்தில் “1992 ஏப்பிரில் 1 ஆந் தேதியன்று அல்லது அதன்பின்னர் தொடங்கும் ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டிற்கான வருமான வரி வீதங்கள் பின்வருமாறு இருத்தல் வேண்டும் :-” என்னும் சொற்களுக்கும் இலக்கங்களுக்கும் பதிலாக, “1992 ஏப்பிரில் 1 ஆந் தேதியன்று அல்லது அதன்பின்னர் ஆனால் 1994 ஏப்பிரில் 1 ஆந் தேதிக்கு முன்னர் தொடங்கும் ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டிற்கான வருமான வரி வீதங்கள் பின்வருமாறு இருத்தல் வேண்டும் :-” என்னும் சொற்களையும் இலக்கங்களையும் இடுவதன்மூலமும்;
- (2) அவ்வட்டவணையின் பாகம் 11உ என்பதனை உடனடுத்துப் பின்வரும் பாகத்தை உட்புகுத்துவதன் மூலமும் :-

“பாகம் 11உ

1994 ஏப்பிரில் 1ஆந் தேதியன்று அல்லது அதன்பின்னர் தொடங்கும் ஏதேனும் வரி மதிப்பீட்டாண்டிற்கான வருமான வரி வீதங்கள் பின்வருமாறு இருத்தல் வேண்டும் :-

வரிவிதிக்கற்பாலதான வருமானத்தின்
முதல் 35,000 ரூபா மீது 10 சதவீதம்

வரிவிதிக்கற்பாலதான வருமானத்தின் அடுத்த
25,000 ரூபா மீது 20 சத வீதம்

வரிவிதிக்கற்பாலதான வருமானத்தின் அடுத்த
25,000 ரூபா மீது 30 சத வீதம்

வரிவிதிக்கற்பாலதான வருமானத்தின்
மிகுதியின் மீது 35 சத வீதம்

30. முதன்மைச் சட்டவாக்கத்திற்கான இரண்டாவது அட்டவணை இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது :-

- (1) அவ்வட்டவணையின் பாகம் IV இ என்பதில் "1993 ஏப்பிரில் 1 ஆந் தேதியன்று அல்லது அதன்பின்னர் தொடங்கும் ஒவ்வொரு வரி மதிப்பீட்டாண்டிற்குமான வருமான வரி வீதங்கள்" என்னும் சொற்களுக்கும் இலக்கங்களுக்கும் பதிலாக, "1993 ஏப்பிரில் 1 ஆந் தேதியன்று தொடங்கும் வரிமதிப்பீட்டாண்டிற்கான வருமான வரி வீதங்கள்" என்னும் சொற்களையும் இலக்கங்களையும் இடுவதன் மூலமும் ;
- (2) அவ்வட்டவணையின் பாகம் XI என்பதற்குப் பதிலாக பின்வரும் பாகத்தை இடுவதன் மூலமும் :-

"பாகம் XI

(இலங்கை மத்திய வங்கியைத் தவிர்ந்த) கூறு நம்பிக்கைப் பொறுப்பும் பரஸ்பர நிதியமும் அத்துடன் பகிரங்கக் கூட்டுத்தாபனமும் உட்பட்ட கம்பனி, ஆனால் IV இ என்னும் பாகத்தில் குறிப்பீடு செய்யப்படும் சிறிய கம்பனியை உள்ளடக்காது.

1993 ஏப்பிரில் 1 ஆந் தேதியன்று தொடங்கும் வரிமதிப்பீட்டாண்டிற்கு வருமான வரி வீதம் :-

கம்பனியின் வரிவிதிக்கற்பாலதான

வருமானத்தின்மீது

40 சதவீதம்"

(3) அவ்வட்டவணையின் பாகம் XI என்பதனை உடனடுத்துப் பின்வரும் பாகத்தை உட்புகுத்துவதன் மூலமும் :-

"பாகம் XII

(இலங்கை மத்திய வங்கியைத் தவிர்ந்த) கூறு நம்பிக்கைப் பொறுப்பும் பரஸ்பர நிதியமும் அத்துடன் பகிரங்கக் கூட்டுத்தாபனமும் உட்பட்ட கம்பனி.

1994 ஏப்பிரில் 1ஆந் தேதியன்று அல்லது அதன்பின்னர் தொடங்கும் ஒவ்வொரு வரிமதிப்பீட்டாண்டிற்கும் வருமான வரி வீதம் :-

கம்பனியின் வரிவிதிக்கற்பாலதான

வருமானத்தின்மீது

35 சதவீதம்"

31. முதன்மைச் சட்டவாக்கத்திற்கான மூன்றாம் அட்டவணை இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது :-

- (1) அந்த அட்டவணையின் 1 ஆம் பந்தியில் "1993 ஏப்பிரில் 1 ஆந்

தேதியன்று அல்லது அதன்பின்னர் தொடங்கும் ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டிற்கு” என்பதிலிருந்து அப்பந்தியின் முடிவு வரையிலான சொற்களுக்கும் இலக்கங்களுக்கும் பதிலாகப் பின்வருவதனை இடுவதன்மூலமும் :-

“1993 ஏப்பிரில் 1 ஆந் தேதியன்று தொடங்கும் வரிமதிப்பீட்டாண்டிற்கு :-

வரிவிதிக்கற்பாலதான வருமானத்தின் முதல்
25,000 ரூபா மீது 30 சதவீதம்

வரிவிதிக்கற்பாலதான வருமானத்தின் மிகுதியின் மீது 40 சதவீதம்

1994 ஏப்பிரில் 1 ஆந் தேதியன்று அல்லது அதன்பின்னர் தொடங்கும் ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டிற்கு :-

வரிவிதிக்கற்பாலதான வருமானத்தின் மீது 35 சதவீதம்

(2) அந்த அட்டவணையின் 9 ஆம் பந்திக்குப் பதிலாக பின்வரும் பந்தியை இடுவதன்மூலமும் :-

“9. அரசாங்கங்கள் (இலங்கை அரசாங்கத்தையும் ஐக்கிய இராச்சியத்தின் அரசாங்கத்தையும் தவிர்த்து) ;

1994 ஏப்பிரில் 1 ஆந் தேதியன்று அல்லது அதற்குமுன்னர் முடிவடையும் ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டிற்கு :-

(இலங்கையினதும் ஐக்கிய இராச்சியத்தினதும் அரசாங்கங்கள் தவிர்த்த) வேறு அரசாங்கங்களின் வரிவிதிக்கற்பாலதான வருமானத்தின் மீது 55 சதவீதம்

1994 ஏப்பிரில் 1 ஆந் தேதியன்று அல்லது அதன்பின்னர் தொடங்கும் ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டிற்கு :-

இலங்கையினதும் ஐக்கிய இராச்சியத்தினதும் அரசாங்கங்கள் தவிர்த்த வேறு அரசாங்கங்களின் வரிவிதிக்கற்பாலதான வருமானத்தின் மீது 35 சதவீதம்”

(3) அந்த அட்டவணையின் 11 ஆம் பந்தியில் -

(i) அப்பந்தியின் (ஈ) என்னும் உட்பந்தியில் “1993 ஏப்பிரில் 1 ஆந் தேதியன்று அல்லது அதன்பின்னர் தொடங்கும் ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டிற்கு” என்னும் சொற்களுக்கும் இலக்கங்களுக்கும் பதிலாக, “1993 ஏப்பிரில் 1 ஆந் தேதியன்று தொடங்கும்

வரிமதிப்பீட்டாண்டிற்கு" என்னும் சொற்களையும் இலக்கங்களையும் இடுவதன் மூலமும் :

- (ii) உட்பந்தியின் (ஈ) என்னும் உட்பந்தியை உடனடுத்துப் பின்வரும் உட்பந்தியைச் சேர்ப்பதன் மூலமும் :-

"(உ) 1994 ஏப்பிரல் 1 ஆந் தேதியன்று அல்லது அதன் பின்னர் தொடங்கும் ஏதேனும் வரிமதிப்பீட்டாண்டிற்கு-

(i) வரிவிதிக்கற்பாலதான வருமானத்தின் மீது 35 சதவீதம்

(ii) இலாபங்களிலிருந்து (i) ஆம் பந்தியின் கீழ் செலுத்தற்பாலதான வரியைக் கழித்தபின்னர் இலாபங்களின் மிகுதியின் மீது 25 சதவீதம்"

33. முதன்மைச் சட்டவாக்கத்திற்காக ஏழாம் அட்டவணை இத்தால் நீக்கல் செய்யப்பட்டு அதற்குப் பதிலாகப் பின்வரும் அட்டவணை இடப்படுகின்றது :-

"ஏழாம் அட்டவணை
[பிரிவு 33அ (1)]

1988 ஏப்பிரில் 1ஆந் தேதியன்று அல்லது அதன்பின்னர் ஆனால் 1992 ஏப்பிரில் 1ஆந் தேதிக்கு முன்னர் தொடங்கும் ஒவ்வொரு வரிமதிப்பீட்டாண்டிற்கும் முற்பணக் கம்பனியின் வரிவீதங்கள் பின்வருமாறு இருத்தல் வேண்டும் :

- (i) சிறிய கம்பனியொன்றினால் செய்யப்பட்ட தகைமையளிக்கும் பகிர்வு ஒவ்வொன்றினதும் தொகைக்குச் சமமான தொகையின்மீது
25 சதவீதம்

- (ii) விலைகோரிப் பெறப்பட்ட பகிரங்கக் கம்பனியொன்றினால் அல்லது மக்கள் கம்பனியொன்றினால் செய்யப்பட்ட தகைமையளிக்கும் பகிர்வு ஒவ்வொன்றினதும் தொகைக்குச் சமமான தொகையின் மீது
33 1/3 சதவீதம்

- (iii) சிறிய கம்பனியொன்றோ அல்லது விலைகோரிப் பெறப்பட்ட பகிரங்கக் கம்பனியொன்றோ அல்லது மக்கள் கம்பனியொன்றோ அல்லாத கூறு நம்பிகைப் பொறுப்பு ஒன்றினால் அல்லது பரஸ்பர நிதியத்தினால் அல்லது கம்பனியொன்றினால் செய்யப்பட்ட தகைமையளிக்கும் பகிர்வு ஒவ்வொன்றினதும் தொகைக்குச் சமமான தொகையின்மீது
50 சதவீதம்

முறையே 1992 ஏப்பிரில் 1 ஆந் தேதியன்றும் 1993 ஏப்பிரில் 1 ஆந் தேதியன்றும் தொடங்கும் இரண்டு மதிப்பீட்டாண்டுகளுக்கு முற்பணக் கம்பனி வரி வீதங்கள் பின்வருமாறு இருத்தல் வேண்டும் :-

- (i) சிறிய கம்பனியொன்றினால் செய்யப்பட்ட தகைமையளிக்கும் பகிர்வு ஒவ்வொன்றினதும் தொகைக்குச் சமமான தொகைமீது
25 சதவீதம்

- (ii) விலைகோரிப் பெறப்பட்ட பகிரங்கக் கம்பனியொன்றினால் அல்லது மக்கள் கம்பனியொன்றினால் செய்யப்பட்ட தகைமையளிக்கும் பகிர்வு ஒவ்வொன்றினதும் தொகைக்குச் சமமான தொகை மீது
33 1/3 சதவீதம்

- (iii) சிறிய கம்பனியொன்றோ அல்லது விலைகோரிப் பெறப்பட்ட பகிரங்கக் கம்பனியொன்றோ அல்லது மக்கள் கம்பனியொன்றோ அல்லாத ஒரு நம்பிக்கைப் பொறுப்பினால் பரஸ்பர நிதியத்தால் அல்லது ஒரு கம்பனியால் செய்யப்பட்ட தகைமையளிக்கும் பகிர்வு ஒவ்வொன்றினதும் தொகைக்குச் சமமான தொகைமீது
30 சதவீதம்

1994 ஏப்பிரில் 1 ஆந் தேதியன்று அல்லது அதன்பின்னர் தொடங்கும் ஒவ்வொரு வரிமதிப்பீட்டாண்டிற்கும் முற்பணக் கம்பனி வரிவீதங்கள் பின்புறமாறு இருத்தல் வேண்டும் :-

- (i) ஒரு கூறு நம்பிக்கைப் பொறுப்பினால் அல்லது பரஸ்பர நிதியத்தால் அல்லது வேறு ஏதேனும் கம்பனியால் செய்யப்பட்ட தகைமையளிக்கும் பகிர்வு ஒவ்வொன்றினதும் தொகைக்குச் சமமான தொகைமீது
27 சதவீதம்

- (ii) பிரிவு 32ஏ அல்லது பிரிவு 32ஓ என்பதன் ஏற்பாடுகளுக்கிணங்க இலாபங்களிலிருந்து கம்பனியொன்றினால் செய்யப்படும் தகைமையளிக்கும் பகிர்வு ஒவ்வொன்றினதும் தொகைக்குச் சமமான தொகைமீது
8 சதவீதம்

- (iii) பிரிவு 32ஊ என்பதன் ஏற்பாடுகளுக்கிணங்க வரி விதிக்கப்படும் இலாபங்களிலிருந்து கம்பனியொன்றினால் செய்யப்படும் தகைமையளிக்கும் பகிர்வு ஒவ்வொன்றினதும் தொகைக்குச் சமமான தொகைமீது
5 சதவீதம்

33. (1) தேயிலை, இறப்பர், அத்துடன் தென்னை என்பவற்றிற்கான நிதியத்திற்கு வருமான வரியிலிருந்து விலக்களிப்பதற்கென இச்சட்டத்தின் 2 (3) ஆம் பிரிவால் முதன்மைச் சட்டவாக்கத்தின் 8ஆம் பிரிவிற்குச் செய்யப்பட்ட திருத்தம் எல்லா நோக்கங்களுக்காகவும் 1985 யூன் 26 ஆந் தேதியன்று வலுவுக்கு வந்துள்ளதாகக் கருதப்படுதல் வேண்டும்.

(2) இச்சட்டத்தின் 5 ஆம் பிரிவால் முதன்மைச் சட்டவாக்கத்தின் 14 ஆம் பிரிவுக்குச் செய்யப்பட்ட திருத்தம் எல்லா நோக்கங்களுக்காகவும் 1993 அக்டோபர் 1 ஆந் தேதியன்று வலுவுக்க வந்துள்ளதாகக் கருதப்படுதல் வேண்டும்.

(3) இச்சட்டத்தின் 7 ஆம் பிரிவால் முதன்மைச் சட்டவாக்கத்தின் 17உ ஆம் என்னும் பிரிவிற்குச் செய்யப்பட்ட திருத்தம் எல்லா நோக்கங்களுக்காகவும் 1994 ஏப்பிரில் 1 ஆந் தேதியன்று வலுவுக்கு வந்துள்ளதாகக் கருதப்படுதல் வேண்டும்.

(4) இச்சட்டத்தின் 8 ஆம் பிரிவால் முதன்மைச் சட்டவாக்கத்தின் 17உ என்னும் பிரிவிற்குச் செய்யப்பட்ட திருத்தம் எல்லா நோக்கங்களுக்காகவும் 1994 ஏப்பிரில் 1 ஆந் தேதியன்று வலுவுக்கு வந்துள்ளதாகக் கருதப்படுதல் வேண்டும்.

(5) இச்சட்டத்தின் 12 (1) ஆம் பிரிவால் முதன்மைச் சட்டவாக்கத்தின் 23 ஆம் பிரிவிற்குச் செய்யப்பட்ட திருத்தம் எல்லா நோக்கங்களுக்காகவும் 1993 ஆகஸ்ட் 18 ஆந் தேதி வலுவுக்கு வந்துள்ளதாகக் கருதப்படுதல் வேண்டும்.

(6) இச்சட்டத்தின் 14 ஆம் பிரிவால் முதன்மைச் சட்டவாக்கத்தின் 24 ஆம் பிரிவிற்குச் செய்யப்பட்ட திருத்தம் எல்லா நோக்கங்களுக்காகவும் 1993 ஆகஸ்ட் 18 ஆந் தேதி வலுவுக்கு வந்துள்ளதாகக் கருதப்படுதல் வேண்டும்.

(7) இச்சட்டத்தின் 24 ஆம் பிரிவால் முதன்மைச் சட்டவாக்கத்தின் 113அ என்னும் பிரிவிற்குச் செய்யப்பட்ட திருத்தம் எல்லா நோக்கங்களுக்காகவும் 1994 ஜூலை 1 ஆந் தேதியன்று வலுவுக்கு வந்துள்ளதாகக் கருதப்படுதல் வேண்டும்.

35. இச்சட்டத்தின் சிங்கள உரைக்கும் தமிழ் உரைக்குமிடையே ஏதேனும் ஒவ்வாமை ஏற்படும் பட்சத்தில் சிங்கள உரையே மேலோங்கி நின்றல் வேண்டும்.

ஒவ்வாமை
ஏற்படும்
பட்சத்தில்

1994 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க, வருமானவரி மீதான
மிகைவரி (திருத்தச்) சட்டம்

(1994, திசெம்பர் மாதம் 27ஆம் திகதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது)

1989 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க, வருமானவரி மீதான மிகைவரிச்
சட்டத்தை திருத்துவதற்கானதொரு சட்டம்

1. இச்சட்டம் 1994 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க, வருமானவரி (திருத்தச்)
சட்டம் என எடுத்துக்காட்டப்படலாம்.

2. (இதனகத்துப் பின்னர் "முதன்மைச் சட்டவாக்கம்" எனக் குறிப்பிடு
செய்யப்படும்) 1989 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க, வருமானவரி மீதான மிகைவரிச்
சட்டத்தின் விரிவுப் பெயர் முறையே "1989 ஏப்பிரில் 1ஆம் தேதியன்றும் 1990
ஏப்பிரில் 1 ஆம் தேதியன்றும், 1991 ஏப்பிரில் 1 ஆம் தேதியன்றும், 1992 ஏப்பிரில்
1 ஆம் தேதியன்றும் தொடங்குகின்ற வரிமதிப்பீட்டாண்டுகளுக்கான" என்னும்
சொற்களுக்கும், இலக்கங்களுக்கும் பதிலாக, "முறையே 1989 ஏப்பிரில் 1 ஆம்
தேதியன்றும், 1990 ஏப்பிரில் 1 ஆம் தேதியன்றும், 1991 ஏப்பிரில் 1 ஆம்
தேதியன்றும், 1992 ஏப்பிரில் 1 ஆம் தேதியன்றும், 1993 ஏப்பிரில் 1 ஆம் தேதியன்றும்
அத்துடன் 1994 ஏப்பிரில் 1 ஆம் தேதியன்றும் தொடங்குகின்ற
வரிமதிப்பீட்டாண்டுகளுக்கான" என்னும் சொற்களையும், இலக்கங்களையும் இடுவதன்
மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது.

3. முதன்மைச் சட்டவாக்கத்தின் 2 ஆம் பிரிவு, "ஆனால் 1994 மார்ச் 31 ஆம்
திகதிக்கும் பிந்தாமல் முடிவடைகின்ற" என்னும் சொற்களுக்கும் இலக்கங்களுக்கும்
பதிலாக, "1995 மார்ச்சு 31 ஆந் திகதிக்கும் பிந்தாமல் முடிவடைகின்ற" என்னும்
சொற்களையும், இலக்கங்களையும் இடுவதன் மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது.

4. முதன்மைச் சட்டவாக்கத்தின் 3 ஆம் பிரிவு இத்தால் பின்வருமாறு
திருத்தப்படுகின்றது :-

(1) அப்பிரிவின் (iv) ஆம் பந்தியில் "1992 ஆம் ஆண்டு ஏப்பிரில் 1 ஆம்
தேதியன்று அல்லது அதற்கு முன்னரும்; அத்துடன்" என்னும்
சொற்களுக்கும், இலக்கங்களுக்கும் பதிலாக, "1992 ஆம் ஆண்டு
ஏப்பிரில் 1 ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னரும்,"
என்னும் சொற்களையும் இலக்கங்களையும் இடுவதன் மூலமும் ;

(2) அப்பிரிவின் (v) ஆம் பந்தியில், "1993 ஏப்பிரில் 1 ஆம் தேதியன்று
அல்லது அதற்கு முன்னரும்," என்னும் சொற்களுக்கும்
இலக்கங்களுக்கும் பதிலாக, "1993 ஏப்பிரில் 1 ஆம் தேதியன்று
அல்லது அதற்கு முன்னரும் : அத்துடன்" என்னும் சொற்களையும்
இலக்கங்களையும் இடுவதன் மூலமும் ;

(3) அப்பிரிவின் (v) பந்தியை உடனடுத்துப் பின்வரும் பந்தியைச் சேர்ப்பதன் மூலமும் :-

(vi) "1994 ஏப்பிரில் 1 ஆம் தேதியன்று தொடங்குகின்ற இயைபான ஆண்டுக்கு அவரால் செலுத்தப்படற்பாலதான மிகை வரித்தொகையின் -

(அ) ஐம்பது சதவீதத்துக்குக் குறையாத தொகையை, 1994 ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னரும் ;"

(ஆ) மிகுதியை 1994 நவம்பர் 15 ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னரும்."

5. முதன்மைச் சட்டவாக்கத்தின் 4 ஆம் பிரிவு இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது :-

(1) அப்பிரிவின் (ஈ) என்னும் பந்தியில், "ஊதியத்திலிருந்து ஏழரைச் சதவீதத்தையும்; அத்துடன்" என்னும் சொற்களுக்குப் பதிலாக "ஊதியத்திலிருந்து ஏழரைச் சதவீதத்தையும்" என்னும் சொற்களை இடுவதன் மூலமும் ;

(2) அப்பிரிவின் (உ) என்னும் பந்தியில் "ஊதியத்திலிருந்து ஏழரைச் சதவீதத்தையும்" என்னும் சொற்களுக்குப் பதிலாக, "ஊதியத்திலிருந்து ஏழரை சதவீதத்தையும்; அத்துடன் என்னும் சொற்களை இடுவதன் மூலமும்; அத்துடன்

(3) அப்பிரிவின் (உ) என்னும் பந்தியை உடனடுத்துப் பின்வரும் பந்தியை உட்புகுத்துவதன் மூலமும் :-

"(ஊ) 1994 ஏப்பிரில் 1 ஆம் தேதியன்று தொடங்குகின்ற இயைபான ஆண்டுக்கு -

இவ்வூழியரின் ஊதியத்திலிருந்து அவ்வாண்டிற் குக் கழிக்கப்படற்பாலதான மொத்த வருமானவரியின்

(i) அத்தகைய ஊழியருக்கு 1994 யூலை மாதத்திற்குக் கொடுபடற்பாலதான ஊதியத்திலிருந்து ஏழரைச் சதவீதத்தையும் அத்துடன்

(ii) அத்தகைய ஊழியருக்கு 1994 அக்டோபர் மாதத்திற்குக் கொடுபடற்பாலதான ஊதியத்திலிருந்து ஏழரைச் சதவீதத்தையும்";

6. முதன்மைச் சட்டவாக்கத்தின் 5 ஆம் பிரிவு அப்பிரிவின் (2) ஆம் உட்பந்தியில் அவ்வுட்பிரிவிற்கான காப்புவாசகத்தின் (ii) பந்தியை நீக்கஞ்செய்து அதற்குப் பதிலாகப் பின்வரும் பந்தியை இடுவதன்மூலமும் இத்தால் திருத்தப்படுகின்றது :-

"(ii) இச்சட்டத்தின்கீழ் இயைபான ஆண்டொன்றுக்கு மிகைவரி செலுத்துவதற்கு ஆளாகின்றவாரான எவரேனும் ஆள் -

(அ) 1989 ஏப்பிரில் 1 ஆம் தேதியன்று தொடங்குகின்ற இயைபான ஆண்டிற்கு,

உண்ணாட்டரசிறைச் சட்டத்தின்கீழ் 1988 ஏப்பிரில் 1 ஆம் தேதியன்று தொடங்கும் வரிமதிப்பீட்டாண்டிற்கு அவரால் செலுத்தப்படற்பாலதான வருமான வரியில் -

(i) ஏழரைச் சதவீதத்திற்குக் குறையாத தொகையை 1989 ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னரும் ; அத்துடன்

(ii) ஏழரைச் சதவீதத்திற்குக் குறையாத தொகையை 1989 நவம்பர் 15 ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னரும்,

(ஆ) 1990 ஏப்பிரில் 1 ஆம் தேதியன்று தொடங்குகின்ற இயைபான ஆண்டிற்கு -

உண்ணாட்டரசிறைச் சட்டத்தின்கீழ் 1989 ஏப்பிரில் 1 ஆம் தேதியன்று தொடங்குகின்ற வரிமதிப்பீட்டாண்டிற்கு அவரால் செலுத்தப்படற்பாலதான வருமான வரியின்-

(i) ஏழரைச் சதவீதத்திற்குக் குறையாத தொகையை 1990 ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்றும் அல்லது அதற்கு முன்னரும் ; அத்துடன்

(ii) ஏழரைச் சதவீதத்திற்குக் குறையாத தொகையை 1990 நவம்பர் 15 ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னரும்

(இ) 1991 ஏப்பிரில் 1ஆம் தேதியன்று தொடங்கும் இயைபான ஆண்டிற்கு -

உண்ணாட்டரசிறைச் சட்டத்தின்கீழ் 1990 ஏப்பிரில் 1ஆம் தேதியன்று தொடங்குகின்ற வரிமதிப்பீட்டாண்டிற்கு -

(LXXIX)

- (i) ஏழரைச் சதவீதத்திற்குக் குறையாத தொகையை 1991 ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னரும்
- (ii) ஏழரைச் சதவீதத்திற்குக் குறையாத தொகையை 1991 நவம்பர் 15 ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னரும்.
- (ஈ) 1992 ஏப்பிரில் 1 ஆம் தேதியன்று தொடங்குகின்ற இயைபான ஆண்டிற்கு -

உண்ணாட்டரசிறைச் சட்டத்தின்கீழ் 1991 ஏப்பிரில் 1 ஆம் தேதியன்று தொடங்குகின்ற வரிமதிப்பீட்டாண்டிற்கு அவரால் செலுத்தப்படற்பாலதான வருமான வரியின்

- (i) ஏழரைச் சதவீதத்திற்குக் குறையாத தொகையை 1992 ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னரும் ; அத்துடன்
- (ii) ஏழரைச் சதவீதத்திற்குக் குறையாத தொகையை 1992 நவம்பர் 15 ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னரும்
- (உ) 1993 ஏப்பிரில் 1 ஆம் தேதியன்று தொடங்குகின்ற இயைபான ஆண்டிற்கு -

உண்ணாட்டரசிறைச் சட்டத்தின்கீழ் 1992 ஏப்பிரில் 1ஆம் தேதியன்று தொடங்குகின்ற வரிமதிப்பீட்டாண்டிற்கு அவரால் செலுத்தப்படற்பாலதான வருமான வரியின்

- (i) ஏழரைச் சதவீதத்திற்குக் குறையாத தொகையை 1993 ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னரும் ; அத்துடன்
- (ii) ஏழரைச் சதவீதத்திற்குக் குறையாத தொகையை 1993 நவம்பர் 15 ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னரும்.
- (ஊ) 1994 ஏப்பிரில் 1 ஆம் தேதியன்று தொடங்குகின்ற இயைபான ஆண்டிற்கு -

உண்ணாட்டரசிறைச் சட்டத்தின்கீழ் 1993 ஏப்பிரில் 1 ஆம் தேதியன்று தொடங்குகின்ற வரிமதிப்பீட்டாண்டிற்கு அவரால் செலுத்தப்படற்பாலதான வருமான வரியின் -

- (i) ஏழரைச் சதவீதத்திற்குக் குறையாத தொகையை 1994 ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னரும் ; அத்துடன்

(ii) ஏழரைச் சதவீதத்திற்குக் குறையாத தொகையை 1994 நவம்பர் 15 ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னரும்

அத்தகைய மிகைவரியாகச் செலுத்துமிடத்து, 1989 ஏப்பிரில் 1ஆம் தேதியன்று தொடங்கும் இயைபான ஆண்டின் விடயத்தில் 1990 நவம்பர் 30 ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னரும்,

1990 ஏப்பிரில் 1 ஆம் தேதியன்று தொடங்குகின்ற இயைபான ஆண்டின் விடயத்தில் 1991 நவம்பர் 30 ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னரும்,

1991 ஏப்பிரில் 1 ஆம் தேதியன்று தொடங்குகின்ற இயைபான ஆண்டின் விடயத்தில் 1992 நவம்பர் 30 ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னரும்,

1992 ஏப்பிரில் 1 ஆம் தேதியன்று தொடங்குகின்ற இயைபான ஆண்டின் விடயத்தில் 1993 நவம்பர் 30 ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னரும்,

1993 ஏப்பிரில் 1 ஆம் தேதியன்று தொடங்குகின்ற இயைபான ஆண்டின் விடயத்தில் 1994 நவம்பர் 30 ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னரும்,

1994 ஏப்பிரில் 1 ஆம் தேதியன்று தொடங்குகின்ற இயைபான ஆண்டின் விடயத்தில் 1995 நவம்பர் 30 ஆம் தேதியன்று அல்லது அதற்கு முன்னரும்,

அவரால் செலுத்தப்பட்ட தொகைக்கு மேலாக இயைபான ஆண்டிற்கு அவரால் செலுத்தப்படற்பாலதான மிகைவரியை விஞ்சுகின்ற தொகையை அவர் செலுத்துவாராயின் 3 ஆம் பிரிவின்கீழ் எந்தக் கொடுப்பனவுகளைச் செய்யுமாறு அவர் தேவைப்படுத்தப்படுகின்றாரோ அந்தக் கொடுப்பனவுகள் தொடர்பில் அத்தகைய ஆள் இப்பிரிவின்கீழான ஏதேனும் தண்டத்திற்கு ஆளானவராதல் ஆகாது."

7. முதன்மைச் சட்டவாக்கத்தின் 8 ஆம் பிரிவு, "வருமான வரி" என்பதன் வரைவிலக்கணத்தின் (1) ஆம் பந்தியை நீக்கஞ்செய்து அதற்குப் பதிலாக பின்வரும் பந்தியை இடுவதன் மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது :-

"(1) வதிவுள்ள கம்பனியொன்றின் தொடர்பில் -

(அ) 1993 ஏப்பிரில் 1 ஆம் தேதிக்கு முன்னர் தொடங்குகின்ற ஏதேனும் இயைபான ஆண்டுக்கு உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் 33 (1) (அ) என்னும் பிரிவின்கீழ் அந்த இயைபான ஆண்டிற்கு அக்கம்பனியால் செலுத்தப்படற்பாலதான வருமான வரி என்று பொருள்படும்; அத்துடன்

(ஆ) 1993 ஏப்பிரில் 1 ஆம் தேதியன்று தொடங்குகின்ற இயைபான ஆண்டிற்கு அக்கம்பனியால் -

(i) அச்சட்டத்தின் 33 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (ஆ) என்னும் பந்தியின்கீழ் அக்கம்பனியால் அந்த ஆண்டிற்குச் செலுத்தப்படற்பாலதான ஏதேனும் வருமான வரியினதும் அத்துடன்

(ii) அச்சட்டத்தின் 82 ஆம் பிரிவின் கீழ் அல்லது 83 ஆம் பிரிவின் கீழ் அளிக்கப்பட்ட ஏதேனும் நிவாரணத்தினதும் 85அ என்னும் பிரிவின் கீழ் அனுமதிக்கப்பட்ட ஏதேனும் கழிப்பனவினதும்

கூட்டுமொத்தத்தை அதிலிருந்து கழித்தபின்னர், உண்ணாட்டரசிறைச் சட்டத்தின்கீழ் செலுத்தப்படற்பாலதான வருமான வரி என்று பொருள்படும்."

8. இச்சட்டத்தின் சிங்கள உரைக்கும் தமிழ் உரைக்குமிடையே ஒவ்வாமை எதுவும் ஏற்படும் பட்சத்தில் சிங்கள உரையே மேலோங்கி நிற்கல் வேண்டும்.

1994 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க ஒதுக்கீட்டு
(திருத்தச்) சட்டம்

(1994, திசெம்பர் மாதம் 27-ஆம் திகதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது)

1993 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தைத்
திருத்துவதற்கானதொரு சட்டம்

1. இச்சட்டம் 1994 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, ஒதுக்கீட்டு (திருத்தச்) சட்டம் என எடுத்துக்காட்டப்படலாம்.

2. 1993 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் பிரிவு 2, அப்பிரிவின் துணைப்பிரிவு 1 இன் பந்தி (ஆ) இல் "ரூபா அறுபத்தொன்பதாயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தேழு மில்லியன் ஐநூற்று ஐம்பதாயிரம்" என்னும் சொற்களுக்குப் பதிலாக "ரூபா எண்பத்தேழு ஆயிரம் மில்லியன்" என்னும் சொற்களை இடுவதன் மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது.

3. இச் சட்டத்தின் சிங்கள உரைக்கும் தமிழ் உரைக்குமிடையே ஏதேனும் ஒவ்வாமை ஏற்படும் பட்சத்தில் சிங்கள உரையே மேலோங்கி நின்றல் வேண்டும்.

1994 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க, பாதுகாப்பு அறவீட்டு
(திருத்தச்) சட்டம்

[1994 திசம்பர் மாதம் 30 ஆம் திகதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது]

1991 ஆம் ஆண்டின் 52 ஆம் இலக்க, பாதுகாப்பு அறவீட்டுச் சட்டத்தைத்
திருத்துவதற்கானதொரு சட்டம்.

1. இச்சட்டமானது 1994 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க, பாதுகாப்பு அறவீட்டு (திருத்தச்) சட்டம் என எடுத்துக்காட்டப்படலாம்.

2. (இதனகத்துப் பின்னர் “முதன்மைச் சட்டவாக்கம்” எனக் குறிப்பீடு செய்யப்படும்) 1991 ஆம் ஆண்டின் 52 ஆம் இலக்க பாதுகாப்பு அறவீட்டுச் சட்டத்தின் விரிவுப்பெயர் “1993 சனவரி 1 ஆம் தேதியன்றும் 1994 சனவரி 1 ஆம் தேதியன்றும்” என்னும் சொற்களுக்கும் எண்களுக்கும் பதிலாக, “1993 சனவரி 1 ஆம் தேதியன்று, 1994 சனவரி 1 ஆம் தேதியன்று அத்துடன் “1995 சனவரி 1 ஆம் தேதியன்று” என்னும் சொற்களையும் எண்களையும் இடுவதன் மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது.

3. முதன்மைச் சட்டவாக்கத்தின் 3 ஆம் பிரிவானது, அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவில் “1993 சனவரி 1 ஆம் தேதியன்றும், 1994 சனவரி 1 ஆம் தேதியன்றும்” என்னும் சொற்களுக்கும் எண்களுக்கும் பதிலாக, “1993 சனவரி 1 ஆம் தேதியன்று, 1994 சனவரி 1 ஆம் தேதியன்று அத்துடன் 1995 சனவரி 1 ஆம் தேதியன்று” என்னும் சொற்களையும் எண்களையும் இடுவதன் மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது.

4. முதன்மைச் சட்டவாக்கத்தின் 4 ஆம் பிரிவானது “5 ஆம், 6 ஆம் பிரிவுகளின் ஏற்பாடுகளுக்கு அமைய, இச்சட்டம்” என்னும் சொற்களுக்கும் எண்களுக்கும் பதிலாக “5 ஆம், 5அ ஆம், அத்துடன் 6 ஆம் பிரிவுகளின் ஏற்பாடுகளுக்கு அமைய, இச்சட்டம்” என்னும் சொற்களையும் எண்களையும் இடுவதன் மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது.

5. முதன்மைச் சட்டவாக்கத்தின் 5 ஆம் பிரிவு, அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவில் இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது :-

(1) அவ்வுட்பிரிவின் (அ) என்னும் பந்தியில் -

(அ) ‘இயைபான ஏதேனும் காலாண்டில் ஏதேனும் மாதத்தில்’ என்னும் சொற்களுக்குப் பதிலாக, ‘1994 திசம்பர் 31 ஆம் தேதியன்று அல்லது அதன் முன்னர் முடிவடையும் இயைபான ஏதேனும் காலாண்டில் ஏதேனும் மாதத்தில்’ என்னும் சொற்களையும் எண்களையும் இடுவதன் மூலமும்; அத்துடன்

(ஆ) அப்பந்தியில் (iii) ஆம் உட்பந்தியில் "1994 சனவரி 1 ஆம் திகதியன்று அல்லது அதன் பின்னர்" என்னும் சொற்களுக்கும் எண்களுக்கும் பதிலாக, "1994 சனவரி 1 ஆம் திகதியன்று அல்லது அதன் பின்னர், ஆனால் 1995 சனவரி 1 ஆம் திகதிக்கு முன்னர்" என்னும் சொற்களையும் எண்களையும் இடுவதன் மூலமும்; அத்துடன்

(2) அவ்வுட்பிரிவின் (ஆ) என்னும் பந்தியில் "1994 சனவரி 1 ஆம் திகதியன்று அல்லது அதன் பின்னர் தொடங்கும் ஏதேனும் இயைபான காலாண்டில்" என்னும் சொற்களுக்கும் எண்களுக்கும் பதிலாக, "1994 சனவரி 1 ஆம் திகதியன்று அல்லது அதன் பின்னர் ஆனால், 1995 சனவரி 1 ஆம் திகதிக்கு முன்னர் தொடங்கும் ஏதேனும் இயைபான காலாண்டில்" என்னும் சொற்களையும் எண்களையும் இடுவதன் மூலமும் :-

6. முதன்மைச் சட்டவாக்கத்தின் 5 ஆம் பிரிவை உடனடுத்துப் பின்வரும் புதிய பிரிவு இத்தால் உட்புகுத்தப்படுகிறது என்பதுடன், இது இச்சட்டவாக்கத்தின் 5அ என்னும் பிரிவாகப் பயனுறுதலும் வேண்டும் :-

"சுங்கப்
பணிப்பாளர்
தலைமையதிபதி
இறக்குமதியா
ளர்களிடமிருந்து
அறவீட்டை முற்
பணமாகச்
சேகரித்தல்

5அ. (1) சுங்கப் பணிப்பாளர் தலைமையதிபதி, பொருளொன்றின் இறக்குமதியாளர் ஒருவராக இருக்கின்றவரும் இச்சட்டம் ஏற்புடையதாகின்றவருமான ஆளொருவரிடமிருந்து அத்தகைய பொருளை இறக்குமதி செய்யும் நேரத்தில் பின்வருவனவற்றின் மூன்றரை சதவீதத்திற்குச் சமமான ஒரு தொகையைச் சேகரித்தல் வேண்டும். :-

(அ) சுங்கக் கட்டளைச் சட்டத்திற்கிணங்க சுங்கத் தீர்வையின் நோக்கங்களுக்காகக் கண்டறியப்பட்ட அத்தகைய பொருளின் பெறுமதி; அத்துடன்

(ஆ) அத்தகைய பொருளின் மீது சுங்கத்தீர்வை ஏதேனுமிருப்பின் அச்சுங்கத் தீர்வைத் தொகை; அத்துடன்

(இ) பந்திகள் (அ) அத்துடன் (ஆ) என்பவற்றில் குறிப்பீடு செய்யப்பட்ட தொகைகளைக் கூட்டுவதிலிருந்து வரும் தொகையின் இருபத்தைந்து சதவீதம்.

அத்துடன் அவ்வாறு சேகரிக்கப்பட்ட தொகையைக் குறித்துரைத்து அத்தகைய பொருள் தொடர்பான இறக்குமதிப்பட்டியலில் புறக் குறிப்பீடு ஒன்றைச் செய்தல் வேண்டும்.

(2) ஓராம் உட்பிரிவின் கீழ் சேகரிக்கப்படற்பாலதான ஏதேனும் தொகை, அத்தகைய தொகையைச் சேகரித்து அறவிடும் நோங்கங்களுக்காகவும் இச்சட்டத்தின் வேறு ஏதேனும் ஏற்பாட்டில் முரணாகவுள்ள எது எப்படியிருப்பினும், சுங்கக் கட்டளைச் சட்டத்தின்கீழ் செலுத்தப்படற்பாலதான சுங்கத்தீர்வையாகக்

கருதப்படுதல் வேண்டுமென்பதுடன், அதற்கிணங்க, சுங்கக் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகள் அத்தகைய தொகையைச் சேகரிப்பதற்கும் அறவிடுவதற்கும் ஏற்புடையனவாதலும் வேண்டும்.

(3) ஓராம் உட்பிரிவின் ஏற்பாடுகளுக்கிணங்க இச்சட்டம் ஏற்புடையதாகின்ற எவரேனும் ஆளிடமிருந்து சுங்கப் பணிப்பாளர் தலைமையதிபதியால் சேகரிக்கப்பட்ட ஏதேனும் தொகை, சுங்கப் பணிப்பாளர் தலைமையதிபதியால் அத்தகைய தொகை எத்தேதியன்று சேகரிக்கப்பட்டதோ அத்தேதியன்று அத்தகைய ஆளினால் பணிப்பாளர் தலைமையதிபதிக்குச் செலுத்தப்பட்டிருப்பதாகக் கருதப்படுதல் வேண்டும் என்பதுடன், அத்தகைய தொகை அத்தகைய ஆளினால் செலுத்தப்பட்டதாகக் கருதப்படவேண்டிய இயைபான காலாண்டிற்காக அவரால் செலுத்தப்படற்பாலதான அறவீட்டிற்கெதிராக எதிரீடு செய்யப்படுதலும் வேண்டும்.

(4) இலங்கைக்கு வெளியே உற்பத்தி செய்யப்பட்டதும், இலங்கைக்குள் இறக்குமதி செய்யப்பட்டதுமான ஏதேனும் பொருள் -

(அ) சுங்கக் கட்டளைச் சட்டத்தின்கீழ் போகும்தியான ஏதேனும் அறவீட்டிற்காக சுங்கப் பணிப்பாளர் தலைமையதிபதியினால்;

(ஆ) 1979 ஆம் ஆண்டின் 51 ஆம் இலக்க, இலங்கைத் துறைமுக அதிகாரச்சபைச் சட்டத்தின் கீழான எவையேனும் போகும்திகளுக்காக அச்சட்டத்தினால் தாபிக்கப்பட்ட இலங்கைத் துறைமுக அதிகார சபையினால்; அல்லது

(இ) ஆணையாளர் தலைமையதிபதியினால் விற்கப்பட்டவிடத்து, அத்தகைய பொருளைக் கொள்வனவு செய்பவர் அத்தகைய பொருளை இறக்குமதி செய்கின்ற ஆளொருவராகக் கருதப்படுதல் வேண்டும் என்பதுடன், அதற்கிணங்க இச்சட்டத்தின் ஏற்பாடுகள் அவருக்கு ஏற்புடையனவாதலும் வேண்டும்.

(5) ஆணையாளர் தலைமையதிபதி, எவரேனும் ஆளிடமிருந்து ஏதேனும் வங்கியினால் -

(i) ஏதேனும் நாணயக் கடிதத்தை அது திறந்த நேரத்திலும் 5 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவில் (அ) என்னும் பந்தியின் ஏற்பாடுகளுக்கு இணங்கவும்; அல்லது

(ii) ஒரு பொருள் தொடர்பிலான கொடுப்பனவு ஆவணங்களுள் ஏதேனுமொன்று அதற்குச் சமர்ப்பிக்கப்பட்ட நேரத்திலும் 5 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (ஆ) என்னும் பந்தியின் ஏற்பாடுகளுக்கு இணங்கவும்,

சேகரிக்கப்பட்ட ஏதேனும் தொகை ஏதேனும் இயைபான காலாண்டிற் காக அத்தகைய ஆளினால் செலுத்தப்படற்பாலதான அறவீட்டிலிருந்து எதிரீடு செய்யப்படவில்லையெனத் திருப்தியடைந்துள்ளவிடத்து, ஆணையாளர் தலைமையையிபதி சுங்கப் பணிப்பாளர் தலைமையையிபதிக்கு முகவரியிடப்பட்ட எழுத்திலான கடிதத் தொடர்பின் மூலம், அத்தகைய நாணயக் கடிதம் அல்லது கொடுப்பனவு ஆவணம் எந்தப் பொருள் தொடர்பானதோ அந்தப் பொருளை இறக்குமதி செய்வது தொடர்பில் (1) ஆம் உட்பிரிவின் கீழ் சுங்கப் பணிப்பாளர் தலைமையையிபதியால் சேகரிக்கப்படற்பாலதான தொகைக்கெதிராக அவ்வாறு சேகரிக்கப்பட்ட தொகையை எதிரீடு செய்யுமாறு சுங்கப் பணிப்பாளர் தலைமையையிபதியைப் பணிக்கலாம் என்பதுடன், சுங்கப் பணிப்பாளர் தலைமையையிபதி அத்தகைய பிரிவிப்புக் கிணங்கியொழுதலும் வேண்டும். வீதம்

7. முதன்மைச் சட்டவாக்கத்திற்கான அட்டவணை இத்தால் நீக்கந் செய்யப்பட்டு அதற்குப் பதிலாகப் பின்வரும் அட்டவணை இடப்படுகிறது :-

“அட்டவணை”

காலாண்டு

1992 சனவரி 1 ஆம் தேதியன்று
தொடங்கும் காலாண்டிற் கு

1 சதவீதம்

1992 ஏப்பிரல் 1 ஆம் தேதியன்று
தொடங்கும் காலாண்டிற் கு

2.3 சதவீதம்

1992 யூலை 1 ஆம் தேதியன்று அல்லது
அதற்குப் பின்னர், ஆனால்
1994 சனவரி 1 ஆம் தேதிக்கு முன்னர் தொடங்கும்
ஒவ்வொரு காலாண்டிற் கு

3 சதவீதம்

1994 சனவரி 1 ஆம் தேதியன்று அல்லது
அதற்குப் பின்னர், ஆனால் 1996 சனவரி
1 ஆம் தேதிக்கு முன்னர் தொடங்கும்
ஒவ்வொரு காலாண்டிற் கு

3.5 சதவீதம்

8. இச்சட்டத்தில் சிங்கள, தமிழ் உரைகளுக்கிடையே ஏதேனும் ஒவ்வாமை காணப்படும் பட்சத்தில், சிங்கள உரையே மேலோங்கி நிற்பல் வேண்டும்.